



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,593 — FRIDAY, OCTOBER 2, 1953

(Published by Authority)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officers :—	
Preliminary Notices	1881	Western Province	—
Final Orders	1886	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North-Western Province	—
		North-Central Province	—
		Province of Uva	—
		Province of Sabaragamuwa	—
Land Sales by the Government Agents :—		Land Acquisition Notices	1886
Western Province	—	Notices under the Land Development Ordinance	1892
Central Province	—	Land Redemption Notices	1893
Southern Province	—	Miscellaneous Land Notices	1899
Northern Province	—	Lands under Peasant Proprietor Scheme	—
Eastern Province	—		
North-Western Province	—		
North-Central Province	—		
Province of Uva	—		
Province of Sabaragamuwa	—		

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,926 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of October, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo this 8th day of August, 1953

H. W. RANATUNGE
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Moragolla in Kandapalle Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries—

North F T P 14 in the North-Central Province, part of Dambagaspiyahene Ela (F. T. P. 14 in the North-Central Province), F. T. P. 14 in the North-Central Province, part of Dambagaspiyahene Ela (F. T. P. 14 in the North-Central Province),

1881—J. N. B. 29579-842 (9/53)

F T P 14 in the North-Central Province, part of Lewle Ela (F. T. P. 14 in the North-Central Province), F. T. P. 14 in the North-Central Province

East—The village limits of Rallerotawewa, and Palu Rotawewa

South—The village limit of Alutwewa, part of Wan Ela (the village limit of Alutwewa), the village limit of Alutwewa, part of Kumbuk Ela (the village limit of Alutwewa), the village limit of Alutwewa, part of Lmgwale Ela (the village limit of Alutwewa), the village limit of Alutwewa

West—F T P 10 in the North Western Province and F T P 14 in the North-Central Province

Block Survey Village Plan 325

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	Ushenemukalana, Ulpotalangamukalana, Godellamukalana (reservation along stream)	1	1	51
2	Maningomuweulpat Ela (stream) (dry)	0	0	82
3	Do (do.) (do)	3	3	32
4	Ulpotalangamukalana, Galgodaheennemukalana (reservation along stream)	29	1	4
5	Ulpotalangamukalana, Galgodaheennemukalana, Maningomuweuwemukalana, Mederihenemukalana, Ushenemukalana	44	0	13
6	Mederihena Ela (stream) (dry)	0	1	31
7	Ushenemukalana, Mederihenemukalana (reservation along stream)	18	3	19
8	Hunugal Ela (stream) (dry)	2	1	19
9	— stream (dry)	0	0	12
10	Ushenemukalana, Mederihenemukalana, Anguruwalayayemukalana (reservation along stream)	17	2	38
11	Ushenemukalana, Mederihenemukalana, Anguruwalayayemukalana	61	3	23
12	Anguruwalayayegodellemukalana, Ushenemukalana, Anguruwalayayemukalana (reservation along stream)	24	0	24
13	Dambagaspiyahene Ela (stream) (dry) (half area)	0	1	7
14	Anguruwalayayehena	24	3	39
15	Dambagaspiyamukalana	16	1	25
16	Dambagaspiyahene Ela (stream) (dry) (half area)	0	1	18
17	Do. (do.) (do) (do.)	0	0	10

Lot No	Name of Land	Extent			Lot No.	Name of Land	Extent		
		A	R	P			A	R	P
18	Dambagasptiyamukalana, Anguruwalamukalana (reservation along stream)	21	2	13	95	— Irrigation channel	0	0	22
19	Lewle Ela (stream) (half area)	0	0	24	96	Mudunapitagodellemukalana	8	2	30
20	— Rock	0	1	16	97	Mudunapitayayahena, Dambalagahagodalawalayaya, Godatagawahena, Nidahanbindapugalayaya	37	1	11
21	Haplessagamukalana	10	2	1	98	Godatagawahena	0	2	39
22	Haplessagala (rock)	6	0	14	100	Path and reservation	0	0	35
23	Haplessagamukalana (reservation along stream)	10	2	23	101	— Cart track and reservation	3	3	19
24	Mahawewa Ela (stream)	4	2	8	102	Dematagalayayahona	3	1	9
25	Wassawetunamukalana (reservation along stream)	1	1	18	103	— Ela (dry)	0	1	11
27	— Ela (dry)	0	1	16	104	Moragollamukalana	9	1	13
29	Kudamahanwalamukalana (reservation along stream)	3	2	2	105	— Cart track and reservation	0	3	16
30	Kudamahanwalamukalana	0	2	7	106	Mukalagodayayahona	20	1	30
31	Kudamahanwala Ela (stream)	0	1	12	107	Kingahanulayayahona (reservation for tank and bund)	1	3	1
32	Kudamahanwalamukalana (reservation along stream)	1	2	9	108	— Footpath	0	0	15
33	— Ela	0	0	14	109	Olukolawewa (tank and bund)	30	3	32
34	Kudamahanwalamukalana (reservation along stream)	2	0	33	110	— Rock	0	2	6
35	Welikadamukalana	31	3	30	111	Galwalayayahena (reservation for tank and bund)	0	3	5
36	Weweyayamukalana	2	0	34	112	— Rock	0	2	26
36½	Weweyayamukalana (reservation along stream)	1	1	5	113	— Path and reservation	1	0	35
37	Weweyaya Ela (stream)	0	0	5	114	Palugahawalamukalana	0	0	19
38	Galwalayayahona, Kolongasyayahona, Palugahawalayayahona	103	3	0	115	Wattakkayaya Ela (stream)	0	0	37
39	— Rock	0	2	6	115½	Wattakkaelamukalana (reservation along stream)	4	2	4
41	Galwalayayahona (reservation along Horrow Ela)	0	2	12	116	Wattakkaelamukalana	1	0	19
42	Horrow Ela (channel)	0	1	6	116½	Do	1	0	3
44	Kinyagahamulayayahona, Paluwattheyayahona	20	1	14	117	— Ela (dry)	0	0	18
45	Wassawetunamukalana (reservation along stream)	4	3	15	118	Mahawattayahona, Bulugahamulayayahona, Gedumagolleyayahona	89	3	21
46	— Rock	0	0	36	119	Kurullanelugalemukalana	2	1	2
47	Moragollamukalana, Wassawetunamukalana	16	1	10	120	Ela (dry)	0	0	39
48	— Irrigation channel	0	0	13	121	Mukalagodayayahona	3	1	28
49	— Footpath	0	0	23	122	Kurullanelugalehena	11	3	23
50	Kongahalanganikotuwa (reservation along irrigation channel)	0	0	17	123	Do	6	2	2
51	Wassawetunamukalana (reservation along irrigation channel)	0	1	0	124	Kurullanelugalemukalana	1	2	6
52	Kongahalanganikotuwa	11	0	1	125	Dematagalayayahona	13	3	0
55	Mahawewapallehena (reservation along stream)	4	0	21	126	Dematagalayayahona (means of access)	0	0	12
56	Do (do)	8	1	12	127	— Rock	1	0	6
58	Pahaladikayaya, Modadikayayahona, Ihaladikayayahona, Etorugasyayahona, Uesitigalaya	168	0	26	128	Dematagalayayahona (reservation for means of access)	0	0	10
59	Viharahunnemukalana	22	3	15	129	Dematagalayayahona (means of access)	0	1	7
60	Viharahunna (ruins) (to be reserved for archaeological purposes)	5	1	10	131	— Cart track and reservation	1	0	0
61	— Bund	1	1	7	133	Pannuwakapuyaya, Tavalampitiyawatta (means of access)	0	0	17
62	Lewle Ela, Welikado Ela (stream) (dry)	6	0	30	135	Pannuwakapuyaya	1	3	24
63	Maningomuwowewemukalana (reservation along stream)	5	0	33	136	Do	11	0	28
64	Maningomuwowewemukalana	1	0	14	137	Do	1	3	12
65	— Bund	0	3	20	138	Do	0	3	25
66	Maningomuwowewemukalana, Galgodahennamukalana (reservation along stream)	27	3	7	139	Do	0	3	9
67	Galgodahenna Ela (stream) (dry)	0	2	2	140	Pannuwakapuyayawatta	0	1	26
68	Galgodahennamukalana, Ulpatalangamukalana	76	1	1	141	Gedaragawawewa (tank and bund)	12	3	25
69	Galgodahennamukalana (reservation along streams)	16	2	38	142	— Rock	0	0	31
70	Makul Ela (stream) (dry)	1	1	17	143	Tibbotukanattchena	0	3	13
71	Galgodahennamukalana (reservation along streams)	16	3	6	144	Tibbotukanattchena (reservation along footpath)	0	0	16
72	Galgodahennamukalana	5	0	38	145	— Footpath	0	0	4
73	Galgodahenna Ela (stream) (dry)	0	3	1	146	Dematagalayayahona (means of access)	0	1	16
74	Galgodahennamukalana (reservation along streams)	18	0	13	148	— Well	0	0	1
75	Galgodahennapaula Ela (stream) (dry)	0	2	33	149	Horrow Ela (channel)	0	0	20
76	Kongas Ela (stream) (dry)	1	2	10	150	— Footpath	0	0	11
77	Galgodahennamukalana (reservation along stream)	16	0	36	151	Weudatanikotuwa	0	2	33
78	— Footpath	0	0	39	154	— Cart track	0	1	18
78½	— Do	0	0	22	157	Galapaulahena	0	3	24
79	— Cart track and reservation	1	2	13	160	— Path and reservation	0	3	1
80	— Cemetery	0	2	36	162	— Path (on bund)	0	1	13
81	Nabadagallamukalana	6	3	34	163	— Irrigation channel	0	0	4
82	Nabadagallamukalana (reservation along Wan Ela)	2	2	23	165	Dematawelapeessa (reservation for tank bund)	1	1	15
83	Wan Ela (stream)	0	1	22	166	Mahawewa (tank and bund)	52	2	0
84	Teratiyalayaya (reservation along Wan Ela)	1	0	20	167	Weweyaya, Wewaranagollehena, Kahatagahamulayaya	21	1	7
86	Wan Ela (stream)	0	0	18	168	Weweyaya, Wewaranagollehena, Kahatagahamulayaya (reservation along stream) ...	7	3	18
87	Mahawewapallehena (reservation along stream)	1	1	26	169	Kahatagahamulayaya, Wewaranagollehena	0	3	8
89	Galapaulahena	0	3	36	170	Wewaranagollehena (reservation along Heen Ela)	6	2	15
90	— Irrigation channel	0	0	22	171	Ayingalayaya (reservation along Heen Ela)	5	1	38
91	Gedaragawahena (reservation along irrigation channel)	0	1	0	172	Ayngala (rock)	5	0	24
93	Kongahalanganikotuwa (reservation along irrigation channel)	0	3	32	173	Welangalayaya, Ayingalayaya	60	0	8
94	Mudunapitagodellemukalana (reservation along irrigation channel)	0	0	37	174	— Bund (abandoned)	0	1	1
					175	Pallekelemukalana (reservation along stream)	5	0	6
					176	Pallekelemukalana	1	2	17
					177	— Bund	0	1	28
					178	— Stream (dry)	1	0	9
					179	Pallekelemukalana (reservation along stream)	14	3	29
					180	Pallekelemukalana	68	0	17
					181	Pallekelemukalana (reservation along stream)	27	2	22
					182	Heen Ela (stream) (dry)	0	2	11
					183	Pallekelemukalana (reservation along stream)	39	3	1
					184	— Footpath	0	1	14
					185	Pallekelemukalana	6	1	22
					186	Heen Ela (stream) (dry)	0	2	27
					187	Galgodahennamukalana, Pallekelemukalana, Pallekele, Welheennemukalana	171	3	2
					188	Tolomba Ela (stream)	0	2	18
					189	Welheennemukalana, Pallekelemukalana, Mahaheennemukalana (reservation along stream)	11	0	15
					190	Mahaheennemukalana (rock)	10	3	13

Lot No	Name of Land	Extent A R P
191	Lingwale Ela (stream) (dry) (half area)	0 0 38
192	Heen Ela (stream) (dry)	0 1 18
193	Pallekelemukalana (reservation along stream)	17 0 31
194	Heen Ela (stream) (dry)	5 0 28
195	Pallekelemukalana (reservation along stream)	17 1 10
196	Pallekelemukalana	47 2 21
197	Kumbuk Ela (stream) (dry) (half area)	0 3 4
198	Pallekelemukalana (reservation along stream)	13 3 18
199	— Bund	0 0 34
200	Pallekelemukalana (reservation along stream)	4 0 28
201	Pallekelemukalana	2 0 4
202	Kumbuk Ela (stream) (dry)	4 2 17
203	Pallekelemukalana (reservation along stream)	5 1 17
204	Pallekelemukalana	5 3 27
205	Kahatagahamulayaya	14 0 11
206	Kahatagahamulayaya, Pallekelemukalana (reservation along stream)	4 3 22
207	— Stream (dry)	0 0 35
208	Kahatagahamulayaya, Wewapaula, Wokandapaulayaya, Kalupilayaya (reservation along stream)	4 0 11
209	Korakahagollewela	0 2 25
210	Do	0 3 3
211	Do	0 3 4
212	Do	0 2 25
213	Do	0 3 23
214	Do	0 3 3
215	Do	0 3 2
216	Do	0 3 9
217	Do	0 3 11
218	Do	0 3 16
219	Do	0 3 5
220	Do	0 3 5
221	Kahatagahamulayaya (reservation along irrigation channel)	0 2 34
222	— Irrigation channel	0 0 13
223	Korakahagollewela	0 3 11
224	Do	0 3 11
225	Do	1 0 1
226	Do	0 3 34
227	Do	1 0 2
228	Do	0 3 39
229	Do	1 0 11
230	Do	0 3 37
231	Do	1 0 11
232	Do	0 3 32
233	Do	1 0 7
234	Do	0 3 23
235	Korakahagollewela (stream) (dry)	0 3 25
236	Wan Ela (channel)	0 0 31
237	Katupilayaya Welapaula (reservation along Wan Ela)	6 1 19
238	Wan Ela (channel) (half area)	0 0 4
239	Wokandapaulayaya	7 3 19
240	Wokandapaulayaya (reservation along Horrow Ela)	0 3 13
241	— Horrow Ela	0 0 11
242	Wilakatuwckandapaulayaya	0 3 7
243	Wokandapaulayaya, Katupilayaya, Welapaula, Kongahamulketayaya	58 0 39
244	Katupilayaya (reservation along Horrow Ela)	0 1 11
245	Horrow Ela (channel)	0 0 14
246	Pallemullelalgewelpillewa	1 1 19
247	Wan Ela (stream)	1 0 16
248	Pallemullerlagewewa (tank and bund)	17 3 0
249	Ratalakotuwhena	1 0 21
250	Wadakahagala (rock)	7 1 39
251	— Gansabhawa road and reservation	5 3 20
252	Tanahena	0 1 37
253	Wadakahagalayaya	0 3 5
254	Do	0 3 30
255	Tanahena	0 2 19
256	Tanahenwatta	2 1 30
257	Tanahenyaya	1 0 10
258	Mahayaya	0 1 27
259	Do	0 0 28
260	Do	0 2 2
261	Do	0 1 0
262	Do	0 1 30
263	Medamulketayaya	0 2 31
264	Do	1 1 20
265	Medamulketayaya Mahayaya Panuwahapuyaya Tanahenyaya Wadakahagalahena	72 3 20
266	Wambotuyaya	19 1 12
267	— Rock	1 1 1
	Total	2,129 2 19

Matale S O 1—1953

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,927 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is

made to the undersigned ** within a period of three months from the 2nd day of October, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1953

H W BANATUNGE,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Rallerotawewa in the Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries—

North Boundary of North-Central Province (F. T. P. 14), part of Hawanella Oya (the village limit of Pangala),

East Part of Hawanella Oya (the village limit of Pangala), part of Kandun Ela (the village limit of Henaya Rotawewa), the village limit of Henaya Rotawewa,

South The village limits of Henaya Rotawewa, Tinipitigama and Palu Rotawewa, part of road and reservation from Moragolla to Belyakanda (the village limit of Palu Rotawewa),

West The village limit of Moragolla

Block Survey Village Plan No 326

Lot No	Name of Land	Extent A R P
1	Palugahawalemukalana, Palugahamulamukalana	18 3 2
2	Palugahamulamukalana (reservation along Weweyaya Ela)	7 2 36
3	Weweyaya Ela (stream)	1 0 2
4	Palugahamulamukalana (reservation along Weweyaya Ela)	8 2 19
5	Palugahamulamukalana	21 2 1 3
6	—Bund	0 2 17
7	Palugahamulamukalana (reservation along streams)	20 2 20
8	Hawanella Oya (stream) (half area)	0 3 6
9	Kadun Ela (stream) (half area)	6 2 36
10	—Footpath	0 0 37
11	Palugahamulamukalana, Palugahawalemukalana	55 2 29
12	Palugahamulamukalana, Palugahawalemukalana (reservation along Wattakkayaya Ela)	9 0 39
13	Wattakkayaya Ela (stream)	1 2 21
14	Palugahamulamukalana, Palugahawalemukalana (reservation along Wattakkayaya Ela)	9 1 9
15	Palugahamulamukalana, Ranawaragahamulayemukalana (reservation along streams)	15 2 27
16	Thalapalawalayaya, Palugahawalemukalana, Palugahamulamukalana	92 3 0
17	Palugahawalemukalana, Rallerotawewema watayaya, Aliyawetunayaya	27 1 17
18	Siyambalagahamulaweweroda	0 1 19
19	Siyambalagahamula Ela (stream) (dry)	0 0 12
20	Siyambalagahamulaweweroda	1 1 19
21	Siyambalagahamulawewa (tank and bund)	5 1 17
22	Siyambalagahamulawewehena (reservation along tank bund)	0 2 0
23	Kahatagahamulayaya, Siyambalagahamulatanikotuwhena, Tanahena, Siyambalagahamulahena, Dambalagolleway	58 0 5
24	Moragollemmukalana <i>alias</i> Kurullanollugaleroda	1 1 12
25	Gedaragawawatta	1 2 28
26	Do	0 2 3
27	Tharahena (reservation along Horrow Ela)	0 2 1
28	Horrow Ela (channel)	0 0 36
29	Siyambalagahamula Ela (stream)	0 1 6
30	Aswedduma	2 0 16
31	Siyambalagahamulahena (reservation along Gama Ela)	0 1 20
32	Siyambalagahamulahena (reservation along stream)	0 3 35
33	Gama Ela (stream)	2 1 12
34	Ranawaragahamulayaya (reservation along Gama Ela)	2 1 32
35	Ranawaragahamulayayehena	4 2 35
36	Ranawaragahamulayayehenyaya (reservation along Kandun Ela)	5 2 30
37	Bogahamulahlenyaya (reservation along Kandun Ela)	9 0 14
38	Bogahamulayaya, Wankonayaya, Bogahamulahlenyaya	59 1 27

Lot No.	Name of Land	Extent		Lot No.	Name of Land	Extent	
		A.	R. P.			A.	R. P.
45	Wankonayaya (reservation along Horrow Ela)	0	1 21	1	Pallekelemukalana	99	2 2
46	Horrow Ela (channel)	0	0 29	2	Pallekelemukalana (reservation along stream)	14	0 36
47	Welikumbura <i>alias</i> Ranawaraghamulayaya (reservation along Horrow Ela)	0	0 35	3	Lunwale Ela (stream) (dry)	1	3 17
48	Welikumbura <i>alias</i> Ranawaraghamulayaya	0	2 38	4	Lunwale Ela (stream) (dry) (half area)	0	0 38
49	Welikumbura	0	2 26	5	Pallekelemukalana (reservation along stream)	17	2 12
50	Thenahena (reservation for tank bund)	0	3 4	6	Pallekelemukalana, Medaheenna	119	1 13
51	—Road	1	2 34	7	Pallekelemukalana (reservation along streams)	12	8 2
51½	—Do.	0	0 12	8	—Bund (abandoned)	0	3 1
52	—Footpath	0	0 1	9	—Stream (dry)	0	2 0
54	—Do.	0	0 21	10	Pallekelemukalana	17	2 32
55	Kadurugahamulawatta	0	1 25	11	Kumbuk Ela (stream) (dry)	2	1 25
56	Millagahamulathanikotuwa	0	1 25	12	Pallekelemukalana (reservation along streams)	12	1 26
59	Kahatagahamulawatta	0	2 6	13	Kumbuk Ela (stream) (dry) (half area)	0	3 4
60	Kahatagahamulayaya	17	2 2	14	—Stream (dry)	0	0 30
61	—Path and Reservation	0	3 1	15	—Footpath	0	1 14
62	Hinukgalayaya (contains a Government school)	3	0 16	16	Horrow Ela (channel)	0	0 13
63	—Road and reservation (half area)	0	0 28	17	Korakahagollayaya (reservation along Horrow Ela)	0	2 29
64	Paluwatthenyaya	4	2 22	18	Korakahagollayaya	1	0 13
67	Thalalokayaya, Paluwattheyaya, Hinukgalayaya	31	2 9	19	—Channel	0	0 3
68	Rallerotawewa (tank and bund)	35	1 2	20	Korakahagollayaya (reservation along channels)	1	1 12
69	Wankonayayehenyaya (reservation for tank and bund)	1	0 18	21	—Footpath	0	0 5
70	Kadurugahamulayayehena (cemetery)	1	0 33	21½	Korakahagollayaya (reservation for bund)	0	2 0
71	—Road and reservation	1	0 32	22	—Channel	0	0 4
72	Kadurugahamulayayehena	24	0 35	23	Wan Ela (channel)	0	2 38
73	—Road and reservation	4	1 1	24	Korakahagollayaya (reservation along Wan Ela)	0	2 22
74	Ihalawewehena, Mawattekotuwa, Kumbuk-gahamulayayehena	29	3 0	25	Korakahagollawela	1	0 4
75	Ihalawewa (tank and bund)	7	2 35	26	Do	1	0 1
76	Kumbukgahamulamukalana	8	0 33	27	Do	1	0 12
				28	Do	0	3 30
				29	Do	1	0 3
				30	Do	1	0 11
				31	Do	0	3 35
				33	Wan Ela (channel) (half area)	0	0 4
				34	Dunumadalayaya (reservation along Wan Ela)	0	2 38
				35	Wan Ela (channel)	0	0 8
				36	Vilakatuwawewa (tank and bund)	8	1 20
				37	Pahalawattayaya	17	1 8
				38	Andaragollayaya (reservation along stream)	1	0 1
				39	Rathalakotuwehena (reservation along stream)	0	1 16
				40	Do. (do)	0	2 27
				41	Rathalakotuwe Ela (stream) (dry)	0	1 39
				42	—Stream (dry)	0	0 10
				43	Rathalakotuwehena (reservation along stream)	1	3 15
				44	Wambotunaya, Karawilawelyaya, Galenudahayaya, Minnanwalayaya, Galwalayaya, Siyambalagahamulayaya	116	0 16
				45	Gurandagalmukalana	1	3 6
				46	Gurandagala	1	1 1
				47	Gurandagalmukalana	0	2 27
				48	Gurandagala	0	2 33
				49	Siyambalagahamulamukalana	6	0 0
				50	—Rock	15	1 28
				51	—Footpath	0	0 13
				52	—Channel (dry)	0	0 12
				53	Rathalakotuwehena, Thalakotuwehena, Galheennehena, Heennapaulahena	15	3 31
				53½	Thalakotuwehena, Galheenchena (reservation along channel)	0	1 9
				54	Rathalakotuwehena (reservation along channel)	0	0 24
				55	—Channel (dry)	0	0 4
				57	—Do (do)	0	0 23
				58	Bogahamulayaya (reservation along Wan Ela and channel)	6	0 21
				61	Wan Ela (stream) (dry)	0	1 21
				62	Bogahamulayaya, Dikyaya, Pahalawattayaya, Andaragollayaya	71	1 2
				63	Bogahamulayaya, Wewaihalayaya (footpath and reservation)	0	1 10
				64	—Gansabhawa road and reservation	7	2 32
				65	Pahalawattayaya (reservation along tank and bund)	0	1 14
				66	Pahalawattayaya (reservation along channel)	0	1 13
				67	—Channel	0	0 11
				69	Dunumadalayaya	0	2 18
				70	Wan Ela (channel)	0	0 7
				70½	—Channel	0	0 1
				71	Dunumadalayaya (reservation for tank and bund)	0	2 6
				72	—Footpath	0	0 10
				73	—Footpath and reservation	0	1 8
				74	Dunumadalayaya	28	2 25
				75	Kokatiyagalapahalahena	5	2 13
				76	Korakahagollawewa (tank and bunds)	32	2 12
				77	Korakahagollayaya	32	0 16
				78	Korakahagollayaya, Batalayaya (reservation along stream)	4	1 19
				79	—Stream (dry)	0	0 29
				80	Batalayaya	15	0 4
				81	Batalayaya (reservation along stream)	5	0 20
				82	—Stream (dry)	0	1 20
				83	Kul Ela (stream) (dry)	0	3 5

Matale S O. 2—1953

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,923 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of October, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1953

H W RANATUNGE,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Alutwewa in Kandapalla Kotala of the Matale North Division of the Matale District in the Central Province, which lots fall within the boundaries—

North The village limit of Moragolla, part of Lingwale Ela (the village limit of Moragolla), the village limit of Moragolla, part of Kumbuk Ela (the village limit of Moragolla), the village limit of Moragolla, part of Wan Ela (the village limit of Moragolla), the village limit of Moragolla,

East The village limits of Palu Rotawewa, Bambaragaswewa and Andagala,

South The village limit of Andagala, Watu Ela (the village limit of Imhamnegama in the North-Western Province), the village limit of Imhamnegama, F T P 10 in the North-Western Province,

West F T P 10 in the North-Western Province

Lot No.	Name of Land	Extent		Lot No.	Name of Land	Extent	
		A.	R. P.			A.	R. P.
84	Heendamalagolleyaya (reservation along stream)	14	1 11	169	Demahandiyawatta, Munkotuwa	0	2 27
85	Heendamalagolleyaya	5	0 28	170	Do (do.)	0	2 13
86	Pallekelemukalana, Korakahagolleyaya, Batalayaya, Medahenna	140	2 38	171	Do (do.)	0	2 3
87	Pallekelemukalana (reservation along stream)	17	0 35	173	Unagaslandahena (reservation for tank and bund)	1	0 11
88	Malapichchagala	4	3 13	174	Unagaslandahena (reservation along channel)	0	0 30
89	—Stream (dry)	1	0 16	176	—Channel	0	0 13
90	— Do (do)	0	0 16	178	Kuratiyahena (reservation along channel)	0	0 25
91	Pallekelemukalana (reservation along stream)	18	3 18	179	—Channel	0	0 19
92	—Part of bund (abandoned)	0	1 31	180	Kuratiyahena	2	0 28
93	Heendamalagolleyaya, Varadamanaya	63	0 23	181	Kuratiyahena (reservation for tank and bund)	1	2 4
94	Heendamalagolleyaya, Varadamanaya (reservation along stream)	3	3 14	182	Kuratiyahena (reservation along channel)	0	0 23
95	Kuratiyahena (reservation along stream)	4	3 3	183	—Channel	0	0 7
96	—Bund (abandoned)	0	1 12	184	Kuratiyahena (reservation along channel)	0	0 87
97	Pahalawewa (tank and bund)	29	1 8	185	Kuratiyahena	32	1 20
98	Heendamalagolleyaya (reservation along Wan Ela)	2	1 18	186	—Part of bund (abandoned)	...	0 2 28
99	Wan Ela (stream)	0	1 19	187	—Stream (dry)	0	0 15
100	Uhihigala	1	1 28	188	Kuratiyahena, Wewenna (reservation along stream)	6	3 0
101	Uhihigalayaya (reservation along streams)	8	0 9	189	Dehigamula Ela (stream) (dry)	2	0 84
102	Uhihigalayaya (reservation for tank and bund)	0	1 39	190	Do (do.)	0	1 2
103	Amune Ela (stream) (dry)	0	2 39	191	Pallekelemukalana (reservation along streams)	7	1 2
105	—Channel	0	0 6	192	Do (do.)	5	0 87
106	Rambawalayaya (reservation along channel)	0	0 22	193	Rukgahadewale Ela (stream) (dry)	0	2 0
107	Rambawalayaya (reservation for tank and bund)	0	0 26	194	Pallekelemukalana, Kirawanalunemukalana (reservation along streams)	11	3 9
108	Rambawalayaya, Mudungalapaulahankotuwa, Kotuwethankotuwa, Panalaganahena	52	2 7	195	Knawanahinnemukalana, Pallekelemukalana	51	2 0
109	Mudungala	6	1 10	196	—Stream (dry)	0	0 34
110	Bakamunawewa (tank and bund)	11	0 6	197	Pallekelemukalana (reservation along streams)	7	0 15
115	—Channel	0	0 11	198	Mandamedimukalana (reservation along streams)	15	1 17
116	Kotuwethankotuwa (reservation along channel)	0	1 12	199	—Stream (dry)	0	1 9
117	Kotuwethankotuwa (reservation for tank and bund)	0	1 39	200	—Do (do.)	0	1 4
118	Habayaya (reservation along tank and bund)	0	2 36	201	Moderihena, Mahayayahena (reservation along stream)	7	1 34
119	Habayaya	0	3 23	202	Mahayayahena, Kuratiyahena, Wewenna, Moderihena	47	0 1
121	Habayaya, Dikuyahena	14	2 28	204	Galapitawewa (tank and bund)	17	3 10
124	Wewahalayaya, Hammillagollayaya, Kepitiyahena	52	0 2	205	—Ganabhawa path	0	0 34
125	Galagammedewewa (tank and bund)	21	1 13	206	— Do	0	0 29
126	Hammillagollayaya (reservation along stream)	1	2 35	207	Kudumirissahena (reservation for footpath)	0	3 25
127	Leule Ela (stream) (dry)	0	1 32	208	Thalakolayaya, Kepitiyahena, Heennapitayaya, Kakunugayaya, Hekirilichena, Konkadawalahena	199	0 12
128	Torayaya	22	1 0	209	Watu-yayamukalana	16	1 30
129	Torayaya (reservation along Mahawewa tank and bund)	0	3 27	210	Heennapitayaya, Kudumirissahena, Watu-yayamukalana (reservation along stream)	12	2 29
130	—Bund	0	1 20	211	—Stream (dry)	0	0 23
131	—Tank spill	1	3 35	212	Do (do.)	0	2 13
132	—Bund	0	1 33	213	Konkadawalahena, Kakunugayaya, Hekirilichena, Heennapitayaya (reservation along stream)	12	2 1
133	Kekiriyaya (reservation along Mahawewa tank and bund)	0	3 29	214	Moderihena, Kapuyaya, Mawathayaya, Galagawayaya, Talakolayaya	71	3 39
134	Torayaya, Hammillagollayaya (reservation along stream)	6	2 25	215	Moderihena, Kapuyaya (reservation along streams)	17	1 26
135	Kekiriyaya, Torayaya	30	2 6	216	—Stream (dry)	...	0 0 26
135½	Hammillagalla (cemetery)	1	2 31	217	Dagewille Ela (stream) (dry)	2	3 4
136	Torayaya, Kekiriyaya (reservation along stream)	12	0 29	218	Dagewillehena, Egodayayahena (reservation along streams)	20	3 35
137	Kellamechicha Ela (stream) (dry)	0	3 1	219	Dagewillehena, Egodayayahena	55	3 20
138	Kekiriyaya, Torayaya, Kepitiyahena	40	0 14	220	Mandamedimukalana, Pallekelemukalana	56	2 11
139	Kekiriyaya (Gansabhawa path and reservation)	2	0 19	221	Mandamedimukalana, Pallekelemukalana, Egodayayahena (reservation along stream)	32	2 3
141	—Path	0	0 34	222	Mandamedimukalana, Pallekelemukalana	35	3 28
141½	—Public well	0	0 1	223	Mandamedimukalana, Pallekelemukalana (reservation along stream)	3	1 9
142	Kepitiyawatta	0	0 26	224	—Stream (dry)	0	0 39
143	Gonakotuweewa (tank and bund)	5	0 2	225	—Do (do)	0	0 4
144	—Footpath	0	0 9	226	Egodayayahena	14	1 30
145	Epitagederawatta	0	3 7	227	Egodayayahena (reservation along stream)	7	0 39
146	Epitagederawatta	0	1 26	228	—Stream (dry)	0	1 16
147	Epitagederawatta, Demahandiyahena	1	1 35	229	—Do (do)	0	1 22
148	Epitagederawatta	0	1 9	230	—Do (do)	0	2 35
149	Demahandiyawatta	0	0 27	231	—Do (do)	0	0 4
150	—Footpath	0	0 7	232	—Do (do)	...	0 0 20
151	Thalakolayaya	0	3 0	233	—Do (do)	1	2 7
152	Do	0	2 37	234	Egodayayahena (reservation along streams)	8	3 34
153	Demahandiyawatta	0	3 10	235	Konkadawala Ela (stream) (dry)	2	3 26
154	Do	2	2 8	236	Mawatayaya (reservation along stream)	10	0 13
155	Thalakolayaya	1	3 12	237	Mawatayaya	17	0 18
156	Do	1	3 20	238	Kudumirissahena, Heennapitayaya (reservation along footpath)	0	2 31
157	Do	1	1 7	239	Mawatayaya (reservation along stream)	6	2 23
158	Demahandiyawatta (footpath and reservation)	0	3 35	240	—Stream (dry)	0	1 29
159	Demahandiyawatta	0	3 10	241	Heennapitayaya, Kudumirissahena	41	2 38
160	Demahandiyawatta	0	1 4	242	Mawatayaya	4	1 1
161	Demahandiyawatta	0	1 37	243	Mawatayaya, Heennapitayaya, Kudumirissahena (reservation along Watu Ela)	12	2 27
162	Do	0	1 21	244	—Stream (dry)	0	0 18
163	Demahandiyawatta (footpath and reservation)	0	2 3	245	—Do (do.)	0	1 0
164	Rambawalayaya (footpath and reservation)	0	2 2	246	Kudumirissahena (reservation along stream)	0	1 37
167	Mimbena, Unagaslandahena, Demahandiyahena, Rambawalayaya, Kadhena	20	1 8				
168	Demahandiyawatta	1	0 6				
Total						2,243	3 8

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Notification

IT is hereby notified for general information that in the Schedule to the Settlement Order No 1,124 (Kurunegala) published in Part III (Lands) of the *Government Gazette* No. 10,546 of July 3, 1953—

- (a) the volume number against the entry relating to sub-divisional lot 86 (part of lot 6) should read "E 225";
- (b) the address of the fifth allottee against the entry relating to sub-divisional lot 108 (part of lot 10) should read "Pahumaduwa", and
- (c) the shares appearing in the remarks column against the entry relating to the sub-divisional lot 177 (part of lot 57) should read "Settled in undivided shares of one-half each".

M. W. F. ABEYAKOON,
Settlement Officer

Colombo, September 23, 1953.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

Ref No. LA 3487

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion in extent about 35 acres from the land called Wariyapola Estate, situated at Wariyapola village, Matale South, Matale District; and bounded as follows:—

North by part of Wariyapola Estate;
East by Irrigation channel and paddy field;
South by Village holdings;
West by P. W. D. road.

Ref. No. J/LLD/289/53 (VE)
Colombo, September 15, 1953.

P. B. Bulankulame,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

Ref. No. LA 3489.

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 27 acres out of the land called Bandarapola Estate, situated at Kameke village, Matale East, Matale District, and bounded as follows:—

North by Weragama Village;
East by Bandarapola Estate road,
South by Bandarapola Estate road;
West by Suduganga Estate.

Ref. No. J/LLD/286/53 (VE).
Colombo, September 11, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

Ref No L 3409

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act;

An extent approximately 2 acres from the land called Dagavila, situated in the village of Walgamwewa, Matale North, Matale District, and bounded as follows:—

North by Kudawalgamwewa Mukalana and Kudawalgamwewa Ela;
East by Kudawalgamwewa Mukalana;
South by Kiralassa yaya;
West by V. C road, Lenadora to Kalundawa

Ref. No. J/E/2449,
Colombo, September 16, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

Ref No. LA. 3485

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Two allotments of land, totalling in extent about 48 acres out of the land called Grove Estate, situated at Wariyapola village, Matale South, Matale District; and bounded as follows:—

- (1) North by village holdings;
East by Wariyapola village boundary;
South by Ratwatte Estate;
West by P. W. D. road.
- (2) North by Katudeniya Temple;
East by Irrigation Channel;
South by Path;
West by P. W. D. road.

Ref. No. J/LLD/288/53. (VE),
Colombo, September 15, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

LD.—4236.

Declaration under Section 5

I, Punch Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

The following portions of lands lying on the Nugawela-Malagammana Road, between the 5th and 6th milestones and situated in Werellagama village, Harspattuwa Division, Kandy District

Block 1—Land called Hangalangowatto in extent about 1,280 sq ft owned by Mr. C. B. Nugawela; and bounded as follows:—

North P. W. D. road from Kandy to Kurunegala,
South Hangalangowatte footpath leading to school well,
East Remaining portion of the same land,
West P. W. D. road from Nugawela to Malagammana.

Block 2—Land called Hangalangowatte in extent about 420 sq ft owned by Mr. C. B. Werellagama and others; and bounded as follows:—

North Hangalangowatte and foot path leading to school well,
South Hangalangowatte owned by A. P. K. Pusumba,
East Remaining portion of Hangalangowatte,
West P. W. D. road from Nugawela to Malagammana.

Block 3—Land called Hangalangowatte alias Ukdenduwatta in extent about 1,710 sq ft. owned by Mr. C. P. K. William; and bounded as follows:—

North P. W. D. road from Nugawela to Malagammana,
South Remaining portion of the same land,
East Footpath from Nugawela to Malagammana
West Mudunegederawatta owned by H. B. Werellagama and others.

Block 4—Land called Mudunegederawatta in extent about 1,368 sq. ft. owned by H. B. Werellagama and others; and bounded as follows:—

North P. W. D. road from Nugawela to Malagammana;
South Remaining portion of the same land,
East Hangalangowatte owned by C. P. K. William;
West Amukotuwehene owned by L. B. Wijeratne and others,

Block 5—Land called Amukotuwehene in extent about 11,400 sq ft owned by Mr. L. B. Wijeratne and others; and bounded as follows:—

North P. W. D. road from Nugawela to Malagammana,
South Remaining portion of the same land,
East Mudunegederawatta owned by H. B. Werellagama and others,
West Amukotuwehena owned by S. M. E. P. Werellagama and others.

Block 6—Land called Amukotuwehene owned by Mrs. S. M. E. P. Werellagama and others, in extent about 9,250 sq ft. and bounded as follows:—

North P. W. D. road from Nugawela to Malagammana,
South Remaining portion of the same land,
East Amukotuwehene owned by L. B. Wijeratne and others
West Dunukepotha-Egodawatta owned by W. S. Banda

Block 7—Land called Dunukepotha-Egodawatta in extent about 3,750 sq ft owned by Rev. Dharmaloka; and bounded as follows:—

North P. W. D. road from Nugawela to Malagammana,
South Remaining portion of the same land,
East Dunukepotha-Egodawatta owned by W. S. Banda,
West Udapansalawatta owned by William Brothers

Block 8—Land called Dunukepotha-Egodawatta in extent about 1,875 sq ft owned by W. S. Banda; and bounded as follows:—

North P. W. D. road from Nugawela to Malagammana,
South Remaining portion of the same land,
East Amukotuwehene owned by S. M. E. P. Werellagama and others,
West Dunukepotha-Egodawatta owned by Rev. Dharmaloka,

Block 9—Land called Udapansalawatte in extent about 4,000 sq ft. owned by Messrs. William Brothers; and bounded as follows:—

North P. W. D. road from Nugawela to Malagammana;
South Udapansalawatta owned by Rev. Dharmaloka;
East Dunukepotha-Egodawatta owned by Rev. Dharmaloka;
West Udapansalawatta owned by Rev. Dharmaloka

Block 10—Land called Udapansalawatte in extent about 13,904 sq ft owned by Rev. Dharmaloka; and bounded as follows:—

North P. W. D. road from Nugawela to Malagammana,
South Remaining portion of Udapansalawatte,
East Udapansalawatte owned by William Brothers;
West Remaining portion of the same land

Ref. No J/E/543,
Colombo, August 26, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development,

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punch Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent of approximately 400' by 18' from the land called Elabadeerawatta, situated in Beragama village, Kandeboda Pattu, Matara District; and bounded as follows:—

North by the land called Drwellakumbura and Lewwewatta,
East by a portion of the same land,
South by the land called Vahumkumbura,
West by the land called Piyadikumbura

Ref. No L. B. 2140—J/LG/2544,
Colombo, September 9, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development,

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about one acre from the land called Ikrithuduwa, situated at Batheegama, Wellaboda Pattu, Matara District, and bounded as follows —

North by the land called Galdorossowatta and sea shore,
East by sea shore and by the land called Hunukoratuwa Watta,
South by the land called Hunukoralawa Watta and sea shore,
West by sea shore and the land called Mudyansegewatta.

Ref. No. J/LG/133/53—L. B. 2179,
Colombo, September 17, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

Ref. No. LA 3491

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 20 acres from the land called Hapugaspiya Estate, situated at Hunuketaela Village, Matale East, Matale District; and bounded as follows —

North by Crown land,
East and South by remaining portions of the same land,
West by the land called Clodagh Estate.

Ref. No. J/LLD/321/53 (VE),
Colombo, September 18, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 4014

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

The allotment of land called part of Nova Zembala Estate and surveyed and more fully described as lot 1 in preliminary plan No. A 1,562 in extent 0 A. 1 R. 4 8 P., situated in Ankumbura, Udagama village in Pallegampaha Korale in Kandy District, Central Province

Presently claimed by S. M. Zamudeen of Galhinna, Ankumbura

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on November 3, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before October 27, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, September, 28, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L D. 4629

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the land to be acquired

All those allotments of lands called Ratmalehena, and Ratmalgahahenewatta, situated in Pahala-Iryagama, Ganpalata Korale (Yatmuwara) of Udunuwara and Yatnuwara division of Kandy District, Central Province, and more particularly surveyed and described in preliminary plan No. A 2,011 as follows —

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Ratmalehena	Chena and part of road	Mohamed Reyeal, Puwad Meyden Nizar Meyden, Lekia Meyden Sanoon Meyden, Rayah Meyden, Samsun Hidayat Meyden, Farida Meyden, all of Lower Rockden, Perademya, and Razak Meyden of Alm House, Gampola Road, Peradenya	0 0 16 5
2	Road	Road	J. S. T. de Silva of Annawatta Estate, Kandy	0 0 8 3
3	Ratmalgahahenewatta	Garden contains 4 coconut trees, 1 jak tree, 2 mango trees, 1 tiled masonry building and a part of road	Mrs. M. D. de Silva, 2, Gampola Road, Perademya	0 0 35 2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kandy Kachcheri, on November 12, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before November 5, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

Failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry or their claims being considered at all, in absentia.

The Kachcheri,
Kandy, September 21, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LA/7419/J/E/1465.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An extent of 4 A 0 R 24 1 P, out of the lands called Imbulgodawatta and Marawa, situated in Rammutugala and Dematagahawela villages in Udukaha Korale North, Dambadeni Hatpattuwa in Kurunegala District, and surveyed and more particularly described as lots 1 in preliminary plan No. A 1,240 and 34 and 35 in supplement No 5 to final village plan No 66

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, together with deeds, &c, on November 12, 1953, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 5, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the acquisition inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,
Kurunegala, September 21, 1953

N. N. D. JILLA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LA/7618/J/E/2337.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An extent of 1 A 1 R 2 3 P, out of the land called Bogahumulabhena, situated in Pabala Ogodapola, Madure Korale, Wendawilli Hatpattuwa in Kurunegala District, surveyed and more particularly described as lot 112 in supplement No 1 to final village plan No. 812.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, together with deeds, &c, on November 12, 1953, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 5, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,
Kurunegala, September 21, 1953.

N. N. D. JILLA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA/7475/J/AL/2043

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An extent of 0 A 0 R 19 6 P, out of the land called Koruwannapatalehena, situated in Werapola village, Panawa Palata, Dewamedu Hatpattu, Kurunegala District, and more particularly described as lot 195 in supplement No 1 to final village plan No 2,533.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, with title deeds, &c, on November 30, 1953, at 9 30 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 22, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,
Kurunegala, September 26, 1953.

N. N. D. JILLA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LA/7111/J/HLG/374

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An extent of 0 A 0 R 19 8 P, out of the land called Wakotuwekumbura, situated in Godawita village, Rekopattu Korale, Dambadeni Hatpattu Kurunegala District; and more particularly described as lots 143 and 144 in supplement No. 2 to final village plan No 1,489

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, with title deeds, &c, on November 12, 1953, at 9 30 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 5, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,
Kurunegala, September 26, 1953.

N. N. D. JILLA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LA/7344/J/HLG/940

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An extent of 1 A 3 R 27 6 P, out of the land called Daisy Valley Estate, situated in Pahamundana village, Weuda Korale, Weudawilli Hatpattu, Kurunegala District, and more particularly described as lot 22 in supplement No 2 to final village plan No 1,107

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, with title deeds, &c, on November 26, 1953, at 9 30 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 18, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,
Kurunegala, September 26, 1953.

N. N. D. JILLA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LA/7377/J/ELG/1162

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose.—

Description of the lands to be acquired

All the under-mentioned lots in preliminary plan No A 1,259 and combined supplement No 1 to final village plan Nos. 1,494, 1,496 and 1,500 in Rokopattu Korale, Dambadeni Hatpattuwa, Kurunegala District.—

Preliminary plan No-A 1,259

Lot	Name of Land	Name of Village	Extent		
			A.	R.	P.
1	Tibbotugolla	Tammata	0	0	9 3
Combined supplement No. 1 to final village plans Nos. 1,494, 1,496 and 1,500					
100	Mahawowawatta	Panagamawa	0	0	5.4
47	Puranwela	Parakumbura	0	0	17 6
48	Puwakgahapitiyakumbura	do.	0	0	14 8
49	Medadapala alias Odonguwa	do	0	0	7.8
50	Tibbotugolla	do.	0	0	8 0
51	Asweddumowatta	do	0	0	16 1
52	Tibbotugolla	do	0	0	3.3
62	Asweddumewatta	do.	0	0	2.1
124	Mahawowawatta	Mayilla	0	0	11.0

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, with title deeds, &c, on November 30, 1953, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before November 22, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry, if this requirement has not been complied with.

The Kachcheri,
Kurunegala, September 26, 1953.

N. N. D. JILLA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA/7503/J/AL/2142

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose.—

Description of the lands to be acquired.

All the under-mentioned lots in preliminary plan No. A 1,282 in Tiragandahaye Korale West, Weudawilli Hatpattu, Kurunegala District.—

Lot	Name of Land	Name of Village	Extent		
			A.	R.	P.
1	Hakuruketiyawa Estate	Herahyawela (part)	0	0	15 7
2	Hakuruketiyawa Estate, part of assessment No 154, Ward No 10	Herahyawela (part), Ward No. 10, Ilppugedera, within the Municipal limits of Kurunegala	0	0	5 0
3	Do	Hakuruketiyawa, Ward No 10, Ilppugedera, within the Municipal limits of Kurunegala	0	0	1 2
4	Hakuruketiyawa Estate, part of assessment No 152, Ward No. 10	do.	0	0	4 9
5	Do.	do.	0	0	5 3
6	Do.	do.	0	3	29 3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, with title deeds, &c, on November 23, 1953, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before November 16, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry, if this requirement has not been complied with.

The Kachcheri,
Kurunegala, September 26, 1953

N. N. D. JILLA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LR 1174

(Please quote this number in all correspondence on this subject)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose.—

Description of the lands to be acquired.

Lot	Name of Land	Description	Plan No. F. V. P 911, Sup No 1 Village—Pansalagama	Claimant	Extent		
					A.	R.	P.
23	Pansalawahawela	Paddy field	Kinihirukanda Buddhist Temple: Trustee—K Ratnapala Thero, Kinihirukanda Temple, Kekirawa		0	2	4 3
34	Pahalawela	Paddy field	Plan No F. V. P 913, Sup No 1. Village—Medawewa Kandatage Wannihamy, ditto Udayare, ditto Kalumenika, Wannihamige Kapuruhamy, Kapuralage Udayare, all of Medawewa, Kekirawa, Wannihamige Ukkuetana, and R Punchirala, Hitapu Vel Vidane of Hirwadunna, Habarane		0	2	20 8
35	Do	do	R Punchi Banda, R Puchi Amma, R Appuhamy, all of Medawewa, Kekirawa, R. Herathamy of Kattiyawa Colony, R Neelammah, Machchagama, Ipalogama and R. Punchihamy of Palugaswewa		0	1	3 6
36	Do	do	K Tikirala, Medawewa, Kekirawa		0	1	8 8
37	Do	do	R Punchi Banda, R Puchi Amma, R Appuhamy, all of Medawewa, Kekirawa, R. Herathamy of Kattiyawa Colony, R Neelammah, Machchagama, Ipalogama, and R Punchihamy of Palugaswewa		0	1	31 4
38	Do	do	K Kewrala, P Punchi Banda, R Kapuruhamy, P Karunawathie, all of Medawewa, Kekirawa		0	0	34 2
39	Do	do	W. Wannihamy, P Tikiri Appu, both of Ahyawetunuwewa, Kekirawa, and P Dingiri Banda of Pahala Ambatale, Maradankadawala		0	0	35 1
40	Pahalawela, Dambagahakumbura	do.	Hers of late Chandrawathie Kumarihamy, o/o E W Bandara, Nelliya-gama, Kekirawa		0	2	1.0

Lot	Name of Land	Description	Claimant	Extent		
				A.	R.	P.
41	Pahalawela	Paddy field	Kapuralage Tikirala, Silamburalage Ranhamy, both of Medawewa, Kekirawa	0	1	8 0
42	Do.	do	Kapuruhamige Mudalihamy of Medawewa, Kekirawa	0	1	7 4
43	Do.	do	Silamburalage Ranhamy of Medawewa, Kekirawa	0	2	17 9
44	Do.	do	R. PUNCHI Banda, R. PUNCHI Amma, R. Appuhamy, all of Medawewa, Kekirawa, R. Horathamy of Kattiyawa Colony, R. Noelaminah of Machchagama, Ipalagama, and R. PUNCHIhamy of Palugaswewa	0	0	30 1
45	Do.	do	K. Tikirala of Medawewa, Kekirawa	0	0	4 3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kekirawa V. C. Office on November 7, 1953, at 9 45 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before October 31, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Anuradhapura, September 24, 1953.

B. H. DE ZOYSA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No J/E/1278/LR 5080

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired .

Supplement 2 to F. V. P. 252

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A.	R.	P.
511	Madittehenewatta	Garden contains one coconut tree 25 years, 4 jak trees 15-30 years, 1 makulatha tree, 1 hedawaka tree, 1 domba tree, 12 years, 10 arecanut trees 2-10 years, 1 rukattana tree 12 years and one tiled masonry Vihare	Yakdohrallage Aronsingho, ditto Kudatana, ditto Mohottihamy, ditto Nikolas-hami, ditto Yahnpathamy, and Mahagollage Ranetana, all of Ellawala, Ihala-gama. Vihare constructed by the Ellawala School	0	0	11

Notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, published in the Gazette No. 10,564 of August 14, 1953, is hereby cancelled

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Eheliyagoda Rural Courts on October 26, 1953, at 10 30 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before October 19, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Ratnapura, September 24, 1953

M. J. M. MURFIN,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No J/LLD/2316/LM 5479.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired .

Preliminary plan No. A 773 Village—Elangipitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Ambatenne Deniya	Paddy field contains bund and part of anicut	Haputotalalage Loku Banda of Elangipitiya, Aranayake	0	0	7 0
Total				0	0	7 0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Aranayake Rural Court, on November 23, 1953, at 9 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before November 16, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The attention of all claimants is drawn to the fact that their claims should reach me on or before November 16, 1953. The claims of persons who have not informed me of such claim in writing within the prescribed period will not be entertained at the inquiry.

The Kachcheri,
Kegalla, September 25, 1953.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. J/E/2555/LM 5502

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Claimants	Extent		
				A.	R.	P.
1	Thibbetuwehena	Garden contains 37 coconuts, 6 jak and 20 arecanut trees over 20 years and a temporary building	Heirs of the late J. W. M. Dingiri Banda of Narangammana, Aranayake	0	1	30 5
2	Do.	Garden contains 12 coconuts, 26 arecanut, 2 kutul and 2 mango trees over 20 years and a temporary building (school)	Heirs of the late J. W. M. Dingiri Banda of Narangammana, Aranayake, K. S. Rankira Upasaka of Godigamuwa, Aranayake	0	1	37 5
Total				0	3	28

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Dipptiya Circuit Bungalow, on November 23, 1953, at 9 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before November 16, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

Attention of claimants is drawn to the fact that written claims should reach me on or before November 16, 1953. The claims of persons who have not notified to me in writing on or before the mentioned date, will not be entertained at the acquisition inquiry.

The Kachcheri,
Kegalla, September 28, 1953.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No J/LLD/2541/LM 5511

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Lot	Name of Land	Preliminary plan No A 771 Description	Village—Lewangama Claimants	Extent		
				A.	R.	P.
1	Gurudoluhona	Rubber contains 2 rubber trees and 1 jak tree 40 years	Vitanage Bempy, Vitanage Podiappuhamy, Vitanage Mohottiappuhamy and Lekamalago Mohottiappuhamy, all of Lewangama, Ruwanwella	0	0	6 5
2	Manannagewatta	Rubber contains 2 rubber trees 40 years and part of a channel	Pathrannehelago Dingiri Banda of Lewangama, Ruwanwella	0	0	4 9
				0	0	11 4

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Ruwanwella Resthouse, on November 24, 1953, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before November 17, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The attention of all claimants is drawn to the fact that their claims should reach me on or before November 17, 1953. The claims of persons who have not informed me of such claim in writing within the prescribed period will not be entertained at the inquiry.

The Kachcheri,
Kegalla, September 28, 1953.

M G V. P W. SAMARASINGHE,
Assistant Government Agent

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Kalubara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 9 a.m., on November 6, 1953, at the Moragala Resthouse to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

September 28, 1953

W. S. DE ALWIS,
for Land Commissioner

Particulars of Land to be dealt with F. V. P 111 Village—Hewossa

Lot	Name of Permit-holder or Applicant	Extent		
		A	R	P
2214	D. S. D. A. Gunawardana	5	0	8
2054	H. H. Perduan Appuhamy	5	0	34
2207	J. John Singho	4	0	38
2236	J. Baron Appu	6	1	13
2238	J. Girigoris	5	0	6
2216	H. H. Aranas	6	0	22
1074	D. A. Thowarappurama	9	2	28
2267	Panus Wijesingha	5	0	39
2215	J. Pilock Singho	6	1	15
2230	D. D. Jayasingha	5	0	28
2220	J. Aron Singho	6	2	15
2229	J. D. Martin Singho	5	0	11
2268	B. A. B. Perera	5	0	4
2068	W. A. Julsan Appuhamy	5	0	1
1095	K. M. Peris Singho	4	3	33
2022	D. D. Dissanayaka	4	2	32
1042, 1044, & 1045	J. Aluco Nona	10	1	10
1041	K. D. F. Liyanage	10	0	6
2028	G. M. Jayawardana	36	1	0
2052, 2060, & 2062	H. Suwasiri Appu	5	3	16
2044	W. Martin Appuhamy	5	0	17
2040	W. Peter Appuhamy	4	3	39
2038	W. A. D. Jedin Appuhamy	4	3	38
2047	J. Podiappuhamy	5	0	2
2248	J. Nandiris Singho	4	3	33
2049	J. Balaappuhamy	4	3	37
2086	J. Romanus Appuhamy	5	0	12
2063	P. K. D. Pilock Dharmadasa	5	0	17
2240	J. Rosalin Nona	5	0	14
2069	W. A. D. Brampy Singho	5	0	10
2055	A. Nimalhamy	5	0	6
1035	L. Iranganie Dias	23	0	38
1036	L. M. Maalyn Dias	22	1	0
2076	D. A. Somawathie	10	0	1
2106	K. Peter Singho	19	0	11
1075	M. S. Salgado	19	0	39
2011	C. J. Gunasekara	24	1	19
2006	H. Don Pedrick	4	3	37
2016	D. J. P. Attanayaka	9	1	4
2157	P. Mallawaarachchi	10	3	35
2170	Abraham Munasingha	14	1	4
2073	W. A. D. Noris Singho	5	0	15
1073	C. D. de Fonseka	24	3	35
1099	M. D. Peris Appuhamy	4	3	39

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSON TO RECEIVE GRANT

Land Commissioner's Ref. No LRO/APL 1444

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matale, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m. on Saturday, October 31, 1953, at the Matale Kachcheri, to select a person to receive a grant for the Crown lands particulars of which are given below.

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

September 24, 1953

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Particulars of the lands referred to above

Lot No	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
Preliminary plan No A 1411. Village—Padawitawela in Kohonsiya Pattu				
1	Mrs. L. B. Senanayake alias Senanayake Mudiyanse Honnek Walauwe Wijetunga	0	2	6
2	Do.	0	0	28

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Southern Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m. on November 4, 1953, at Gallo Kachcheri, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent, Southern Province.

September 16, 1953.

W. S. DE ALWIS,
for Land Commissioner

Particulars of Land to be dealt with

Lot No	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
Final village plan No. 579 Village—Bambarawana				
475 & 476	Mrs. Warusawitarana Nancy de Silva	49	2	16
Final village plan No 569 Village—Yatamalagala				
79	Nanayakkawarasan Kuruppuge Deonis Appuhamy	5	3	9
Final village plan No. 482 Village—Gigummaduwa				
70	Sapukotanage Priyadasa	5	0	10
Final village plan No 475 Village—Habarakada				
500	Pandita Vidana Don Carolis Gunawardana	4	3	34
Final village plan No 484 Village—Hinduma				
641	Mrs. Delgahawattege Dayawathie Nanayakkara	7	3	31

Land Redemption Notices

No LRO/APL. 240/J/LLD/473/53.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950.

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signed by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Colombo, September 7, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

Schedule

Preliminary plan No A 3,513 Village—Handupelpola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P
1	Madugahalanda	Garden contains coconut and jak trees 50 years and rubber trees 10 years	Amarantunga Don Sadiris of Handupelpola, Millowa, Horana	2	0	1
Total ..				2	0	1

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, September 8, 1953.

Ministry's Reference No J/LLD/469/53
Land Commissioner's Ref No LRO/APL/2463
Batticaloa Kachcheri's Ref No LD 3420P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No A 1,083 Village—Tutukkovil

Lot	Name of Land	Description	Claimants	Extent		
				A	R.	P
1	Mankai Mariamman Estate	Coconut estate over 50 years contains 2 masonry wells with swoops, 5 temporary houses, two masonry water tubs and includes the following servitude the right of using the road maintained by the estate and abutting on the south of the land and leading to the main road	Joseph Vanderpoorten and Benjamin Vanderpoorten. (Agent Messrs Aitken Spence & Co., Colombo	50	0	0
2	Do.	Coconut estate over 50 years, contains Manga Mariamman Temple (permanent building), 1 copra kiln (permanent building), 1 masonry house with a temporary kitchen, 1 mud walled temporary garage, 2 masonry wells with one sweep, 3 masonry water tubs and 3 temporary houses and includes the following servitude the right of using the road maintained by the estate and abutting on the east of the land and leading to the main road.	do.	50	0	0
Total ..				100	0	0

No. LRO/APL. 2729—J/LLD/484/53.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signed by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Colombo, September 7, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,987 Village—Wariyapola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Pandithayaye Pela	Paddy field	A M A Cassim of Trincomalee Street, Matale	0	1	25
2	Do.	do.	do.	0	0	5
Total ..				0	1	25

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

L. D.—B 49/50.

No LA 1062/LRO

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on November 17, 1953, at 10 a m ; and
 - (b) notify to me in writing on or before November 7, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

September 21, 1953

P J HUDSON,
Government Agent

Schedule

Preliminary plan No A 1,820 Village—Sillala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Chunnampuchuddavayal, Pallavayal and Puthuvayal	Paddy field contains a masonry wall on the north-eastern boundary and includes the following servitudes —(1) the right to a shade of the well in the land on the west belonging to Chellappah Manickam, (ii) the right of approach to the well and water course from the well to this land	Assiammah, widow of P Sinna-thamby, and Parameshwary, wife of A. Subramaniam, both of Pannakam South, Chulipuram	2	0	38
Total				2	0	38

L. D.—B. 49/50

No LA/LRO/53/15/LRO/APL 3524/J/LLD/200/53.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri on November 26, 1953, at 9 30 a m , and
 - (b) notify to me in writing on or before November 19, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,
Kurunegala, September 28, 1953N. N. D. JILLA,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,206. Village—Madawa Lindapitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Udawatta and Paragalunulahanayaya	Coconut garden 25-50 years and vegetables with coconut plants of 6 months, contains part of a mud cadjaned temporary house, a mud cadjaned incomplete house and a masonry well	Pabotu Pathuannchelage Davith Singho, Pabotu Pathuannchelage Emalin Nona, Pabotu Pathuannchelage Alice Nona, all of Madawa, Lindapitiya, Ambakote, and Angilgurunnahelago Aburan Appu of Dalupothegedera, Ambakote	18	0	22
2	Do.	Coconut garden 25-35 years	do	0	0	28
3	Do.	Coconut garden 25-35 years, contains part of a mud cadjaned temporary house	do	0	2	28
Total				18	3	38

L. D.—B. 49/50.

No. LA/7730/LRO/APL 5626/J/LLD/2929.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri on November 26, 1953, at 9.30 a m , and
 - (b) notify to me in writing on or before November 19, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,
Kurunegala, September 28, 1953.N. N. D. JILLA,
Assistant Government Agent.

Schedule

Supplement No 1 to F. V. P. No 2,086 Village—Pihmbiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
131	Timbripiyewatta	Coconut garden 35 years	K W M Kaurala, V, H of Hettigama, Barampola, Kurunegala	1	0	21
Total				1	0	21

L D—B 49/50.

No. LA/LRO/53/20/LRO/APL 462/J/LLD/253/53.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Narman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri on November 26, 1953, at 9 30 a m, and

(b) notify to me in writing on or before November 19, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,
Kurunegala, September 28, 1953

N. N. D. JILLA,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 1 to final village plan 359. Village—Balawala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
43	Delgahakumbura	Paddy field contains 1 coconut tree 30 years, and coconut garden with 5 coconut trees over 35 years	Tammata Arachchilage William Appuhami of Mel-lawalana, Bopitiya	1 0 5
Total				1 0 5

L D.—B 49/50.

LA/7690/LRO/APL. 2556/J/LLD/2811.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Narman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on November 26, 1953, at 9 30 a m, and

(b) notify to me in writing on or before November 19, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,
Kurunegala, September 28, 1953

N. N. D. JILLA,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 8 to F. V P 1,012. Village—Kurenepola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
34	Gurulanpedigekumbura	Paddy field	W James, W. Ruben, both of Kudumbuwa, Kohlegedara, and W. Arnolis of Thambegalla Colony, Nikadalupaha	0 1 32
35	Do	do	do	0 0 23
Total				0 2 15

L D—B 49/50

No. LA/7702/LRO/APL. 4280/J/LLD/2932

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Narman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on November 23, 1953, at 9 30 a m. and

(b) notify to me in writing on or before November 16, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,
Kurunegala, September 28, 1953

N. N. D. JILLA,
Assistant Government Agent.

Schedule

Combined Supplement No 1 to F V P's 276 and 275. Village—Makandura and Elhwila

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
68	Potukotuawagawahena	Coconut garden, old, contains an earth well	W Pabulis Singho, Jaffna Junction, Anuradhapura	7 3 0
69	Do	Coconut garden, old	do	0 0 25
Total				7 3 25
6	Do	do	do	0 0 2
Total				0 0 2

L. D.—B. 49/50.

No LA/LRO/53/4/LRO/APL 5804A/J/LLD/46/53

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on November 23, 1953, at 9.30 a.m., and

(b) notify to me in writing on or before November 16, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,
Kurunegala, September 28, 1953.

N. N. D. JILLA,
Assistant Government Agent

Schedule

Preliminary plan No. A 1,169. Village—Kumarapediya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Linyagolle Hitnawatta	Coconut garden contains 58 coconut trees over 35 years, 7 jak trees 25 to 50 years and 1 mango tree 40 years	H. M. Punchi Banda, H. M. Piyasena, H. M. Sumanawathie and H. M. Bandara Menika, all of Kalubeudiwela, Talwattagedera, Potuhera	0 2 38
Total				0 2 38

L. D.—B. 49/50.

No. LA/7272/LRO/APL. 588

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on November 30, 1953, at 9.30 a.m., and

(b) notify to me in writing on or before November 23, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,
Kurunegala, September 28, 1953.

N. N. D. JILLA,
Assistant Government Agent

Schedule

Supplement No. 2 to final village plan No. 203. Village—Bihalpola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
64	Galahitiyawakumbura	Paddy field	Kuruppu Arachchige Emalin Nona of Bihalpola, Nakkawatta, and Banneka Mudiyanseelage Dingiri Banda of Bihalpola, Nakkawatta	0 1 3
65	Do.	do.	Kuruppu Arachchige Emalin Nona of Bihalpola, Nakkawatta	0 0 32
Total				0 1 35

L. D.—B. 49/50.

No. LA/LRO/53/40/LRO/APL : 5872/J/LLD/342/53.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on November 2, 1953, at 9.30 a.m.; and

(b) notify to me in writing on or before October 26, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,
Kurunegala, September 22, 1953

N. N. D. JILLA,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 2 to F. V. P. 1,992 Village—Budumuttawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
426	Batalahenekelekumbura formerly known as Batalahenekele	Paddy field and chena	Mrs B. W. Senanayake of 2, Bailey Road, Kurunegala	5 2 24
Total				5 2 24

L. D.—B. 49/50

No LA/LRO/53/18/LRO/APL. 3637/J/LLD/174/53

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Narman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto.
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on October 26, 1953, at 9 30 a m, and

(b) notify to me in writing on or before October 19, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

N. N. D. JILLA,
Assistant Government Agent.

The Kachcheri,
Kurunegala, September 22, 1953

Schedule

Combined supplement No 1 to final village plans Nos. 394 and 395. Village—Pahala Katugampola and Mathawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
8	Rukkattanagahamulawatta	Coconut garden contains 2 coconut trees 60 years	Mrs. Ena Meonachchi, C/o M. M. Arnolis Appu, Pahala Katugampola, Dambadeniya	0	0	4
23	Do	Coconut garden 25-60 years	do	2	1	27
Total				2	1	31

L. D.—B 49/50

No LA/LRO/53/28/LRO/APL. 419/J/LLD/326/53

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Narman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on November 2, 1953 at 9 30 a m, and

(b) notify to me in writing on or before October 26, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

N. N. D. JILLA,
Assistant Government Agent

The Kachcheri,
Kurunegala, September 22, 1953.

Schedule

Supplement No. 2 to F. V. P. 1,283. Village—Bogamuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
3	Kandangomeegekumbura	Paddy field	M. A. S. Mohamed Kanu Saibo, M. A. S. Nagoor Meera Saibo and M. A. S. Nagoor Meera Saibo Hadjar, all of 45, Nengombo Road, Kurunegala	1	1	35
4		do.	do.	0	3	33
6	Siyambalagahakumburapillewa	Owita	do.	0	0	26
7	Do.	Paddy field	do.	0	3	15
8	Kapikoratuwehena Methalanda Estate	Coconut garden, 30 years	do.	0	1	27
9	Do.	do.	do.	3	0	38
10	Siyambalagahakumburapillewa Gam-mingaskumburapillewa Methalanda Estate	do	do.	2	3	25
12	Kongahamulahena Methalanda Estate	Coconut garden, 30 years	do.	1	2	34
Total				11	2	33

L. D.—B 49/50.

No. LA/LRO/53/43/LRO/APL: 4702A & 4702B/J/LLD/368/53.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Narman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on November 9, 1953, at 9 30 a m, and

(b) notify to me in writing on or before November 2, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,
Kurunegala, September 22, 1953.

N. N. D. JILLA,
Assistant Government Agent.

Schedule				
Preliminary plan No A 1,258. Village—Potuhota				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
1	Midellagahamulakumbura	Paddy field	R. M. Samarasokera, Registrar's Office, Madawela, Potuhota	0 0 5
2	Do.	do.	do.	0 1 28
3	Hitinawatta	Coconut garden contains 2 coconut trees over 35 years and 1 jak tree 15 years	do.	0 0 6
4	Do	Coconut garden contains 10 coconut trees over 35 years	do.	0 0 18
Total				0 2 17

L. D.—B. 49/50.

No LA/LRO/53/41/LRO/APL/5849/J/LLD/345/53.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on November 2, 1953, at 9 30 a.m.; and
 - (b) notify to me in writing on or before October 26, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,
Kurunegala, September 22, 1953.

N. N. D. JILLA,
Assistant Government Agent

Schedule				
Supplement No 1 to F V. P. 1,467 Village—Kanumala				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P
86	Maguru Oya Watta	Chena	Vivian Noel de Soysa, No. 144, Kandy Road, Kurunegala	0 0 30
87	Do.	Coconut garden 15–35 years contains two mud thatched temporary houses	do.	4 3 27
88	Do.	Coconut garden 15–35 years	do.	0 0 23
Total				5 1 0

L. D.—B 49/50.

No. LA/LRO/53/42/LRO/APL. 5849A/J/LLD/343/53.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on November 2, 1953, at 9 30 a.m., and
 - (b) notify to me in writing on or before October 26, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,
Kurunegala, September 22, 1953.

N. N. D. JILLA,
Assistant Government Agent

Schedule				
Preliminary plan No. A 1,243. Village—Gepallawa				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R. P.
1	Maguru Oya Watta	Coconut garden 40–50 years	Vivian Noel de Soysa, No. 144, Kandy Road, Kurunegala	1 2 31
2	Do.	Coconut garden 35–45 years	do.	3 2 32
3	Do.	Coconut garden 35 years	do.	0 0 31
Total				5 2 14

Miscellaneous Land Notices

LS 1079

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs M K A Lebbaisaibo of Messrs M K A & Bro, K M Mohdoo Kuppai of Messrs K M A & Sons, and L P Mohamed of Messrs C H A & Bros—who are the present trustees of the Mosque at Nalavankulam, Murrakan—have applied for a renewal of the lease of lot 19 in P P A 1,355, 11 5 perches in extent, situated at Nalavankulam, Mannar District, as a site for a Mosque

2 This lot, which was leased for the construction of a Mosque to the trustees of the Nalavankulam Mosque for a term of 10 years from July 1, 1943, now contains a permanent Mosque. The lease expired on June 30, 1953. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term 10 years, with an option of renewal for a further term of ten years.
- (b) Rent Re 1 per annum.
- (c) The lessees shall use the land as a site for a Mosque and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo 1, September 20, 1953
E K R ASERAPPA,
for Land Commissioner.

LS 3170

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Mr. H M H Kumbanda of Rahatungoda has applied for a lease of lots 65 and 87 in preliminary plan No 8,437, 1 rood and 17 6 perches in extent, situated at Wogama, Gonnewa Korale, Uda Hewahota Division, Nuwara Eliya District, for residential purposes.

2 The applicant who hold these lots under a G A C permit since November 21, 1936, has improved the land and built up a sub-

tantial house. As tenure under a permit is no longer appropriate, it is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term 99 years with effect from January 1, 1954;
- (b) Rent Rs 3 per annum subject to revision every thirty years;
- (c) The lessee shall use the land for residential purposes and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, October 2, 1953
J J RAJANAYAGAM,
for Land Commissioner

LS 3155

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs R M Appuhamy of Kudukatawanna, W M Appuhamy and T M Horath Banda of Embalegoda, trustees of the Rural Development Society, Embalegoda—have applied for the lease of lot 35 in F. V P 1,925; 0A 3B 35P., in extent, situated at Embalegoda, Kurunegala District, for the purpose of erecting a meeting hall thereon.

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term 5 years.
- (b) Rent Re 1 per annum;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect a meeting hall on the land to the satisfaction of the Government Agent, Western Province.
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, October 2, 1953.
J J RAJANAYAGAM,
for Land Commissioner

NOTICE

IT is hereby notified for General information that in future all Notices, Advertisements, &c, for publication in the *Government Gazette* should reach the Government Press by 4 p m three working days previous to publication.

Govt. Press,
Colombo, September 24, 1953.

BERNARD de SILVA,
Government Printer

ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ දැන්වීමයි

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,926 (මාතලේ)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් බිලීන් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1053නේ ඔක්තෝබර් මස 2 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යෙන් 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්‍යෙන් 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1053නේ අගෝස්තු මස 8 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

එව් බබ්ලිව්. රණතුංග,

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම් කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම් කවරියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවරියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොට්ඨාශයේ කන්දපල්ලේ කෝරළේ මොරගොල්ල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වන සියළුම බිම්කවිටි, එනම්:—

උතුරට: උතුරු මැද පළාතේ F. T. P. 14, දඹගස්පිටිය හේනේ ඇලේ කොටසක් (උතුරු මැද පළාතේ F T P 14), උතුරු මැද පළාතේ F T. P. 14, දඹගස්පිටියේ හේනේ ඇලේ කොටසක් (උතුරු මැද පළාතේ F. T. P 14), උතුරු මැද පළාතේ F. T P 14, ලෙවුලේඇලේ කොටසක් (උතුරු මැද පළාතේ F. T P. 14), උතුරු මැද පළාතේ F T P. 14 ;

නැගෙනහිරට: රාල්ලැරොට වැව සහ පාළරොට වැවේ ගම් මායිම්;

දකුණට: අළුත්වැව ගම් මායිම, වාන්ඇලේ කොටසක් (අළුත්වැව ගම් මායිම), අළුත්වැවේ ගම් මායිම, කුඹුක් ඇලේ කොටසක් (අළුත්වැව ගම් මායිම), අළුත්වැව ගම් මායිම, ලිංවලේඇලේ කොටසක්, (අළුත්වැවේ ගමේ මායිම) අළුත්වැව ගමේ මායිම

බස්නාහිරට: වයඹ පළාතේ F T.P 10 සහ උතුරු මැද පළාතේ F.T.P 14

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 325

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
1	උස්හේනේමුකලාන, උල්පතලගමුකලාන, හොඩැල්ලමුකලාන, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	1 1 31
2	මනින්ගොමුවේඋල්පත්ඇල (දියපාර) (හිදිව්ව)	0 0 32

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප
3	මනින්ගොමුවේඋල්පත්ඇල (දියපාර) (හිදිව්ව) ...	3 3 32
4	උල්පතලගමුකලාන, ගල්ගොඩහීන්හේ මුකලාන, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	20 1 4
5	උල්පතලගමුකලාන, ගල්ගොඩහීන්හේ මුකලාන, මනින්ගොමුවේවැවේමුකලාන, මෙබේරිහේනේමුකලාන, උස්හේනේ මුකලාන ...	44 0 13
6	මෙබේරිහේනේඇල (දියපාර) (හිදිව්ව)	0 1 31
7	උස්හේනේමුකලාන, මෙබේරිහේනේ මුකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	18 3 10
8	හුනුගල්ඇල (දියපාර) (හිදිව්ව) ...	2 1 10
9	— දියපාර (හිදිව්ව) ...	0 0 12
10	උස්හේනේමුකලාන, මෙබේරිහේනේ මුකලාන, අඟුරුවලයායමුකලාන (දිය පාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	17 2 38
11	උස්හේනේමුකලාන, මෙබේරිහේනේ මුකලාන, අඟුරුවලයායේමුකලාන ...	61 3 23
12	අඟුරුවලයායේගොඩැල්ලේමුකලාන, උස් හේනේමුකලාන, අඟුරුවලයායේ මුකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	24 0 24
13	දඹගස්පිටියහේනේඇල (දියපාර) (හිදිව්ව) (හරිකොටසක්) ...	0 1 7
14	අඟුරුවලයායේහේන ...	24 3 30
15	දඹගස්පිටියමුකලාන ...	16 1 25
16	දඹගස්පිටියහේනේඇල (දියපාර) (හිදිව්ව) (හරිකොටසක්) ...	0 1 18
17	— එම — (එම) (එම) (එම) ...	0 0 10
18	දඹගස්පිටියමුකලාන, අඟුරුවලමුකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	21 2 13
19	ලෙවුලේඇල (දියපාර) (හරිකොටසක්)	0 0 24
20	— ගල ..	0 1 16
21	හාපැලැස්සගලමුකලාන ...	10 2 1
22	හාපැලැස්සගල (ගල) ..	0 0 14
23	හාපැලැස්සගලමුකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	10 2 23
24	මහවැවඇල (දියපාර) ...	4 2 8
25	වස්සාවැවුනමුකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	1 1 18
27	— ඇල (හිදිව්ව) ...	0 1 16
29	කුඩමහන්වලමුකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	3 2 2
30	කුඩමහන්වලමුකලාන ...	0 2 7
31	කුඩමහන්වලඇල (දියපාර) ...	0 1 12
32	කුඩමහන්වලමුකලාන, (දියපාරවල් දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	1 2 9
33	— ඇල ...	0 0 14
34	කුඩමහන්වලමුකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	2 0 33
35	වැලිකඩමුකලාන ..	31 3 30
36	වැවේයායමුකලාන ..	2 0 34
36½	එම (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	1 1 5
37	වැවේයාය ඇල (දියපාර) ..	0 0 5
38	ගල්වලයායහේන, කොලොන්ගස්සාය හේන, පලුගහවලයායහේන ..	103 3 0
39	— ගල ..	0 2 6
41	ගල්වලයායහේන (හොරොවිඇල දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	0 2 12
42	හොරොවිඇල (ඇල) ...	0 1 6
44	කීරියගහමුලයායහේන, පාළුවත්තේයාය හේන ...	20 1 14

බිම්කථාව	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.	බිම්කථාව	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
45	වස්සාවැටුනමුකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	4 3 15	94	මුදුකපිටගොඩැල්ලේ මූකලාන (වැටී මැසියේ ඇලදිගේ ඉතුරුකර තිබෙන බිම)	0 0 37
46	— ගල	0 3 36	95	— වැටීමැසි ඇල	0 0 22
47	මොරගොල්ලමුකලාන, වස්සාවැටුන මුකලාන	16 1 10	96	මුදුකපිටගොඩැල්ලේ මුකලාන	8 2 30
48	— වැටීමැසියේ ඇල	0 0 13	97	මුදුකපිටගොඩැල්ලේ මුකලාන, දඹලගහගොඩවලේ යාය, ගෙදරගාවහේන, නිදහස් බිඳපු ගලේ යාය	37 1 11
49	— අභිපාර	0 0 23	98	ගෙදරගාවහේන	0 2 39
50	කෝන්ගහලගනනිකොටුව (වැටීමැසියේ ඇල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	0 0 17	100	— පටුපාර සහ ඉතුරුකර තිබෙන බිම	0 0 35
51	වස්සාවැටුනමුකලාන (වැටීමැසියේ ඇල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	0 1 0	101	— කරත්තපාර සහ ඉතුරුකර තිබෙන බිම	3 3 19
52	කෝන්ගහලගනනිකොටුව	11 0 1	102	දෙමටගලේ යායහේන	3 1 9
55	මහවැවපල්ලේහේන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	4 0 21	103	— ඇල (හිඳිව)	0 1 11
56	මහවැවපල්ලේහේන (එම)	8 1 12	104	මොරගොල්ලමුකලාන	9 1 13
58	පහළදික් යාය, මැදදික් යායහේන, ඉහළ දික් යායහේන, ඇටොරුගස් යායහේන තේ සිටිගල යාය	108 0 20	105	— කරත්තපාර සහ ඉතුරුකර තිබෙන බිම	0 3 16
59	විහාරහීන්තේ මුකලාන	22 3 15	106	මුකලාන්ගොඩ යායහේන	20 1 30
60	විහාරහීන්ත (නටබුන් පුරාවස්තු) (පුරා විද්‍යාකටයුතු සදහා වෙන් කිරීම පිණිසයි)	5 1 10	107	කීරගහ මූලයායහේන (වැවට සහ කන්ඩි යටත් ඉතුරුකර තිබෙන බිම)	1 3 1
61	— කන්ඩිය	1 1 7	108	— අභිපාර	0 0 15
62	ලෙවිලේ ඇල, වැලිකඩේ ඇල (දියපාර) (හිඳිව)	0 0 30	109	මිළුකොලවැව (වැව සහ කන්ඩිය)	30 3 32
63	මනින්ගොමුවේ වැවේ මුකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	5 0 33	110	— ගල	0 2 6
64	මනින්ගොමුවේ වැවේ මුකලාන	1 0 14	111	ගල්වල යායහේන (වැවට සහ කන්ඩියට ඉතුරුකර තිබෙන බිම)	0 3 5
65	— කන්ඩිය	0 3 20	112	— ගල	0 2 26
66	මනින්ගොමුවේ වැවේ මුකලාන, ගල්ගොඩ හීන්ත මුකලාන, (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	27 3 7	113	— පටුපාර සහ ඉතුරුකර තිබෙන බිම	1 0 35
67	ගල්ගොඩහීන්ත ඇල (දියපාර) (හිඳිව)	0 2 2	114	පළුගහවල මුකලාන	0 0 19
68	ගල්ගොඩහීන්ත මුකලාන, උල්පහලග මුකලාන	70 1 1	115	වවිටක්ක යායහේන ඇල (දියපාර)	0 0 37
69	ගල්ගොඩහීන්ත මුකලාන (දියපාරවල් දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	16 2 38	115½	වවිටක්ක ඇල මුකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	4 2 4
70	මකුල් ඇල (දියපාර) (හිඳිව)	1 1 17	116	වවිටක්ක ඇල මුකලාන	1 0 19
71	ගල්ගොඩහීන්තේ මුකලාන (දියපාරවල් දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	16 3 6	116½	— එම	1 0 3
72	ගල්ගොඩහීන්තේ මුකලාන	5 0 38	117	— ඇල (හිඳිව)	0 0 18
73	ගල්ගොඩහීන්ත ඇල (දියපාර) (හිඳිව)	0 3 1	118	මහවත්ත යායහේන, බුළුගහ මූලයායහේන, ගැබුගොල්ලේ යායහේන	89 3 21
74	ගල්ගොඩහීන්තේ මුකලාන (දියපාරවල් දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	18 0 13	119	කුරුල්ලන් ඇල් එගලේ මුකලාන	2 1 2
75	ගල්ගොඩහීන්ත පාවුල ඇල (දියපාර) (හිඳිව)	0 2 33	120	— ඇල (හිඳිව)	0 0 39
76	කෝන්ගස් ඇල (එම) (එම)	1 2 10	121	මුකලාන්ගොඩ යායහේන	3 1 28
77	ගල්ගොඩහීන්තේ මුකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	16 0 36	122	කුරුල්ලන් ඇල් එගලේ හේන	11 3 23
78	— අභිපාර	0 0 39	123	එම	6 2 2
78½	— එම	0 0 22	124	කුරුල්ලන් ඇල් එගලේ මුකලාන	1 2 6
79	— කරත්ත පාර සහ ඉතුරුකර තිබෙන බිම	1 2 13	125	දෙමටගලේ යායහේන	13 3 0
80	— මිනිපිටිවනිය	0 2 36	126	එම (යාම ඊමට තිබෙන මාසිය)	0 0 12
81	නබඩාගල්ලේ මුකලාන	6 3 34	127½	— ගල	1 0 6
82	නබඩාගල්ලේ මුකලාන (වෘන් ඇල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	2 2 23	128	දෙමටගලේ යායහේන (යාම ඊමට තිබෙන මාසියට වෙන්කර තිබෙන බිම)	0 0 10
83	වෘන් ඇල (දියපාර)	0 1 22	129	දෙමටගලේ යායහේන (යාම ඊමට තිබෙන මාසිය)	0 1 7
84	තොරට්ටගල යාය (වෘන් ඇල දිගේ ඉතුරු කිරීම)	1 0 20	131	— කරත්තපාර සහ ඉතුරුකර තිබෙන බිම	1 0 0
86	වෘන් ඇල (දියපාර)	0 0 18	133	පනුවකාපුයාය, තවලම්පිටියවත්ත (යාම ඊමට තිබෙන මාසිය)	0 0 17
87	මහවැව්පල්ලේහේන (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	1 1 26	135	පනුවකාපුයාය	1 3 24
89	ගලපාලගේන	0 3 36	136	— එම	11 0 28
90	— වැටීමැසියේ ඇල	0 0 22	137	— එම	1 3 12
91	ගෙදරගාවහේන (වැටීමැසියේ ඇල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	0 1 0	138	— එම	0 3 25
93	කෝන්ගහලග නනිකොටුව (එම)	0 3 32	139	— එම	0 3 9
			140	පනුවකාපුයායවත්ත	0 1 26
			141	ගෙදරගාවැව (වැව සහ කන්ඩිය)	12 3 25
			142	— ගල	0 0 31
			143	තිබ්බොටු කන්තේහේන	0 3 13
			144	— එම — (අභිපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	0 0 16
			145	— අභිපාර	0 0 3
			146	දෙමටගලේ යායහේන (යාම ඊමට තිබෙන මාසිය)	0 1 10
			148	— ලිඳ	0 0 1

බිම්කවච්චය		ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.	බිම්කවච්චය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
149	හොරොච්ඡාල (ඇල)	0 0 20	205	කහටගහමුලයාය ...	14 0 11
150	— අභිපාර	0 0 11	206	කහටගහමුලයාය, පල්ලේකුලේ මූකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	4 3 22
151	වැටුණකිකොටුව	0 2 33	207	— දියපාර (හිඳිවිම) ...	0 0 35
154	— කරත්තපාර	0 1 18	208	කහටගහමුලයාය, වැවපාටුල, වැකන්ද පාලයාය, කටුපිලයාය (දියපාරවල් දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	4 0 11
157	ගලපාලලේන	0 3 24	209	කොරකහගොල්ලේවෙල ...	0 2 25
160	— පවුපාර සහ ඉතුරුකර තිබෙන බිම	...	0 3 1	210	කොරකහගොල්ලේවෙල ...	0 3 3
162	— පවුපාර (කන්තියාල)	0 1 13	211	කොරකහගොල්ලේවෙල ...	0 3 4
163	— වැටිමාගීගේ ඇල	0 0 4	212	— එම — ...	0 2 25
165	දෙමටවෙල පැලැස්ස (වැවකන්තියට ඉතුරුකර තිබෙන බිම)	...	1 1 15	213	— එම — ...	0 3 23
166	මහවැව (වැව සහ කන්තිය)	...	52 2 0	214	— එම — ...	0 3 3
167	වැවේයාය, වැවරනගොල්ලේනේන, කහට ගහමුලයාය	21 1 7	215	— එම — ...	0 3 2
168	වැවේයාය, වැවරනගොල්ලේනේන, කහට ගහමුලයාය (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	...	7 3 18	216	— එම — ...	0 3 9
169	කහටගහමුලයාය, වැවරනගොල්ලේනේන	...	0 3 8	217	— එම — ...	0 3 11
170	වැවරනගොල්ලේනේන (හීන්ඇල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	...	6 2 15	218	— එම — ...	0 3 16
171	අයිත්ගලයාය (එම)	...	5 1 38	219	— එම — ...	0 3 5
172	අයිත්ගල (ගල)	...	5 0 24	220	— එම — ...	0 3 5
173	වෙලන්ගලේයාය, අයිත්ගලේයාය	...	60 0 8	221	කහටගහමුලයාය (වැටිමාගීගේ ඇල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	0 2 34
174	— කන්තිය (අතහැරදමනලද)	...	0 1 1	222	— වැටිමාගීගේ ඇල ...	0 0 13
175	පල්ලේ කුලේ මූකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	...	5 0 6	223	කොරකහගොල්ලේවෙල ...	0 3 11
176	පල්ලේ කුලේ මූකලාන	...	1 2 17	224	— එම — ...	0 3 11
177	— කන්තිය	0 1 28	225	— එම — ...	1 0 1
178	— දියපාර (හිඳිවිම)	...	1 0 9	226	— එම — ...	0 3 34
179	පල්ලේකුලේ මූකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	...	14 3 29	227	— එම — ...	1 0 2
180	පල්ලේකුලේ මූකලාන	...	68 0 17	228	— එම — ...	0 3 39
181	— එම — (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	...	27 2 22	229	— එම — ...	1 0 11
182	හීන්ඇල (දියපාර) (හිඳිවිම)	...	0 2 11	230	— එම — ...	0 3 37
183	පල්ලේකුලේ මූකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	...	39 3 1	231	— එම — ...	1 0 11
184	— අභිපාර	0 1 14	232	— එම — ...	0 3 32
185	පල්ලේකුලේ මූකලාන	...	6 1 22	233	— එම — ...	1 0 7
186	හීන්ඇල (දියපාර) (හිඳිවිම)	...	0 2 27	234	— එම — ...	0 3 32
187	ගල්ගොඩහීන්නේ මූකලාන, පල්ලේකුලේ මූකලාන, පල්ලේකුලේ, වැලිහීන්නේ මූකලාන	...	171 3 2	235	කොරකහගොල්ලේඇල (දියපාර) (හිඳිවිම)	0 3 25
188	තොලොඹ ඇල (දියපාර)	...	0 2 13	236	වෘන්ඇල (ඇල) ...	0 0 31
189	වැලිහීන්නේ මූකලාන, පල්ලේකුලේ මූකලාන, මහහීන්නේ මූකලාන (දිය පාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	...	11 0 15	237	කටුපිලයාය, වෙලපාටුල (වෘන්ඇල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	6 1 19
190	මහහීන්නේමූකලාන (ගල)	...	10 3 13	238	වෘන්ඇල (ඇල) (හරිකොටසක්)	0 0 4
191	ලිංවලේඇල (දියපාර) (හිඳිවිම) (හරි කොටසක්)	...	0 0 38	239	වැකන්දපාටුලයාය ...	7 3 19
192	හීන්ඇල (දියපාර) (හිඳිවිම)	...	0 1 18	240	— එම — (හොරොච්ඡාල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 3 13
193	පල්ලේකුලේ මූකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	...	17 0 34	241	— හොරොච්ඡාල ...	0 0 11
194	හීන්ඇල (දියපාර) (හිඳිවිම)	...	5 0 28	242	විලකටුවේ කන්ද පාටුලයාය	0 3 7
195	පල්ලේකුලේ මූකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	...	17 1 10	245	වැකන්දපාටුලයාය, කටුපිලයාය, වෙල පාටුල, කෝන්ගහමුල්කුටියාය	58 0 39
196	පල්ලේකුලේ මූකලාන	...	47 2 21	246	කටුපිලයාය (හොරොච්ඡාලදිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 1 11
197	කුඹුක්ඇල (දියපාර) (හිඳිවිම) (හරි කොටසක්)	...	0 3 4	247	හොරොච්ඡාල (ඇල) ...	0 0 14
198	පල්ලේකුලේ මූකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	...	13 3 18	249	පල්ලේමුල්ලේ රාලගේවෙලේ පිල්ලාව	1 1 19
199	— කන්තිය	0 0 34	250	වෘන්ඇල (දියපාර) ...	1 0 16
200	පල්ලේකුලේ මූකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	...	4 0 28	251	පල්ලේමුල්ලේරාලගේවැව (වැව සහ කන්තිය)	17 3 0
201	පල්ලේකුලේ මූකලාන	...	2 0 4	252	රටලකොටුවහේන	1 0 21
202	කුඹුක්ඇල (දියපාර) (හිඳිවිම)	...	4 2 17	253	වදකහගල (ගල)	7 1 39
203	පල්ලේකුලේ මූකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	...	5 1 17	254	— ගම්සහසාර සහ ඉතුරුකර තිබෙන බිම	5 3 20
204	පල්ලේකුලේ මූකලාන	...	5 3 27	255	තනහේන	0 1 37
				256	වදකහගලයාය	0 3 5
				257	— එම —	0 3 30
				258	තනහේන	0 2 19
				259	තනහේන්වත්ත	2 1 30
				260	තනහේන්තියාය	1 0 10
				262	මහයාය	0 1 27
				263	— එම —	0 0 28
				264	— එම —	0 2 2
				265	— එම —	0 1 0
				266	මහයාය	0 1 30

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
267	මැදමුල් කැටයාය ...	0 2 31
268	— එම — ...	1 1 20
269	මැදමුල් කැටයාය, මහයාය, පනුවකාපු යාය, තනහේන්ද්‍රයාය, වදකහගලහේන්	72 3 20
270	වම්බොවුයාය ...	19 1 12
271	— ගල ...	1 1 1
මුළුගණන		... 2129 2 19

මාතලේ නි. නි. 1—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,927 (මාතලේ)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වසී 1953නේ ඔක්තෝබර් මස 2 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසන්නක ඉඩමකයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥා පණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වසී 1953නේ අගෝස්තු මස 8වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදී.

එච්. බබ්ලිඩ්. රණතුංග,
නිරවුල් කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

* ** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරන නිලධාරීතුමාගෙන්ද, ඒ වාසේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම් කීම හැරියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කවරිය අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවරියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොවියායයේ කන්දපල්ල කෝරළේ රාල්ලැරොටුවාව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කවරි, එනම්:—

උතුරට: උතුරුමැද පළාතේ මායිම (F. T. P. 14), හවන් ඇල්ල ඔයේ කොටසක් (පන්ගල ගමේ මායිම);

නැගෙනහිරට: හවන්ඇල්ල ඔයේ කොටසක් (පන්ගල ගමේ මායිම), කඳුන්ඇල්ලේ කොටසක් (හේන්ද්‍රයායරොටුවාව ගමේ මායිම), හේන්ද්‍රයායරොටුවාව ගමේ මායිම;

දකුණට: හේන්ද්‍රයායරොටුවාව, තිතිපිටිගම සහ පාලුරොටුවාව යන ගම්වල මායිම්, මොරගොල්ල සිට බෙලියකන්දට යන පාරේ සහ ඉතුරු කරපු බිමේ කොටසක් (පලුරොටුවාව ගමේ මායිම);

බස්නාහිරට: මොරගොල්ල ගමේ මායිම ද වේ.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 326

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	පලුගහවල්ලේ මුකලාන, පලුගහමුල මුකලාන	18 3 2
2	පලුගහමුල මුකලාන (වැවේයාය ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	7 2 36
3	වැවේයාය ඇල (දියපාර)	1 0 2
4	පලුගහමුල මුකලාන (වැවේයාය ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	8 2 19
5	පලුගහමුල මුකලාන	212 1 3
6	කණ්ඩිය	0 2 17
7	පලුගහමුල මුකලාන (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	20 2 20
8	හවන්ඇල්ල ඔය (දියපාර) (හරි කොටසක්)	0 3 6
9	කඩුන් ඇල (දියපාර) (හරි කොටසක්)	6 2 36
10	අභිපාර	0 0 37
11	පලුගහමුල මුකලාන, පලුගහවල්ලේ මුකලාන	55 2 29
12	පලුගහමුල මුකලාන, පලුගහවල්ලේ මුකලාන (වට්ටක්කායාය ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	9 0 39
13	වට්ටක්කායායේ ඇල (දියපාර)	1 2 21
14	පලුගහමුල මුකලාන, පලුගහවල්ලේ මුකලාන (වට්ටක්කායායේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	9 1 9
15	පලුගහමුල මුකලාන, රනවරාගහමුලයායේ මුකලාන (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	15 2 27
16	කටපලාවලයාය, පලුගහවල්ලේ මුකලාන, පලුගහමුල මුකලාන	92 3 0
17	පලුගහවල්ලේ මුකලාන, රාල්ලැරොටුවාවේ මාවතයාය, අලියාවැටුනායාය	27 1 17
18	සියඹලාගහමුලවැවේරොද	0 1 19
19	සියඹලාගහමුල ඇල (දියපාර) (හිදිව්ව)	0 0 12
20	සියඹලාගහමුලවැවේරොද	1 1 19
21	සියඹලාගහමුලවැව (වැව සහ කණ්ඩිය)	5 1 17
22	සියඹලාගහමුලවැවේහේන් (වැව කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 0
24	කහටගහමුලයාය, සියඹලාගහමුල තනි කොටුවේහේන්, තණහේන්, සියඹලාගහ මුලහේන්, දඹගොල්ලේයාය	58 0 5
25	මොරගොල්ලේ මුකලාන නොහොත් කුරුල්ලන් ඇල්ලුගලේරොද	1 1 12
27	ගෙදරහාවවත්ත	1 2 28
28	එම	0 2 3
31	තණහේන් (හොරොච්චි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 1
32	හොරොච්චි ඇල (ඇල)	0 0 36
34	සියඹලාගහමුල ඇල (දියපාර)	0 1 6
35	අස්වැද්දුම	2 0 16
37	සියඹලාගහමුලහේන් (ගම ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 20
37½	සියඹලාගහමුලහේන් (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 35
38	ගම ඇල (දියපාර)	2 1 12
39	රනවරාගහමුලයාය (ගම ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	2 1 32
41	රනවරාගහමුලයායේහේන්	4 2 35
42	රනවරාගහමුලයායේ හේන්යාය (කඳුන් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	5 2 30
43	බෝගහමුලහේන්යාය (එම)	9 0 14
44	බෝගහමුලයාය, වන්කොනායාය, බෝගහ මුලහේන්යාය	59 1 27
45	වන්කොනායාය (හොරොච්චි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 21
46	හොරොච්චි ඇල (ඇල)	0 0 29
47	වැලිකුඹුර නොහොත් රනවරාගහමුලයාය (හොරොච්චි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 35
48	වැලිකුඹුර නොහොත් රනවරාගහමුලයාය	0 2 38

බිම්කථාව	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
49	වැලිකුඹුර	0 2 26
50	තණහේන (වැවකණේතියට ඉතුරු කරපු බිම)	0 3 4
51	පාර	1 2 34
51½	පාර	0 0 12
52	අභිපාර	0 0 1
54	එම	0 0 21
55	කදුරුගහමුල්වත්ත	0 1 25
56	මිල්ලගහමුල්වත්ත	0 1 25
59	කහටගහමුල්වත්ත	0 2 6
60	කහටගහමුල්ලයාය	17 2 2
61	පටුපාර සහ ඉතුරු කරපු බිම	0 3 1
62	හිනුක්ගලයාය (ආණ්ඩුවේ පාංශාලාවක් සහිත)	3 0 16
63	පාර සහ ඉතුරු කරපු බිම (හරි කොටසක්)	0 0 28
64	පාලුවත්තේත්තියාය	4 2 22
67	තණකොලයාය, පාලුවත්තේත්තියාය, හිනුක්ගලයාය	31 2 9
68	රාල්ලැරොටුව (වැව සහ කණේතිය)	35 1 2
69	වත්කොනායායේත්තියාය (වැවට සහ කණේතියට ඉතුරු කරපු බිම)	1 0 18
70	කදුරුගහමුල්ලයායේත්තියාය (මිණිපිට්ටනිය)	1 0 33
71	පාර සහ ඉතුරු කරපු බිම	1 0 32
72	කදුරුගහමුල්ලයායේත්තියාය	24 0 35
73	පාර සහ ඉතුරු කරපු බිම	4 1 1
74	ඉහළ වැවේත්තියාය, මාවත්තේත්තියාය, කුඹුක්ගහමුල්ලයායේත්තියාය	29 3 0
75	ඉහළ වැව (වැව සහ කණේතිය)	7 2 35
76	කුඹුක්ගහමුල්ලයාය	8 0 33
එළු ගණන		823 1 3

මාතලේ නි. නි. 2-1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතක්

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,928 (මාතලේ)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යුම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1053නේ මක්තෝබර් මස 2 වෙනි දින පවත් තුන්මසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥා පණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1953නේ අගෝස්තු මස 8වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

එම්. බබ්ලිම්. රණතුංග,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරන නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම් කීම හැරියට හාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කථාව අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කථාවක් පහත දක්වන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යටතේ දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කථාවකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොටසක කන්දපල්ල කෝරළේ අළුත්වැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම්කථාව, එනම්.—

උතුරට: මොරගොල්ලගමේ මායිම, ලිංවලආලේ කොටසක් (මොරගොල්ලගමේ මායිම), මොරගොල්ල ගමේ මායිම, කුඹුක්ඇලේ කොටසක් (මොරගොල්ල ගමේ මායිම), මොරගොල්ල ගමේ මායිම, වාන්ඇලේ කොටසක් (මොරගොල්ල ගමේ මායිම) මොරගොල්ලගමේ මායිම;

නැගෙනහිරට: පාචරොටුව, බබ්ලිගස්වැව සහ ආදාගල යන ගම්වල මායිම;

දකුණට: ආදාගල ගමේ මායිම, වතුඇල (වයඹ පළාතේ ඉම්හාමිත්තේගම ගම් මායිම), ඉම්හාමිත්තේගම ගම් මායිම, වයඹ පළාතේ F. T. P 10.

බස්නාහිරට: වයඹ පළාතේ F. T. P 10.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො 330

බිම්කථාව	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	පල්ලේකැලේමුකලාන	09 2 2
2	පල්ලේකැලේමුකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	14 0 36
3	ලිත්වළේඇල (දියපාර) (හිදිව)	1 3 17
4	එම (එම) (එම) (හරි කොටසක්)	0 0 38
5	පල්ලේකැලේමුකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	17 2 12
6	පල්ලේකැලේමුකලාන, මැදහිත්ත	119 1 13
7	එම (දියපාරවල් දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	12 3 2
8	කන්තිය (අතහැරදමන ලද)	0 3 1
9	දියපාර (හිදිව)	0 2 0
10	පල්ලේකැලේමුකලාන	17 2 32
11	කුඹුක්ඇල (දියපාර) (හිදිව)	2 1 25
12	පල්ලේකැලේමුකලාන (දියපාරවල් දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	12 1 26
13	කුඹුක්ඇල (දියපාර) (හිදිව හරි කොටසක්)	0 3 4
14	දියපාර (හිදිව)	0 0 30
15	අභිපාර	0 1 14
16	හොරොච්චිඇල (ඇල)	0 0 13
17	කොරකහගොල්ලයාය (හොරොච්චිඇල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	0 2 20
18	කොරකහගොල්ලයාය	1 0 13
19	ඇල	0 0 3
20	කොරකහගොල්ලයාය (ඇලවල් දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	1 1 12
21	අභිපාර	0 0 5
21½	කොරකහගොල්ලයාය (කන්තියට වෙන් කර තිබෙන බිම)	0 2 0
22	ඇල	0 0 4
23	වාන්ඇල (ඇල)	0 2 38
24	කොරකහගොල්ලයාය (වාන්ඇල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	0 2 22
25	කොරකහගොල්ලවෙල	1 0 4
26	එම	1 0 1
27	එම	1 0 12
28	එම	0 3 30
29	එම	1 0 3
30	එම	1 0 11
31	එම	0 3 35

බිම්කඩවිය		ප්‍රමාණය, අ. රු. ප.	බිම්කඩවිය		ප්‍රමාණය, අ. රු. ප.
ඉඩමේ නම			ඉඩමේ නම		
33 වාන්ඇල (ඇල) (හරිකොටසක්)	0 0 4	86 පල්ලේකලේ මූකලාන, කොරකහ			
34 දුනුමඩලයාය (වාන් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 38	ගොල්ලේයාය, බතලයාය, මැදහීන්ත	140 2 33		
35 වාන්ඇල (ඇල)	0 0 8	87 පල්ලේකලේ මූකලාන (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	17 0 35		
36 විලකටුවාව (වැව සහ කණ්ණිය)	8 1 20	88 මලපිටිවගල	4 3 13		
37 පහලවත්තයාය	17 1 8	89 දියපාර (හිඳිවිව)	1 0 16		
38 අන්දරගොල්ලයාය (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	1 0 1	90 එම (එම)	0 0 16		
39 රතලකොටුවේහේන (එම)	0 1 16	91 පල්ලේකලේ මූකලාන (දියපාරවල් දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	18 3 18		
40 එම (එම)	0 2 27	92 කණ්ණියේ කොටසක් (අහඹුදමනලද)	0 1 31		
41 රතලකොටුවේඇල (දියපාර) (හිඳිවිව)	0 1 39	93 හීන්දමලගොල්ලේයාය, වරදමන්යාය	53 0 23		
42 දියපාර (හිඳිවිව)	0 0 10	94 එම, එම (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	3 3 14		
43 රතලකොටුවේහේන (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	1 3 15	95 කුරවියහේන (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	4 3 3		
44 වම්බොටුයාය, කරවිලවැල්යාය, ගලෙන් උඩහයාය, මිනිරන්වලයාය, ගල්වලයාය, සියඹලාගහමුලකලාන	116 0 10	96 කණ්ණිය (අත්හැරදමනලද)	0 1 12		
45 ගුරදගල් මූකලාන	1 3 6	97 පහලවැව (වැව සහ කණ්ණිය)	29 1 8		
46 ගුරදගල	1 1 1	98 හීන්දමලගොල්ලේයාය (වාන් ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	2 1 13		
47 ගුරදගල් මූකලාන	0 2 27	99 වාන්ඇල (දියපාර)	0 1 19		
48 ගුරදගල	0 2 33	100 උලිහිවගල	1 1 28		
49 සියඹලාගහමුලකලාන	6 0 0	101 උලිහිවගලයාය (දියපාරවල් දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	8 0 9		
50 ගල	15 1 28	102 උලිහිවගලයාය (වැවට සහ කණ්ණියට ඉතුරු කර තිබෙන බිම)	0 1 39		
51 අභිපාර	0 0 13	103 අමුනේ ඇල (දියපාර) (හිඳිවිව)	0 2 39		
52 ඇල (හිඳිවිව)	0 0 12	105 ඇල	0 0 6		
53 රතලකොටුවේහේන, තලකොටුවේහේන, ගල්හීන්තේහේන, හීන්තපාමුලහේන	15 3 31	106 රඹාවලයාය (ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 0 22		
53½ තලකොටුවේහේන, ගල්හීන්තේහේන (ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 1 9	107 රඹාවලයාය (වැවට සහ කණ්ණියට ඉතුරු කර තිබෙන බිම)	0 0 26		
54 රතලකොටුවේහේන (එම)	0 0 24	108 රඹාවලයාය, මුදුන්ගලපාමුලතනිකොටුව, කොටුවේතනිකොටුව, පහලගමහේන	52 2 7		
55 ඇල (හිඳිවිව)	0 0 4	100 මුදුන්ගල	6 1 10		
57 එම (එම)	0 0 23	110 බකමුනවැව (වැව සහ කණ්ණිය)	11 0 6		
58 බෝගහමුලයාය (වාන් ඇල සහ ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	6 0 21	115 ඇල	0 0 11		
61 වාන් ඇල (දියපාර) (හිඳිවිව)	0 1 21	116 කොටුවේතනිකොටුව (ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 1 12		
62 බෝගහමුලයාය, දික්යාය, පහලවත්තයාය, අන්දරගොල්ලයාය	71 1 2	117 කොටුවේතනිකොටුව (වැවට සහ කණ්ණියට ඉතුරු කර තිබෙන බිම)	0 1 39		
63 බෝගහමුලයාය, වැවඉහලයාය (අභිපාර සහ ඉතුරු කර තිබෙන බිම)	0 1 10	118 හබයාය (වැව සහ කණ්ණිය දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 2 36		
64 ගම්සහා පාර සහ ඉතුරු කර තිබෙන බිම	7 2 32	119 හබයාය	0 3 23		
65 පහලවත්තේයාය (වැව සහ කණ්ණිය දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 1 14	121 හබයාය, දික්යායහේන	14 2 28		
66 පහලවත්තේයාය (ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 1 13	124 වැවඉහලයාය, හම්මිල්ලගොල්ලේයාය, කැප්පිටියහේන	52 0 2		
67 ඇල	0 0 11	125 ගලගම්මැද්දේවැව (වැව සහ කණ්ණිය)	21 1 13		
69 දුනුමඩලයාය	0 2 18	126 හම්මිල්ලගොල්ලේයාය (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	1 2 35		
70 වාන් ඇල (ඇල)	0 0 7	127 ලෙටුල්ලේ ඇල (දියපාර) (හිඳිවිව)	0 1 32		
70½ ඇල	0 0 1	128 තෝරයාය	22 1 0		
71 දුනුමඩලයාය (වැවට සහ කණ්ණියට ඉතුරු කර තිබෙන බිම)	0 2 6	129 එම (මහවැවේ වැව සහ කණ්ණිය දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 3 27		
72 අභිපාර	0 0 10	130 කණ්ණිය	0 1 20		
73 අභිපාර සහ ඉතුරු කර තිබෙන බිම	0 1 8	131 වැවේඉස්මත්ත	1 3 35		
74 දුනුමඩලයාය	28 2 25	132 කණ්ණිය	0 1 33		
75 කොකටියගලපහලහේන	5 2 18	133 කැකිරියාය (මහවැවේ වැව සහ කණ්ණිය දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 3 29		
76 කොරකහගොල්ලවැව (වැව සහ කණ්ණිය)	32 2 12	134 තෝරයාය, හම්මිල්ලගොල්ලේයාය (දිය පාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	6 2 25		
77 කොරකහගොල්ලේයාය	32 0 16	135 කැකිරියාය, තෝරයාය	30 2 6		
78 එම, බතලයාය (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	4 1 19	135½ හම්මිල්ලගල්ල (මිනිපිටිටනිය)	1 2 31		
79 දියපාර (හිඳිවිව)	0 0 29	136 තෝරයාය, කැකිරියාය (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	12 0 29		
80 බතලයාය	15 0 4	137 කෙල්ලමැදිවිවඇල (දියපාර) (හිඳිවිව)	0 3 1		
81 බතලයාය (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	5 0 20	138 කැකිරියාය, තෝරයාය, කැප්පිටියාය	40 0 14		
82 දියපාර (හිඳිවිව)	0 1 20				
83 කිවුල් ඇල (දියපාර) (හිඳිවිව)	0 3 5				
84 හීන්දමලගොල්ලේයාය (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	14 1 11				
85 හීන්දමලගොල්ලේයාය	5 0 28				

බිම්කථාව	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.	බිම්කථාව	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
139	කැකිරියාය (ගම්සභා පාර සහ ඉතුරු කර තිබෙන බිම)	2 0 19	195	කිරිවනහින්නේ මුකලාන, පල්ලේකලේ මුකලාන	51 2 0
141	පාර	0 0 34	196	දියපාර (හිඳිව) ..	0 0 34
141½	පොදු ලීඳ	0 0 1	197	පල්ලේකලේ මුකලාන (දියපාරවල් දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	7 0 15
142	කැප් පිටියවත්ත	0 0 26	198	මදමැහි මුකලාන (දියපාරවල් දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	15 1 17
143	ගොනාකොටුව (වැව සහ කණ්ඩිය)	5 0 2	199	දියපාර (හිඳිව) ..	0 1 9
144	අභිපාර	0 0 9	200	එම (එම) ..	0 1 4
145	එපිටගෙදරවත්ත	0 3 7	201	මෙහිටිහේන, මහයායහේන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	7 1 34
146	එම	0 1 26	202	මහයායහේන, කුරවියහේන, වැව්තැන්න, මෙහිටිහේන	47 0 1
147	එම, දෙමන්නන් දියහේන	1 1 35	204	ගලපිටවැව (වැව සහ කන්ඩිය)	17 3 10
148	එම	0 1 9	205	ගම්සභාපාර	0 0 34
149	දෙමන්නන් දියවත්ත	0 0 27	205½	එම	0 0 29
150	අභිපාර	0 0 7	206	කුඩුමිටිස්සහේන (අභිපාරට වෙන්කර තිබෙන බිම)	0 3 25
151	තලකොලයාය	0 3 0	207	තලකොලයාය, කැප් පිටියහේන, හින්න පිටියාය, කකුනුගයාය, හේකිරිල්ලේ හේන, කෝත්තකඩවලහේන	100 0 12
152	එම	0 2 37	208	වතුයාය මුකලාන	16 1 30
153	දෙමන්නන් දියවත්ත	0 3 10	209	හින්න පිටියාය, කුඩුමිටිස්සහේන, වතුයාය මුකලාන (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	12 2 29
154	එම	2 2 8	210	දියපාර (හිඳිව) ..	0 0 28
155	තලකොලයාය	1 3 12	211	එම (එම) ..	0 2 13
156	එම	1 3 20	212	කෝත්තකඩවලහේන, කකුනුගයාය, හේකිරිල්ලේහේන, හින්න පිටියාය, (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	12 2 1
157	එම	1 1 7	213	මෙහිටිහේන, කපුයාය, මාවතයාය, ගල ගාවයාය, තලකොලයාය	71 3 39
158	දෙමන්නන් දියවත්ත (අභිපාර සහ ඉතුරු කර තිබෙන බිම)	0 3 35	214	මෙහිටිහේන, හපුයාය (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	17 1 26
159	දෙමන්නන් දියවත්ත	0 3 10	215	දියපාර (හිඳිව) ..	0 0 26
160	දෙමන්නන් දියයාය	0 1 4	216	දහේවිල්ලේ ඇල (දියපාර) (හිඳිව) ..	2 3 4
161	දෙමන්නන් දියවත්ත	0 1 37	217	දහේවිල්ලේහේන, එගොඩයායහේන, (දියපාරවල් දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	20 3 35
162	එම	0 1 21	218	දහේවිල්ලේහේන, එගොඩයායහේන	55 3 20
163	එම (අභිපාර සහ ඉතුරු කර තිබෙන බිම)	0 2 3	219	මදමැහි මුකලාන, පල්ලේකලේ මුකලාන	56 2 11
164	රඹාවලයාය (එම)	0 2 2	220	මදමැහි මුකලාන, පල්ලේකලේ මුකලාන, එගොඩයායහේන (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	32 2 3
167	මුත්තේන, උනගස්ලන්දහේන, දෙමන්නන් දියහේන, රඹාවලයාය, කටුහේන	20 1 8	221	මදමැහි මුකලාන, පල්ලේකලේ මුකලාන	35 3 28
168	දෙමන්නන් දියවත්ත	1 0 6	222	එම එම (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	3 1 9
169	දෙමන්නන් දියවත්ත, මුත්තකොටුව	0 2 27	223	දියපාර (හිඳිව) ..	0 0 39
170	එම, එම	0 2 12	224	එම (එම) ..	0 0 4
171	එම, එම	0 2 3	225	එගොඩයායහේන	14 1 30
173	උනගස්ලන්දහේන (වැවට සහ කණ්ඩියට ඉතුරු කර තිබෙන බිම)	1 0 11	226	එම (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	7 0 39
174	උනගස්ලන්දහේන (ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 0 30	227	දියපාර (හිඳිව) ..	0 1 16
176	ඇල	0 0 13	228	එම (එම) ..	0 1 22
178	කුරවියහේන (ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 0 25	229	එම (එම) ..	0 2 35
179	ඇල	0 0 19	230	එම (එම) ..	0 0 4
180	කුරවියහේන	2 0 28	231	එම (එම) ..	0 0 20
181	කුරවියහේන (වැවට සහ කණ්ඩියටත් ඉතුරු කර තිබෙන බිම)	1 2 4	232	එම (එම) ..	1 2 7
182	කුරවියහේන (ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 0 23	233	එගොඩයායහේන (දියපාරවල් දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	8 3 34
183	ඇල	0 0 7	234	කෝත්තකඩවල ඇල (දියපාර) (හිඳිව) ..	2 3 26
184	කුරවියහේන (ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 0 37	235	මාවතයාය (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	10 0 13
185	කුරවියහේන	32 1 23	236	මාවතයාය	17 0 18
186	වැව් කණ්ඩියෙ කොටසක් (අතහැර දමන ලද)	0 2 20	237	කුඩුමිටිස්සහේන, හින්න පිටියාය (අභිපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	0 2 31
187	දියපාර (හිඳිව)	0 0 15			
188	කුරවියහේන, වැව්තැන්න (දියපාරවල් දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	6 3 0			
189	දෙහිගහ මුල ඇල (දියපාර) (හිඳිව)	2 0 34			
190	දියපාර (හිඳිව)	0 1 2			
191	පල්ලේකලේ මුකලාන (දියපාරවල් දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	7 1 2			
192	පල්ලේකලේ මුකලාන (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	5 0 37			
193	රුක්ගහ දේවාලේ ඇල (දියපාර) (හිඳිව)	0 2 0			
194	පල්ලේකලේ මුකලාන, කිරිවනහින්නේ මුකලාන (දියපාරවල් දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	11 3 9			

බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.	බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
238	මාවතයාය (දියපාරදිගේ තිබෙන බිම)	6 2-23	244	දියපාර (හිදිව්ව)	0 0 18
230	දියපාර (හිදිව්ව)	0 1 20	245	එම (එම)	0 1 0
240	හීන්තපිටියාය, කුඩුමිරිස්සේන	41 2 38	246	කුඩුමිරිස්සේන (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 1 37
241	මාවතයාය	4 1 1			
242	මාවතයාය, හීන්තපිටියාය, කුඩුමිරිස්සේන (වතුඇල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	12 2 27		මුළු ගණන	2,243 3 8

මාතලේ නි. නි. 3—1953

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්විමයි

අැල්. බි. 4236.

1950 අග අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි ඔහන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උපයෝගී කර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අග අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි ඔහන්තියේ (1) වැනි උප ඔහන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ආර්ථික විද්‍යා දෙපාර්තමේන්තුවේ ඉඩම් ලබාගැනීමේ නව්‍යීකරණ ප්‍රකාශ කරමි :

මහනුවර දිසායතයේ භාරිස්පත්තු ධනාචාර්යවරයාගේ වෙරළට මුහුණ පිහිටි කුසවෙල සිට මාලගමුවට යන පාරේ සැතපුම් 5 ටත් 6 ටත් අතර තිබෙන පහත සඳහන් ඉඩම් කොටස් :—

1 වැනි කැබැල්ල.—සී. බී. කුසවෙල මහත්මියට අයිති හංගලන්ගේවත්තේ හතරස් අඩි 1,280ක් පමණ විශාල කොටසට මායිම් :—

උතුරට. මහනුවර සිට කුරුණෑගලට යන ප්‍රධාන මහපාර,
දකුණට. පාසැල් ලීදව යන හංගලන්ගේවත්තේ අඩිපාර;
නැගෙනහිරට. එම ඉඩමේ ඉතුරු කොටස;
බස්නාහිරට. කුසවෙල සිට මාලගමුවට යන මහපාර.

2 වැනි කැබැල්ල.—සී. බී. වෙරළට මහතාට සහ අනිකුත් අයට අයත් හංගලන්ගේවත්තේ හතරස් අඩි 420ක් පමණ විශාල කොටසට මායිම් :—

උතුරට. පාසැල් ලීදව යන හංගලන්ගේවත්තේ අඩිපාර,
දකුණට. ඒ. පී. කේ. පුත්තමාට අයිති හංගලන්ගේවත්තේ;
නැගෙනහිරට. හංගලන්ගේවත්තේ ඉතුරු කොටස;
බස්නාහිරට. කුසවෙල සිට මාලගමුවට යන මහපාර.

3 වැනි කැබැල්ල.—සී. පී. කේ. මිලියම් මහතාට අයිති හංගලන්ගේවත්තේ කොහොන් උක්කුමුවත්තේ හතරස් අඩි 1,710ක් පමණ විශාල කොටසට මායිම් :—

උතුරට. කුසවෙල සිට මාලගමුවට යන මහපාර,
දකුණට. එම ඉඩමේ ඉතුරු කොටස;
නැගෙනහිරට. කුසවෙල සිට මාලගමුවට යන අඩිපාර;
බස්නාහිරට. එච්. බී. වෙරළට සහ අනිකුත් අයට අයත් මුදුණේගෙදරවත්ත.

4 වැනි කැබැල්ල.—එච්. බී. වෙරළට මහතාට සහ අනිකුත් අයට අයත් මුදුණේගෙදරවත්තේ හතරස් අඩි 1,368ක් පමණ විශාල කොටසට මායිම් :—

උතුරට. කුසවෙල සිට මාලගමුවට යන මහපාර;
දකුණට. එම ඉඩමේ ඉතුරු කොටස,
නැගෙනහිරට. සී. පී. කේ. මිලියම්ට අයිති හංගලන්ගේවත්ත,
බස්නාහිරට. අැල්. බී. මිලියම් සහ අනිකුත් අයට අයත් අඹුකොටුවේවත්ත.

5 වැනි කැබැල්ල.—අැල්. බී. මිලියම් සහ අනිකුත් අයට අයත් අඹුකොටුවේවත්තේ වත්තේ හතරස් අඩි 11,400ක් පමණ විශාල කොටසට මායිම් :—

උතුරට. කුසවෙල සිට මාලගමුවට යන මහපාර;
දකුණට. එම ඉඩමේ ඉතුරු කොටස;
නැගෙනහිරට. එච්. බී. වෙරළට සහ අනිකුත් අයට අයත් මුදුණේගෙදරවත්ත;
බස්නාහිරට. අැල්. බී. මිලියම් සහ අනිකුත් අයට අයත් අඹුකොටුවේවත්ත.

6 වැනි කැබැල්ල.—අැල්. අැම්. ජී. පී. වෙරළට සහ අනිකුත් අයට අයත් අඹුකොටුවේවත්තේ වත්තේ හතරස් අඩි 9,250ක් පමණ විශාල කොටසට මායිම් :—

උතුරට. කුසවෙල සිට මාලගමුවට යන මහපාර;
දකුණට. එම ඉඩමේ ඉතුරු කොටස;
නැගෙනහිරට. අැල්. බී. මිලියම් සහ අනිකුත් අයට අයත් අඹුකොටුවේවත්ත;
බස්නාහිරට. බිලියම්. අැල්. බස්නාහිර දුකුණේපොත-එගොඩවත්ත.

7 වැනි කැබැල්ල.—බමාලෝක සමීරයන්වත්තේවත්තේ අයිති දුකුණේපොත-එගොඩවත්තේ හතරස් අඩි 3,750ක් පමණ විශාල කොටසට මායිම් :—

උතුරට. කුසවෙල සිට මාලගමුවට යන මහපාර;
දකුණට. එම ඉඩමේ ඉතුරු කොටස;
නැගෙනහිරට. බිලියම්. අැල්. බස්නාහිර අයිති දුකුණේපොත එගොඩවත්ත;
බස්නාහිරට. මිලියම් සහෝදරයන්ට අයත් උඩපත්සලවත්ත.

8 වැනි කැබැල්ල.—බිලියම්. අැල්. බස්නාහිර අයත් දුකුණේපොත එගොඩවත්තේ හතරස් අඩි 1,875ක් පමණ විශාල කොටසට මායිම් :—

උතුරට. කුසවෙල සිට මාලගමුවට යන මහපාර,
දකුණට. එම ඉඩමේ ඉතුරු කොටස;
නැගෙනහිරට. අැල්. අැම්. ජී. පී. වෙරළට සහ අනිකුත් අයට අයිති අඹුකොටුවේවත්ත;
බස්නාහිරට. බමාලෝක සමීරයන්වත්තේවත්තේ අයත් දුකුණේපොත-එගොඩවත්ත.

9 වැනි කැබැල්ල.—මිලියම් සහෝදරයන්ට අයිති උඩපත්සල මත්තේ හතරස් අඩි 4,000ක් පමණ විශාල කොටසට මායිම් :—

උතුරට. කුසවෙල සිට මාලගමුවට යන මහපාර;
දකුණට. උඩපත්සලවත්තේ ඉතුරු කොටස;
නැගෙනහිරට. බමාලෝක සමීරයන්වත්තේවත්තේ අයිති දුකුණේපොත එගොඩවත්ත;
බස්නාහිරට. සහ දකුණට. බමාලෝක සමීරයන්වත්තේවත්තේ අයත් උඩපත්සලවත්ත.

10 වැනි කැබැල්ල.—බමාලෝක සමීරයන්වත්තේවත්තේ අයිති උඩපත්සලවත්තේ හතරස් අඩි 13,904ක් පමණ විශාල කොටසට මායිම් :—

උතුරට. කුසවෙල සිට මාලගමුවට යන මහපාර,
දකුණට. උඩපත්සලවත්තේ ඉතුරු කොටස;
නැගෙනහිරට. මිලියම් සහෝදරයන්ට අයිති උඩපත්සලවත්ත.
බස්නාහිරට. එම ඉඩමේ ඉතුරු කොටස.

පී. බී. මුලුක්කුලමි,
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමා.

අංකය : J/E/543.

වම් 1953ක් වූ සැප්තැම්බර් මස 22 වැනි දින කොළඹදිග.

අංකය : LB. 2140-J/LG/2544

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවින් එය අණවුව ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින් 1950 අංක
9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි:

මාතලේ දිස්ත්‍රික්කයේ කානුබඩ පත්තුවේ බෙරගම යන ගම පිහිටි
ඇලබද්දවත්ත යන ඉඩමෙන් අඩි 400ක් විතර දිග සහ අඩි 18ක්
පළල සිමි ප්‍රමාණයක්, මායිම:—

- උතුරට : දිවෙල්ලකුඹුර සහ ලෙව්මවත්ත,
- නැගෙනහිරට : එම ඉඩමෙන්ම කොටසක්;
- දකුණට : වහුම්කුඹුර,
- බස්නාහිරට පියදිකුඹුර.

පී. සී. මුලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953ක් වූ සැප්තැම්බර් මස 9 වැනි දින
කොළඹදීය.

LA 3487.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවින් එය අණවුව ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින් මේ 1950 අංක
9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය
පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම
මෙයින් ප්‍රකාශ කරමි.

මාතලේ දිස්ත්‍රික්කයේ දකුණු මාතලේ වාරිගපොල ගම පිහිටි
වාරිගපොල නමැති වත්තෙන් මෙහි පහත සඳහන් මායිම් තුළ
තිබෙන අක්කර 35ක පමණ සිමි ප්‍රමාණය, මායිම:—

- උතුරට . වාරිගපොල වත්තෙන් කොටසක්;
- නැගෙනහිරට : වාරිමාළු ඇල සහ මඩකුඹුර;
- දකුණට : ගම්මුත්තෙ ඉඩම්;
- බස්නාහිරට : ප්‍රසිඬ පාර.

පී. සී. මුලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953ක් වූ සැප්තැම්බර් මස 15 වෙනි දින
කොළඹදීය.

අංකය. ඇල් ඒ. 3491.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවින් එය අණවුව ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින් 1950 අංක
9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි.

මාතලේ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර මාතලේ හුහුකැවැල්ලේ
ගම පිහිටි හපුගපිටිය නමැති ඉඩමෙන් මෙහි පහත සඳහන්
මායිම් තුළ තිබෙන අක්කර 20ක පමණ සිමි ප්‍රමාණය, මායිම:—

- උතුරට . රජයේ ඉඩම්;
- නැගෙනහිරට : සහ දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස;
- බස්නාහිරට : කෙල්ලිවත්ත.

පී. සී. මුලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953ක් වූ සැප්තැම්බර් මස 18 වෙනි දින
කොළඹදීය.

අංකය. LB. 2179. J/LG/133/53.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවින් එය අණවුව ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින් 1950 අංක
9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි:

මාතලේ දිස්ත්‍රික්කයේ වැල්ලොඩ පත්තුවේ බද්දම නමැති
ගම පිහිටා තිබෙන ඉතිරිකුඹුව යන ඉඩමෙන් අක්කර එකක
විතර සිමි ප්‍රමාණයක්, මායිම:—

- උතුරට . ගල් දෙරෙස්සෙ වත්ත යන ඉඩම් සහ මුහුදු වෙරළ;
- නැගෙනහිරට . මුහුදු වෙරළ සහ හුහුකොරටුව වත්ත යන
ඉඩම;
- දකුණට : හුහුකොරටුව වත්ත යන ඉඩම සහ මුහුදු වෙරළ;
- බස්නාහිරට : මුහුදු වෙරළ සහ මුදුගත්තෙගම වත්ත යන ඉඩම

පී. සී. මුලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953ක් වූ සැප්තැම්බර් මස 17 වැනි දින
කොළඹදීය.

LA 3485

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවින් එය අණවුව ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින් 1950 අංක
9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි:

මාතලේ දිස්ත්‍රික්කයේ දකුණු මාතලේ වාරිගපොල ගම පිහිටි
ගොරෙච්චිවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත සඳහන් මායිම්
තුළ පිහිටි අක්කර 48ක පමණ වපසරිය ඇති සිමි කැබලි දෙක
ර්ට මායිම:—

1. උතුරට . ගම්මුත්තෙ ඉඩම්,
නැගෙනහිරට වාරිගපොල ගමේ ගම් මායිම,
දකුණට . රත්වත්ත වත්ත,
බස්නාහිරට : ප්‍රසිඬ පාර
2. උතුරට . කටුදෙණිය පත්තල;
නැගෙනහිරට : වාරිමාළු ඇල,
දකුණට : අඹිපාර,
බස්නාහිරට ප්‍රසිඬ පාර

පී. සී. මුලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953ක් වූ සැප්තැම්බර් මස 15 වෙනි දින
කොළඹදීය.

LA 3409

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවින් එය අණවුව ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින් 1950 අංක
9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි:

මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ වල්ගම්වැව නමැති
ගම පිහිටි දගම්ලා නමැති ඉඩමෙන් මෙහි පහත සඳහන් මායිම්
තුළ තිබෙන අක්කර 2ක පමණ වපසරිය ර්ට මායිම:—

- උතුරට : කුඩා වෙල්ලම්වැව මුහුදාන සහ කුඩා වෙල්ලම්වැව
ඇල;
- නැගෙනහිරට : කුඩා වෙල්ලම්වැව මුහුදාන,
දකුණට : නිරිලාස්සොයා;
- බස්නාහිරට . ලේනදෙර සිට කරන්දුවට ඇති ගඟසොපාර.

පී. සී. මුලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953ක් වූ සැප්තැම්බර් මස 16 වෙනි දින
කොළඹදීය.

නො.	ඉඩම් නම	ගම් නම	ප්‍රමාණය, අ.ර.ප.
2	හකුරුකැටියාව එස්වේට් ජන්ද කොට්ඨාසයේ නො. 10 දරණ නාගරික නො. 152කෙන් (කොටස)	හෙරලියාවේල (රකාටස) ජන්ද කොට්ඨාසයේ රනා. 10 දරණ කුරුණෑගල නගර සීමාව තුළ පිහිටි ඉල්පුරුගෙදර පිහිටි	0 0 5
3	එම	හකුරුකැටියාව, කුරුණෑගල නගර සීමාව තුළ පිහිටි ඉල්පුරුගෙදර වන්ද කොට්ඨාසයේ නො. 10 දරණ	0 0 1.2
4	වන්ද කොට්ඨාසයේ නො. 10 දරණ නාගරික 152කෙන් කොටසක් වූ හකුරුකැටියාව, එස්වේට්	එම	0 0 4.9
5	එම	එම	0 0 5.3
6	එම	එම	0 3 29.3

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953න් නොවැඩිවර් මස 23 වැනි දින පුළුබදා 9 30ට කුරුණෑගල කවිචේරියේදී එහි ඔප්පත් සමග මා සම්මුඛව පෙනෙයි.

තවද වම් 1953ක්වූ නොවැඩිවර් මස 16 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි. මෙසේ විස්තරයක් ඉදිරිපත් නොකළොත් විභාගය පවත්වන ආවේණිකව මාගේ අයිතිවාසිකම් ගැන සැලකීමක් නොලැබෙනවා ඇත.

වම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 26වෙනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය. ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා,
කුරුණෑගල දිනත්තයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය: LA. 7419/J/E/1465.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස්කරන බැව් 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර:—

කුරුණෑගල දිනත්තයේ දම්දෙහි හත්පත්තුවේ උතුරු උඩුකක කෝරළේ රදම්වගහවල සහ රත්මුහුණල නම ගම්පි පිහිටි ඉමුල්ලොව සහ මාරුව ගත ඉඩම්වලින් අ. 4, ර. 0, ප. 24.1කක විශාලතාවයක් ඇති P. P. A 1,249ගේ 1වෙනි ක්‍රීඩා කැබැල්ලකදී, නො. 66 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 5වෙනි අතිරේකයේ 34 සහ 35ග සහිද මැන වසා විස්තරව හැඳින්වෙන බිම් කැබලි.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ නොවැඩිවර් මස 12වෙනි දින පුළුබදා 9 30ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛව පෙනෙයි.

තවද වම් 1953ක්වූ නොවැඩිවර් මස 5 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි. මෙසේ විස්තරයක් ඉදිරිපත් නොකළොත් විභාගය පවත්වන ආවේණිකව මාගේ අයිතිවාසිකම් ගැන සැලකීමක් නොලැබෙනවා ඇත.

වම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 21වෙනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය. ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා,
කුරුණෑගල දිනත්තයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය: LA/7377/J/HLG/1162.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස්කරන බැව් 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර:—

කුරුණෑගල දිනත්තයේ දම්දෙහි හත්පත්තුවේ රොක්පත්තුව කෝරළේ 1494, 1496, සහ 1500 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 1 වැනි ඒකාබද්ධ අතිරේකයේ සහ A 1,259 දරණ මුල් ජලයාගේ පහත සඳහන් බිම් කැබලි.—

නො.	ඉඩම් නම	මුල් ජලයාගේ නො A 1,259		ප්‍රමාණය, අ.ර.ප.
		ගම් නම	නම	
1	නිබ්බොවුගොල්ල	..	කමිට්ට ..	0 0 9.3
1494, 1496 සහ 1500 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 1 වැනි ඒකාබද්ධ අතිරේකය				
100	වසමැවමත්ත	..	පනාගමුව ..	0 0 5.4
47	පුරන්වැල	..	පරකුමුර ..	0 0 17.6
48	පුළුන්ගහපිටියකුමුර	..	එම ..	0 0 14.8
49	මැද්දේපල නොගොත් බඩත්තුව	..	එම ..	0 0 7.8
50	නිබ්බොවුගොල්ල	..	එම ..	0 0 8.0
51	අස්මැදුණේවත්ත	..	එම ..	0 0 16.1
52	නිබ්බොවුගොල්ල	..	එම ..	0 0 3.3
62	අස්මැදුණේවත්ත	..	එම ..	0 0 2.1
124	මහමැවමත්ත	..	මේඉල්ල ..	0 0 11.0

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම්, හෝ වෙනත් සම්බන්ධතා කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ නොවැඩිවර් මස 30වෙනි දින පුළුබදා 9.30ට කුරුණෑගල කවිචේරියේදී එහි ඔප්පත් සමග මා සම්මුඛව පෙනෙයි.

තවද වම් 1953ක්වූ නොවැඩිවර් මස 22වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි. මෙසේ විස්තරයක් ඉදිරිපත් නොකළොත් විභාගය පවත්වන ආවේණිකව මාගේ අයිතිවාසිකම් ගැන සැලකීමක් නොලැබෙනවා ඇත.

වම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 28වෙනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය. ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා,
කුරුණෑගල දිනත්තයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

(මේ සම්බන්ධ විෂයවල ලියුම්වල මේ අංකය දක්වන යුතුයි.) අංකය : L. R. 1174.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අදහස් කරන බැවින් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසේ දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
23	පන්සල්පහලවෙල	.. කුඹුර	කිනිඳිකන්ද පන්සල, භාරකරු : කේ. රත්නපාල රත්න, කිනිඳිකන්ද පන්සල, කැකිරමි	0 2 4.3
පලාත් නො. ඇප්. ඩී. පී. 911, අතිරේක කොටස නො. 1. ගම්—පන්සලගම				
34	පහලවෙල	.. කුඹුර	කැකිරමි මැදවැව පදිංචි කන්දතාගේ චන්දිකාමි, එම උඩතොර, එම කඵලිකා, චන්දිකාමිගේ කපුරුගාමි සහ කපුරුගාමිගේ උඩතොර, හටරගේ කීර්තිමුණිගේ පදිංචි චන්දිකාමිගේ උක්කුන්නා සහ ආර්. පුවරු, හිටපු වෙල්විදානේ ආර්. අප්පුහාරි, කවියාමි ගොවිජනපදයේ පදිංචි ආර්. ජේරත්නගාමි, ඉප්පුරාමි, මාවිචගම ආර්. කිලිමි සහ පලුගස්වැව ආර්. පුත්තිගාමි	0 2 20.8
35	එම	.. එම	කැකිරමි මැදවැව පදිංචි ආර්. පුවරු, ආර්. පිංචිආරියා සහ ආර්. අප්පුහාරි, කවියාමි ගොවිජනපදයේ පදිංචි ආර්. ජේරත්නගාමි, ඉප්පුරාමි, මාවිචගම ආර්. කිලිමි සහ පලුගස්වැව ආර්. පුත්තිගාමි	0 1 3.6
36	එම	.. එම	කැකිරමි මැදවැව, කේ. විකිරල	0 1 8.8
37	එම	.. එම	කැකිරමි මැදවැව ආර්. පුවරු, ආර්. පිත්තිආරියා සහ ආර්. අප්පුහාරි, කවියාමි ගොවිජනපදයේ ආර්. ජේරත්නගාමි, ඉප්පුරාමි, මාවිචගම ආර්. කිලිමි සහ පලුගස්වැව ආර්. පුත්තිගාමි	0 1 31.4
38	එම	.. එම	කැකිරමි මැදවැව කේ. කවිඳුල, පී. පුවරු, සහ පී. කරුණමනි	0 0 34.2
39	එම	.. එම	කැකිරමි අලියාව වුහුවැව බිඳිලිමි. චන්දිකාමි සහ පී. ජේරත්න	0 0 35.1
40	පහලවෙල, දම්හකකුඹුර	.. එම	හැසිහිඟ චන්ද්‍රවතී කුමාරිගාමිගේ උරුමකරුන්ගේ	0 2 1
41	පහලවෙල	.. එම	කපුරුගාමිගේ විකිරල සහ සිලුඹුරුගාමි රත්නගාමි, මැදවැව, කැකිරමි	0 1 8
42	එම	.. එම	කපුරුගාමිගේ දිලිඟාමි, මැදවැව, කැකිරමි	0 1 7.4
43	එම	.. එම	සිලුඹුරුගාමි රත්නගාමි, මැදවැව, කැකිරමි	0 2 17.9
44	එම	.. එම	ආර්. පුත්තිගාමි, ආර්. පිත්තිආරියා සහ ආර්. අප්පුහාරි, මැදවැව, කැකිරමි, ආර්. ජේරත්නගාමි, කවියාමි ගොවිජනපදය, ආර්. කිලිමි, මාවිචගම, ඉප්පුරාමි සහ ආර්. පුත්තිගාමි, පලුගස්වැව	0 0 30.1
45	එම	.. එම	කේ. විකිරල, මැදවැව, කැකිරමි	0 0 4.3

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳකම් කිසිවක් සිදුදොනාම නම් කමත් හෝ බවුත්ගෙන් ලියවිලිවත් බලපලක් අගවලුන් හෝ මිම් 1953 ක්‍රම නොපැමිණි මහ 7 වැනි දින උද් 9.45 ව කැකිරමි ගම්කොට්ඨි කොට්ඨාසයේ දී මා සම්මුඛව පිය ගුණයි.

තවද මිම් 1953 ක්‍රම බන්තෝබර් මහ 31 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බවුත්ගෙන් අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක් වන්දි දිලිල හා ඒ දිලිල ගණන් බැඳු සැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවත් දැනුම් දීම යුතුයි.

මිම් 1953 ක්‍රම සැපතැම්බර් මහ 24 වැනි දින අනුරාධපුර කම්මර්ගේ දින. බී. ඇම්. ද සොයිසා, අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩු උප ඒජන්තතුමා.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අදහස් කරන බැවින් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසේ දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
511	මහින්දාගම	.. අවුරුදු 25 පමණ වයස පොල්ගස්කඳ, අවුරුදු 15-30 දක්වා වයස ඇති කොස්ගස් 4 කඳ, අවුරුදු 12 පමණ වයස ඇති මකුලුගස්කඳ, හැඩවකගස් සහ දෙමහකඳ, අවුරුදු 2 ක් 10 දක්වා ඇති පුම්බකඳ 10 කඳ, අවුරුදු 12 මහ රුක්ඉත්තානගස් සහ උරුම සෙවිලිකඳ බැඳපු විහාරයේ සහිත වත්ත	ගස්දෙවිලලාගේ ආරෙන් සිංහල, එමගේ කුඩා එනනා, එමගේ මොහොති වි හා මි, එමගේ නිංකාලොස්ගාමි, එමගේ ගඟපත් ගාමි, මහගොල්ලගේ රත්නනා, සිලිලිප් මි ජලාමිල, ඉහලුගම විහාරය සාදවා තිබෙන්නේ ජලාමිල පාහැල මිනිනි	0 0 11

1953 වෛ අගෝස්තු මස 14 වැනි දින නො. 10,564 දරණ ලබාගැනීමේ ආඥාව පත්‍රයේ පසු වූ දැන්වීම මෙසේ අවලංගු කරනු ලැබේ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳකම් කිසිවක් සිදුදොනාම නම් කමත් හෝ බවුත්ගෙන් ලියවිලි වලින් බලපලක් අගවලුන් හෝ මිම් 1953 ක්‍රම බන්තෝබර් මහ 26 වැනි දින පෙරදින 10.30 ට ඇහැලියොබ ගම්කොට්ඨි කොට්ඨාසයේ දී මා සම්මුඛව පිය ගුණයි.

තවද මිම් 1953 ක්‍රම බන්තෝබර් මහ 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බවුත්ගෙන් අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක් වන්දි දිලිල හා ඒ දිලිල ගණන් බැඳු සැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවත් දැනුම් දීම යුතුයි.

නො. J/E/1278/LR 580. ඇම්. ජේ. ඇම්. මුණින්, රත්නපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩු උප ඒජන්තතුමා.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳකම් කිසිවක් සිටින සිසිලදෙනාම තම නමින් ගත් බවින් ගත් ලියවිල්ලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ නොවැම්බර් මස 23වෙනි දින පූර්ණාග 9.30 ට අරනායක ගම්බද උපාමයේදී මා සම්මුඛව පැවැත්වූයේ යයි.

තවද වම් 1953ක්වූ නොවැම්බර් මස 16වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සබඳකමෙන් බවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩමට බාහිරව පැවැත් වන්නේද ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විභාගයක් වන්නේද මුදල හා ඒ මුදල ගෙවන බැවින් මා වෙත (විටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

ඉඩමට අයිතිකම් කිසිවක් තිබුණද බවුන්ගේ අයිතිය පිළිබඳව හා ඉල්ලුම් කරනු ලබන වන්දි මුදල පිළිබඳව පස්කර මා වෙත වම් 1953ක්වූ නොවැම්බර් මස 16වෙනි දිනට පෙර දැනුම්දිය යුතුයයි සඳහන් පෙදෙස කෙරේ සෑම අයිතිකරුවෙකුටම භූමිධානය මෙයින් යොමු කරනු ලැබේ. කිසිවක් දිනට පෙර ඉඩමට ඇති අයිතිය ලියවිල්ලකින් දැනුම් නොදුන් අයවලුන් විසින් ඉදිරිපත් කරනු ලබන කරුණු කිසිවක් පරීක්ෂණයේදී පිළිගනු නොලැබේ.

වම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 25වෙනි දින කැගලිලේ කවිචේරියේදීය.

ඇම්. ඒ. ඩී. පී. බබ්ලිච්. සරිසංභ, කැගලිලේ දඬුකොළේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුටා.

ඉඩම් සමුදායකාරීම් පිළිබඳ දැන්වීමයි

Table with 4 columns: දීමනාපත් ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිචේරියේ දැන්වීමයි, කැබැල්ලේ අංකය, අවසරපත්‍ර දරන්නාගේ ගත් ඉල්ලුම්කරුගේ නම, ප්‍රමාණය, අ. රු. ප.

Table with 3 columns: අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම, ප්‍රමාණය, අ. රු. ප.

Table with 4 columns: දීමනාපත් ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිචේරියේ දැන්වීමයි, කැබැල්ලේ අංකය, අවසරපත්‍ර දරන්නා හෝ ඉල්ලුම්කරුගේ නම, ප්‍රමාණය, අ. රු. ප.

GAS No. LE/LH/1/105.

දීමනාපත් ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිචේරියේ දැන්වීමයි

මෙහි පහත විභාග දැක්වෙන ආණ්ඩුමේ ඉඩම් සඳහා දීමනාපත් ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස ගාල්ලේ කවිචේරියේදී වම් 1953ක්වූ නොවැම්බර් මස 4වෙනි දින පූ. හා. 10ට 1935ගේ අංක 19 දරන ඉඩම් සමුදායකාරීම් ආණ්ඩුපාන යටතේ ඉඩම් කවිචේරියක් දැනුණ දිනට පෙර ආණ්ඩුමේ ඒජන්තතුටා විසින් පවත්වන ඔවුම් මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

2. ඉඩම් කවිච් උඩාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කවිච් රට පැමිණිය යුතුයි. නැතහොත් තමා වෙනුවෙන් පෙනීසිටීමට නියෝජිතයකු එවිය යුතුයි.

3. මේ ඉඩම් කවිච් රට පිළිබඳ දිනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුමේ ඒජන්තතුටාගෙන් විභාගකළ යුතුයි.

බබ්ලිච්. ඇස්. ද අල්මස්, ඉඩම් කොමසාරිස්තුටා වෙනුවෙන්.

දීමට යන ඉඩම් විස්තර

Table with 4 columns: ප්‍රදානයේ අඩකය F. V. P. 579. ගම්—බබරවාන, කැබැල්ලේ අංකය, අවසරපත්‍ර දරන්නා හෝ ඉල්ලුම්කරුගේ නම, ප්‍රමාණය, අ. රු. ප.

**නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා
ආණ්ඩුවට ඉඩම් ගැනීම**

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942න් අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා රැස්වී ගත යුතු වූ) 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලන්කුලංගි නමැති මම රෙමිසන් ප්‍රකාශ කරමි.

අමාත්‍යාංශයේ නො. J/LLD/469/53.
ඉඩම් කොමසාරිස්වරයාගේ නො. LRO/APL/2463.
මහලුපු කමිසමේ නො. LD. 3420.

මි 1953ක් වූ සැප්තැම්බර් මස 8 වැනි දින
රනාමුදිය.

පී. බී. මුලන්කුලංගි,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය
මුල් පලයෙන් නොමිලය A 1,083. ගම්—නිරුකෝවිල්

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කරුන්ගේ පේස්පට් වැන්ඩ්වලින් හා බෙන්පමින් වැන්ඩ් පුවත් (කොළඹ එලිකින් ස්පෝර්ට් හා සර්වේ ඒප්පල්)	ප්‍රමාණය, අ.රු.ප.
1	මාන්දකඩ මාර්ගමාර්ග වත්ත	අවුරුදු 50ට වැඩි වයස ඇති රජයේ සේවක, එහි නාවකාලික රෙජිමේන්ට් 2ක්ද, ආර්ථිකය සමග බැඳීමෙන් බැඳුණු ශ්‍රී. 2ක්ද, බැඳීමෙන් බැඳුණු වතුර බක්කි 2ක් සහ දකුණු පැත්තෙන් වගපාරට වැටෙන, වත්ත ගණයෙන් බලා දියුණු කරන විතු පාර පාලිවි කිරීමට බුක්කිවශයෙන්ද ඇතිව තිබේ	පේස්පට් වැන්ඩ්වලින් හා බෙන්පමින් වැන්ඩ් පුවත් (කොළඹ එලිකින් ස්පෝර්ට් හා සර්වේ ඒප්පල්)	50 0 0
	එම	අවුරුදු 50ට වැඩි වයස ඇති රජයේ සේවක, එහි තුළ මාංශය වාරිගුම්මාස් පෝලිලද හා කොප්පර් මේලන මඩුවක්ද, (රජයේ) රෙජිමේන්ට් සඳහාලික ගෙවල්, ගෙලන් බැඳුණු ගෙයක් සහ නාවකාලික ගැර්ජ්ද සහ කුසිසිද, බැඳීමෙන් බැඳුණු ශ්‍රී. 2ක් හා එක ආන්ඩ් බැඳීමෙන් බැඳුණු වතුර බක්කි 3 සහ නාවකාලික ගෙවල් 3ක්, සහ නැගෙනහිර පැත්තෙන් වගපාරට වැටෙන වත්ත ගණයෙන් බලා දියුණු කරන විතු පාර පාලිවි කිරීමට බුක්කි මිශෙටය ඇතිව තිබේ	එම	.. 50 0 0
එකතුව				.. 100 0 0

නො. LRO/APL/240/J/LLD/473/53.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට සාකච්චා ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942න් අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා රැස්වී ගත යුතු වූ) 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලන්කුලංගි නමැති මම රෙමිසන් ප්‍රකාශ කරමි.

මි 1953ක් වූ සැප්තැම්බර් මස 7 වැනි දින
රනාමුදිය.

පී. බී. මුලන්කුලංගි,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ඇස්. ඇප්. අමරසිංහ,
සාර්ව ලේකම්තුමා.

උපලේඛනය
පලයෙන් නො. A 3,513. ගම්—හාදුපැල්පොල

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කරුන්ගේ පේස්පට් වැන්ඩ්වලින් හා බෙන්පමින් වැන්ඩ් පුවත් (කොළඹ එලිකින් ස්පෝර්ට් හා සර්වේ ඒප්පල්)	ප්‍රමාණය, අ.රු.ප.
1	මදුගලයද	අවුරුදු 50ක් වයස ඇති රජයේ සේවක සහ කොප්පර් සහ අවුරුදු 10ක් වයස ඇති රබර්ගස්ද තිබෙන වත්ත	හොරණ, මේලංගම් හාදුපැල්පොල පදංචි අමරතුංග සාදර්ස්	2 0 1

අංකය : L A 3510.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි.

මට සාකච්චා ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942න් අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා රැස්වී ගත යුතු වූ) 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලන්කුලංගි නමැති මම රෙමිසන් ප්‍රකාශ කරමි.

මි 1953ක් වූ සැප්තැම්බර් මස 7 වැනි දින
රනාමුදිය.

පී. බී. මුලන්කුලංගි,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ඇස්. ඇප්. අමරසිංහ,
සාර්ව ලේකම්තුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කරුන්ගේ පේස්පට් වැන්ඩ්වලින් හා බෙන්පමින් වැන්ඩ් පුවත් (කොළඹ එලිකින් ස්පෝර්ට් හා සර්වේ ඒප්පල්)	ප්‍රමාණය, අ.රු.ප.
1	පන්ඩිතයාගේ පැල	මඩකුඹුර	ගොනල් නිකුණරට්ටේදියේ පදංචි ඒ. ඇම්. ඒ. කාසම්	.. 0 1 20
2	එම	එම	එම	.. 0 0 5
එකතුව				.. 0 1 25

C. D.—B 49/50.

අංකය : L. A 1062/LRO.

1950 අංක 9-දරණ අණුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

උතුරු පළාතේ අණුවේ ඒජන්ත තැන්පත් f3ලීප් ජේෂ් හඩ්සන් වින මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව ගත ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මි 1953ක්වූ භෝමාමිබර් මස 17 වෙනි දින ප්‍රථිකය 10ට යාපතේ කවිවේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි
 - (ආ) කවද එසේ පෙනී සිටින තැනැත්තා මිසින් මි 1953ක්වූ භෝමාමිබර් මස 7 වෙනි දින හෝ ඊට ප්‍රථම ගෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මි 1953ක්වූ සැප්තැම්බර් මස 21 වෙනි දින යාපතේ කවිවේරියේදීය.

පී. ජේ. හඩ්සන්, උතුරු පළාතේ අණුවේ ඒජන්තතුමා.

උප ලේඛනය

මූලික පලාතයේ හො. A 1,820. ගම—විල්ලාලයි

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.	
1	ඉත්තම්පුඩුබිබ්බායල් පල්ලවායල් සහ පුතුමායල්	උතුරු නැගෙනහිර ඇති සිමෙන්තියන් බදනලද ලීද සහිත කුඹුරු, පහත සඳහන් අයිතිවාසිකම් සමග: (1) බස්නාහිර පැත්තට ඇති මෙල්ලපපා මාසක්කම්ට අයිති ලීද පාමිවිච්චිකිරීමේ බලය. (2) ලීදෙහි සිට මේ ඉඩමට එන පාර පාමිවිච්චිකිරීමේ බලය	පී. සින්තනම්බියෝ වැන්දඹු ආදිය සමඟ සහ ඒ සුමුමනියේගේ සිරිද පරමේච්චි (දෙදෙනාම) පත්නාකම් දඹුල්ල මුල්පුරම්	2 0 38 එකතුව .. 2 0 38

LA 7272/LRO/APL: 588.

1950 අංක 9 දරණ අණුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල දිසායතනයේ අණුවේ උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. සී. ජිල්ලා වින මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගත්ව ගත ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මි 1953ක්වූ භෝමාමිබර් මස 30 වැනි දින ප්‍රථිකය 9.30ට කුරුණෑගල කවිවේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) කවද එසේ පෙනී සිටින තැනැත්තා මිසින් මි 1953ක්වූ භෝමාමිබර් මස 22 වෙනි දින හෝ ඊට ප්‍රථම ගෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි. මෙසේ විස්තරයක් ඉදිරිපත් නොකළාත් විභාගය පවත්වන අවස්ථාවේදී බඩගේ අයිතිවාසිකම් ගැන ඇලකීමක් නොලැබෙනවා ඇත.

මි 1953ක්වූ සැප්තැම්බර් මස 28 වෙනි දින කුරුණෑගල කවිවේරියේදීය.

ඇන්. ඇන්. සී. ජිල්ලා, කුරුණෑගල දිසායතනයේ අණුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
64	ගලකිට්ටාවකුඹුර .. කුඹුරු ..	තක්කාවත්තේ බ්‍රහ්මචාරී පදිංචි කුරුපුපුරුවිච්චිගේ එමලින්තෝනා සහ බත්තැකුඹුදියන්සේලාගේ සී.හීරිබණ්ඩා	0 1 3
65	එම .. එම ..	බ්‍රහ්මචාරී පදිංචි කුරුපුපුරුවිච්චිගේ එමලින්තෝනා ..	0 0 32
			එකතුව .. 0 1 35

LA/LRO/53/41/LRO/APL/5849/J/LLD/345/53.

1950 අංක 9 දරණ අණුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල අණුවේ උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. සී. ජිල්ලා වින මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.

(3) එසේ ගත්ව යන දුබ්බ ඇත අයිතිවාසිකම් ඇති සෑම බෙදාහැරීමක්ම—

- (අ) මි 1953ක්වූ නොවැරදිවත් මස 2 මැති දින පුළුභාග 9.30ට කුරුණෑගල කවුච්චිගම පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසිත් මි 1953ක්වූ බක්තෝබර් මස 26වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉබ්ම පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, මන්ද ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන මන්දයේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර සහ මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි. එමගේ මිසිතරයක් ඉදිරිපත් නොකළොත් මහාගය පවත්වන අවස්ථාවේදී බඩගේ අයිතිවාසිකම් ගැන සැලකීමක් නොලැබෙනවා ඇත.

මි 1953ක්වූ සැප්තැම්බර් මස 22වෙනි දින කුරුණෑගල කවුච්චිගමදීය.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා, කුරුණෑගල දිනපත්තියේ අණුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො. අවබෝධය	මහා. 1,467 දරණ අවසාන ගම්මැතිව සැලැස්මේ 1 මැති භූමිකමය. ගම්—කනුමල විස්තර	අයිතිකම්කරුන්ගේ අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රු. ප.
86	මගුරුමගමත්ත .. රත්න ..	මිසිත් නොඑල් ඩී. ජොසියා, නො. 144, කුමාර පාර, කුරුණෑගල	0 0 30
87	එම .. මැව්මලින් සාදනලද පොල්අතු ගසවිකරපු තාමකාලික ගමල් දෙකකින් යුත් අවුරුදු 15-35ක පොල් ඉඩමක්	එම ..	4 3 27
88	එම .. අවුරුදු 15-35ක පොල් ඉඩම ..	එම ..	0 0 23
එකතුව ..			5 1 0

LA/LRO/53/20/LRO/APL: 462/J/LLD/253/53

1950 අංක 9 දරණ අණුවට ඉබ්ම ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල අණුවට උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා මහ, 1950 අංක 9 දරණ ඉබ්ම අණුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉබ්ම ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉබ්ම නිදහස් කිරීමේ පනතේ අවසානවත් සඳහා අණුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉබ්ම මේනුවෙන් මන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි;
- (3) එසේ ගත්ව යන ඉබ්ම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම බෙදාහැරීමක්ම—
 (අ) මි 1953ක්වූ නොවැරදිවත් මස 26වෙනි දින පුළුභාග 9.30ට කුරුණෑගල කවුච්චිගම පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසිත් මි 1953ක්වූ නොවැරදිවත් මස 19වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉබ්ම පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, මන්ද ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන මන්දයේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර සහ මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි. එමගේ මිසිතරයක් ඉදිරිපත් නොකළොත් මහාගය පවත්වන අවස්ථාවේදී බඩගේ අයිතිවාසිකම් ගැන සැලකීමක් නොලැබෙනවා ඇත.

මි 1953ක්වූ සැප්තැම්බර් මස 28වෙනි දින කුරුණෑගල කවුච්චිගමදීය.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා, කුරුණෑගල දිනපත්තියේ අණුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො. අවබෝධය	මහා. 359 දරණ අවසාන ගම් මැතිව සැලැස්මේ 1 වෙනි භූමිකමය. ගම්—බලවල විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රු. ප.
43	දෙල්ගහකුඹුර .. අවුරුදු 30ක පොල්ගහක් සහිත කුඹුර, සහ අවුරුදු 35කට වඩා ඇති පොල්ගස් රකින් යුත් පොල් ඉබ්ම	නම්මටආරච්චියාගේ මිලියම් මැල්ලවිලාන, බෝපිටිය	අප්පුහාමි, 1 0 5
එකතුව ..			1 0 5

LA/LRO/53/18/LRO/APL/3637/J/LLD/174/53.

1950 අංක 9 දරණ අණුවට ඉබ්ම ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල අණුවට උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා මහ, 1950 අංක 9 දරණ ඉබ්ම අණුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉබ්ම ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉබ්ම නිදහස් කිරීමේ පනතේ අවසානවත් සඳහා අණුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉබ්ම මේනුවෙන් මන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉබ්ම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම බෙදාහැරීමක්ම—
 (අ) මි 1953ක්වූ බක්තෝබර් මස 26 මැති දින පුළුභාග 9.30ට කුරුණෑගල කවුච්චිගම පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.
- (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසිත් මි 1953ක්වූ බක්තෝබර් මස 19වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉබ්ම පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, මන්ද ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන මන්දයේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර සහ මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි. එමගේ මිසිතරයක් ඉදිරිපත් නොකළොත් මහාගය පවත්වන අවස්ථාවේදී බඩගේ අයිතිවාසිකම් ගැන සැලකීමක් නොලැබෙනවා ඇත.

මි 1953ක්වූ සැප්තැම්බර් මස 22වෙනි දින කුරුණෑගල කවුච්චිගමදීය.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා, කුරුණෑගල දිනපත්තියේ අණුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. 394 සහ 395 දරණ අවසාන ගම් මැණීමේ සැලැස්මේ 1 වෙනි ඒකාබද්ධ ආචාර්යය ගම—පහසුකම් සපයා දෙන ලෙසට

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
8	රුක්ඛාස්වනගම මුල්වත්ත	අවුරුදු 60ක පොල්ගස් 2කින් යුත් පොල් ඉඩමක්	M. M. අර්චනාදිසේ අප්පු කාරේ, ඉතාමිනම්මි, පහසු කඩුගම පොල, දඹදෙනිය	0 0 4
23	එම	අවුරුදු 25-60ක පොල් ඉඩමක්	එම	2 1 27
එකතුව				2 1 31

LA/LRO/53/40/LRO/APL 5872/J/LLD/342/53.

1950 වෛ අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

සුරැකුණු ගල ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. ඩී. ජේලරා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත් ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1953 ක්වූ නොවැම්බර් මස 2 වෙනි දින පූර්වගත 9.30ට සුරැකුණු ගල කවිවේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එය මා ඉදිරියට එවිය යුතුය;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසිත් වම් 1953 ක්වූ ඔක්තෝබර් මස 26 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන වේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය. මෙය විස්තරයක් ඉදිරිපත් නොකළහොත් විනයය පවත්වන අවස්ථාවේදී ඔබගේ අයිතිවාසිකම් ගැන සැලකීමක් නොලැබෙනවා ඇත.

වම් 1953 ක්වූ සැප්තැම්බර් මස 22 වෙනි දින සුරැකුණු ගල කවිවේරියේ දීය.

ඇන්. ඇන්. ඩී. ජේලරා, සුරැකුණු ගල දිනත්තියේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. 1,992 දරන අවසාන ගම් මැණීමේ සැලැස්මේ 2 වෙනි ආචාර්යය ගම—මුඩුමුත්තාව

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
426	මහලංගනකුලේ දැන්වීමකට ගන්නා කැලේ කුඹුර	කුඹුර සහ හේන	B. W. රත්නානායක මැණිණිය, නො. 2, බෙයිලි පාර, සුරැකුණු ගල	5 2 24
එකතුව				5 2 24

LA/ LRO/53/15/LRO/APL : 3524/J/LLD/200/53.

1950 වෛ අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

සුරැකුණු ගල ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. ඩී. ජේලරා වන මම 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත් ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1953 ක්වූ නොවැම්බර් මස 26 වැනි දින පූර්වගත 9.30ට සුරැකුණු ගල කවිවේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසිත් වම් 1953 ක්වූ නොවැම්බර් මස 19 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන වේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

වම් 1953 ක්වූ සැප්තැම්බර් මස 28 වෙනි දින සුරැකුණු ගල කවිවේරියේ දීය.

ඇන්. ඇන්. ඩී. ජේලරා, සුරැකුණු ගල දිනත්තියේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

මුල් ජලයේ නො. A 1,206. ගම—මඩවලින්ද පිරිය

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	උඩමත්ත සහ පරගගමුල ගේනායක	මාස 6ක පොල්පාල සමඟ එලවුම්වලින් යුත් අවුරුදු 25-50ක පොල් ඉඩමක්, සිමෙන්ති මිලින් සාදන ලද මුදුන්ද, පොල් අතු වෙළුම් කරන ලද ඉවරනැති මැව්ගෙයක්ද සහ පොල් අතු මිලින් කරන ලද තාවකාලික මැව්ගෙයකින් කොටසක්ද වේ	පෞඛ්‍යාධිපතිරත්නගේ ජයවර්ධන, පෞඛ්‍යාධිපතිරත්නගේ ජයවර්ධන, පෞඛ්‍යාධිපතිරත්නගේ ජයවර්ධන, මඩවලින්ද පිරිය, අම්බකොට සහ අංකිලිගුරුන්ගේ ජයවර්ධන අධිපති අප්පු දලුපොකුණගේ, අම්බකොට	18 0 22
2	එම	අවුරුදු 25-35ක පොල් ඉඩමක්	එම	0 0 28
3	එම	පොල් අතු වෙළුම් කරන ලද තාවකාලික මැව් ගෙයකින් කොටසක්	එම	0 2 28
එකතුව				18 3 38

LA/LRO/53/28/LRO/APL : 419/J/LLD/326/53

1950 අංක 4 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

සුරැකුණු ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. ඩී. ජේල්ලා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල් දෙමි :—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනවලින් විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් ඉවත් කළ හැකි සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) වර්ෂ 1953 ක්ෂු ධනාමාස 1 වැනි දින ප්‍රථමය 9 30 සුරැකුණු කවිච්චිපට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමිත්තේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය,
 (ආ) කවද එසේ පෙනී සිටින තැනැත්තා වසින් 1953 ක්ෂු ධනාමාස 1 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩ පිලිබඳ කටයුතු අයිතිවාසිකම්ලා සම්බන්ධ, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලා වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලකින් විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය. මෙසේ විස්තර සත් ඉදිරිපත් නොකළහොත් විභාගය පවත්වන අවස්ථාවේදී බඩගේ අයිතිවාසිකම් ගැන සැලකීම නොලැබෙනවා ඇත.

මේ 1953 ක්ෂු ධනාමාස 1 වැනි දින 22 වැනි දින
 සුරැකුණු කවිච්චිපටයේදී,
 ඇන්. ඇන්. ඩී. ජේල්ලා,
 සුරැකුණු දිනපත්තියේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛන

නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
3	කන්දන්ගොමියේ සුමුර	සුමුර	M. A. S. මුරමමි කන් සාසිලු, M. A. S. නාගුර් මින සාසිලු සහ M. A. S. නාගුර් මින සාසිලු හල් ජයාර්, නො. 45, මිගමුව පාර, සුරැකුණු	1 1 35
4	එම	එම	එම	0 3 33
6	සිසිලාගහ සුමුර පිලියම්	මවුට	එම	0 0 26
7	එම	සුමුර	එම	0 3 15
8	කපිකොරටුවේ මහ, මහලුරුදු 30 ක උන්ද එස් ටී ටී	අවුරුදු 30 ක පොල් ඉඩම	එම	0 1 27
9	එම	එම	එම	3 0 38
10	සිසිලාගහ සුමුර පිලියම් ගම් මිනිස් සුමුර පිලියම්, මහලුරුදු එස් ටී ටී	එම	එම	2 3 25
12	කෝන්ගම මුලුගම	එම	එම	1 2 34
එකතුව				11 2 33

LA/LRO/53/43/LRO/APL : 4702A/4702B/ J/LLD/368/53.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

සුරැකුණු ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. ඩී. ජේල්ලා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල් දෙමි :—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනවලින් විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් ඉවත් කළ හැකි සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) වර්ෂ 1953 ක්ෂු ධනාමාස 1 වැනි දින ප්‍රථමය 9 30 සුරැකුණු කවිච්චිපට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමිත්තේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය,
 (ආ) කවද එසේ පෙනී සිටින තැනැත්තා වසින් මේ 1953 ක්ෂු ධනාමාස 1 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩ පිලිබඳ කටයුතු අයිතිවාසිකම්ලා සම්බන්ධ, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලා වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලකින් විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය. මෙසේ විස්තර සත් ඉදිරිපත් නොකළහොත් විභාගය පවත්වන අවස්ථාවේදී බඩගේ අයිතිවාසිකම් ගැන සැලකීම නොලැබෙනවා ඇත.

මේ 1953 ක්ෂු ධනාමාස 1 වැනි දින 22 වැනි දින
 සුරැකුණු කවිච්චිපටයේදී,
 ඇන්. ඇන්. ඩී. ජේල්ලා,
 සුරැකුණු දිනපත්තියේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛන

නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	මිදෙල්ලගහ සුමුර සුමුර	සුමුර	R. M. සමරසේකර, රෙජිස්ටාර් කන් කෝරුව, මඩවෙල, පොත්තුවර	0 0 5
2	එම	එම	එම	0 1 28
3	තිවනමත්ත	අවුරුදු 35 කට වඩා ඇති පොල් ගස් 2 ක් සහ අවුරුදු 15 ක කොස් ගස් 1 කින් යුත් පොල් ඉඩමක්	එම	0 0 6
4	එම	අවුරුදු 35 කට වඩා ඇති පොල් ගස් 10 කින් යුත් පොල් ඉඩමක්	එම	0 0 18
එකතුව				0 2 17

LA/7690/LRO/APL 2556/J/LLD/2811.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

සුරැකුණු ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි,
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1953 ක්වු නොවැම්බර් මස 26 වැනි දින පුච්භාග 9.30ට සුරැකුණු කවිච්චිපට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටි යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමග යුතුයි.
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා පිසින් වම් 1953 ක්වු නොවැම්බර් මස 19 වෙනි දින ගෝ ඊට ප්‍රථම ගෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එහි ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි. මෙසේ විස්තර සත් ඉදිරිපත් නො කළහොත් විශායය පවත්වන අවිසාමයේදී බඩගේ අයිතිවාසිකම් ගැන සැලකීමක් නොලැබෙනවා ඇත.

වම් 1953 ක්වු සැප්තැම්බර් මස 28 වෙනි දින සුරැකුණු කවිච්චිපටයේදී. ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා, සුරැකුණු දිනියකගේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

මුල් පලයෙන් හො. 1,012 දරන අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 3 වැනි අතිරේකය. ගම—සුරැකුණු

නො. අඩවි නම	විස්තර	අයිතිකම්කීයන්හා	ප්‍රමාණය, අ. රූ. ප.
34	ගුරුත්පෙහිගේ .. කුමුර .. බඩලිච්. ජේමිස්, බඩලිච්. රුබන්, කුඹිඳුබු, කොකිලිගෙදර සහ බඩලිච්.		0 1 32
35	එම .. එම .. එම ..		0 0 23
එකතුව ..			0 2 15

LA/LRO/53/4/LRO/APL/5804/A/J/LLD/46/53.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

සුරැකුණු ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1953 ක්වු නොවැම්බර් මස 23 වැනි දින පුච්භාග 9.30ට සුරැකුණු කවිච්චිපට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමග යුතුයි.
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා පිසින් වම් 1953 ක්වු නොවැම්බර් මස 16 වෙනි දින ගෝ ඊට ප්‍රථම ගෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එහි ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි. මෙසේ විස්තර සත් ඉදිරිපත් නො කළහොත් විශායය පවත්වන අවිසාමයේදී බඩගේ අයිතිවාසිකම් ගැන සැලකීමක් නොලැබෙනවා ඇත.

වම් 1953 ක්වු සැප්තැම්බර් මස 28 වෙනි දින සුරැකුණු කවිච්චිපටයේදී. ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා, සුරැකුණු දිනියකගේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

මුලික පලයෙන් හො. A 1,169. ගම—කුඹිච්චිපට

නො. අඩවි නම	විස්තර	අයිතිකම්කීයන්හා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ලිකිණිගොල්ලතිවිනමිත්ත අවුරුදු 35 කට මධ්‍ය ඇති පොල්ගස් 58 කින් යුත් පොල් ඉඩමක අවුරුදු 25-50 ක කොස්ගස් 7 ක්ද සහ අවුරුදු 40 ක අඹගසක්ද	H. M. ප්‍රාචීනඤා, H. M. පියරසේන, H. M. ප්‍රමිණාවතී සහ H. M. බණ්ඩාරමැණිකා, කථගෙත්තේවෙල, කල්විත්තේගෙදර පොතුගැර	0 2 38
එකතුව ..			0 2 38

LA/7730/LRO/APL: 5626/J/LLD/2929.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

සුරැකුණු ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි;

(3) එසේ හත්ව යන ඉටුට ගැන දායකිමාසිකම් ඇති සෑම කොනක්ම—

(අ) මිම් 1953ක්වූ නොමැමබර් මස 26වෙනි දින ප්‍රථමය 9.30ට කුරුණෑගල කම්බේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමිත්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) කවද එසේ පෙනී සිටින කැනැන්තා මිසිත් මිම් 1953ක්වූ නොමැමබර් මස 19වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කටයුතු සම්බන්ධව සිටිය හැකිවිට, මින්දී ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වින්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගැන බැඳු පිළිබඳව මිසිතර ගන වෙමා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි. මෙසේ විස්තරයක් ඉදිරිපත් නොකරනුයේ විභාගය පවත්වන අවස්ථාවේදී බඩගේ අයිතිවාසිකම් ගැන සැලකීමක් නොලැබෙනවා ඇත.

මිම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 28වෙනි දින
කුරුණෑගල කම්බේරියේදී.

ඇන්. ඇන්. සී. ජිල්ලා,
කුරුණෑගල දිනපත්තියේ අණවුම් උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. 2,086 දරණ ඉඩමක් ගම් මැණිම සැලැස්මේ 1 වෙනි අතිරේකය. ගම්—පිහිලිය

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකරුවන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප'
131	කිවිවිවිවෙමන්ත	අවුරුදු 25ට පොල් ඉඩමක්.	K. W. M. කවිඳුරා, ගම්බුලාදානියා, හෙවිවිගම, බරලොපොල.	1 0 21
			එකතුව	1 0 21

අංකය : LA 7702/LRO/APL/4280/J/LLD/2932.

1950 අංක 9 දරණ අණවුමට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල අණවුමේ උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. සී. ජිල්ලා වහ මිම් 1950 අංක 9 දරණ ඉඩම් අණවුමට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන වෙසින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ ඉඩකොටුවක් සඳහා ආණවුමට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට ඉදහස්කරන ඉඩම බවකුමක් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ හත්ව යන ඉටුට ගැන දායකිමාසිකම් ඇති සෑම කොනක්ම—

(අ) මිම් 1953ක්වූ නොමැමබර් මස 23වෙනි දින ප්‍රථමය 9.30ට කුරුණෑගල කම්බේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමිත්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) කවද එසේ පෙනී සිටින කැනැන්තා මිසිත් මිම් 1953ක්වූ නොමැමබර් මස 16වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කටයුතු සම්බන්ධව සිටිය හැකිවිට, මින්දී ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වින්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගැන බැඳු පිළිබඳව මිසිතර ගන වෙමා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි. මෙසේ විස්තරයක් ඉදිරිපත් නොකරනුයේ විභාගය පවත්වන අවස්ථාවේදී බඩගේ අයිතිවාසිකම් ගැන සැලකීමක් නොලැබෙනවා ඇත.

මිම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 28වෙනි දින
කුරුණෑගල කම්බේරියේදී.

ඇන්. ඇන්. සී. ජිල්ලා,
කුරුණෑගල දිනපත්තියේ අණවුම් උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. 276 සහ 275 දරණ සිතියමේ නො. 1 දරණ ඒකාබද්ධ අතිරේකය. ගම්—මාකුරු සහ එලිලිල

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප'
68	පොතුකොටුවකොටුවාගේන.	ලියවිල්ලකින් මුත් වගස ඇති පොල් ඉඩමක්.	W. H. පිහිලිය සිකුණසේ, යාපන හත්දිය, අනුරාධපුර	7 3 0
69	එම	වගස ඇති පොල් ඉඩමක්	එම	0 0 25
			එකතුව	7 3 25
6	එම	එම	එම	0 0 2
			එකතුව	0 0 2

දැන්වීමයි

මින්පසු රජයේ ගැසට් පත්‍රයේ පළකිරීමට එවන සියළුම දැන්වීම්, ප්‍රකාශන ආදිය ඒවා ප්‍රසිද්ධ කරණ දින සිට වැඩ කරණ දින තුනකට ප්‍රථම, පස්වැරු 4 ට පමණ රජයේ මුද්‍රණාලයට ලැබෙත්ම සැලැස්විය යුතු බව මහජනයාට මෙයින් දැනුම් දෙමි.

බර්තාඩ් ද සිල්වා,
රජයේ මුද්‍රණාලයාධිපති.

මිම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 24 වැනි දින
රජයේ මුද්‍රණාලයේ දීය.

காணி நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிர்ணயச் சட்டம்
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,926 (மாததனை)

இதனோடணை திருக்குறும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குக்கேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம (ஆ) (அக்டோபர்) ஐப்பசி மாதம் 2 ந் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியறி கையொப்பப்பிடவருக்கு ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினையடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்தறி செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொலிய சட்டத்தின் 4 ம பிரிவினையடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம (ஆ) (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 8 ந் தேதியினன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிற் கொடுக்கப்பட்டது

எச். டபிள்யூ. ரணதுங்க,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தர்

*மேற்காணும் அறிவித்தலினையடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உரைகளின் இடது கையகக் மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரொபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பாடகன (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகரத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியிற்று அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ், விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாததனை டிஸ்திரிக், வட மாததனைப் பகுதியைச் சேர்ந்த கந்தபலலே கோறணியுள்ள மொரகொலை கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகள் . இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குளிருக்கின்றன —

வடக்கு வட மத்திய மாகாணத்திலுள்ள நம்பா F T P 14, தம்பகஸ்பிட்டியுறேனே எயில ஒரு பகுதி (வட மத்திய மாகாணத்திலுள்ள நம்பா F T P 14), வடமத்திய மாகாணத்திலுள்ள நம்பா F T P 14 தம்பகஸ்பிட்டியுறேனே எயில ஒரு பகுதி, (வட மத்திய மாகாணத்திலுள்ள நம்பா F T P 14), (வட மத்திய மாகாணத்திலுள்ள நம்பா F T P 14), வட மத்திய மாகாணத்திலுள்ள நம்பா F T P 14, லெவுலே எயில ஒரு பகுதி, (வட மத்திய மாகாணத்திலுள்ள நம்பா F T P 14), வட மத்திய மாகாணத்திலுள்ள நம்பா F V P 14

கிழக்கு ராலலேரொட வெவ கிராமத்தின் எல்லையும், பாலுரொட வெவ கிராமத்தின் எல்லையும்,

தெற்கு அலுத்தவேவ கிராமத்தின் எல்லை, வானஎயில ஒரு பகுதி, (அலுத்தவேவ கிராமத்தின் எல்லை), அலுத்தவேவ கிராமத்தின் எல்லை, குமபுகளெயில ஒரு பகுதி, (அலுத்தவேவ கிராமத்தின் எல்லை), அலுத்தவேவ கிராமத்தின் எல்லை, கிங்குவேல எயில ஒரு பகுதி, (அலுத்தவேவ கிராமத்தின் எல்லை), அலுத்தவேவ கிராமத்தின் எல்லை,

மேற்கு வட / தென் மாகாணத்திலுள்ள நம்பா F T P 10, வட மத்திய மாகாணத்திலுள்ள F T P 14

இலங்கையளவை கிராமப்படம் இல. 325

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம். ஏ. று. ப.
1	உலேறேனேமுககலான, உலபொத்தேலங்கமுககலான, தொடிஸலமுககலான (அருவியுடன் சேமிப்பு)	1 1 31
2	மாணிகொமுலேவுலபடஎல் (அருவி) (வற்றிய)	0 0 32
3	ஷே (அருவி) (வற்றிய)	3 3 32
4	உலபொத்தேலங்கமுககலான, கலகொடஹீனேமுககலான (அருவியுடன் சேமிப்பு)	29 1 4
5	உலபொத்தேலங்கமுககலான, கலகொடஹீனேமுககலான, மானிகொமுலேவுலமுககலான, மெதெரி ஹேனேமுககலான, உசேறேனேமுககலான	44 0 13
6	மெதெரிஹேனேஎல் (அருவி) (வற்றிய)	0 1 31
7	உசேறேனேமுககலான, மெதெரிஹேனேமுககலான (அருவியுடன் சேமிப்பு)	18 3 19
8	ஹுனுக்ஸல் (அருவி) (வற்றிய)	2 1 19
9	— அருவி (வற்றிய)	0 0 12
	உசேறேனேமுககலான, மெதெரிஹேனேமுககலான, அங்குருவலயாயமுககலான (அருவியுடன் சேமிப்பு)	17 2 38

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ. று. ப.
11	உசேறேனேமுககலான, மெதெரிஹேனேமுககலான, அங்குருவலயாயமுககலான	61 3 23
12	அங்குருவலயாயமுககலான, உசேறேனே முககலான, அங்குருவலயாயமுககலான (அருவியுடன் சேமிப்பு)	24 0 24
13	தம்பகஸ்பிட்டியுறேனே எல் (அருவி) (வற்றிய) (அரை வாசி விசாலம்)	0 1 7
14	அங்குருவலயாயமுககலான	24 3 39
15	தம்பகஸ்பிட்டியுறேனேஎல்	16 1 25
16	தம்பகஸ்பிட்டியுறேனேஎல் (அருவி) (வற்றிய) (அரை வாசி விசாலம்)	0 1 18
17	தம்பகஸ்பிட்டியுறேனேஎல் (அருவி) (வற்றிய) (அரை வாசி விசாலம்)	0 0 10
18	தம்பகஸ்பிட்டியுறேனேஎல், அங்குருவலமுககலான (அருவியுடன் சேமிப்பு)	21 2 13
19	— வெவலேஎல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 24
20	கற்பாறை	0 1 16
21	ஹாப்பலெலகைமுககலான	10 2 1
22	ஹாப்பலெலகை (கற்பாறை)	6 0 14
23	ஹாப்பலெலகைமுககலான (அருவியுடன் சேமிப்பு)	10 2 23
24	மஹுவேவஎல் (அருவி)	4 2 8
25	வசேவதுணமுககலான (அருவியுடன் சேமிப்பு)	1 1 18
27	— எல் (வற்றிய)	0 1 16
29	குடாமஹனவலமுககலான (அருவியுடன் சேமிப்பு)	3 2 2
30	குடாமஹனவலமுககலான	0 2 7
31	குடாமஹனவலஎல் (அருவி)	0 1 12
32	குடாமஹனவலமுககலான (அருவிகளுடன் சேமிப்பு)	1 2 9
33	— எல்	0 0 14
34	குடாமஹனவலமுககலான (அருவியுடன் சேமிப்பு)	2 0 33
35	வெலிகடமுககலான	31 3 30
36	வெவயாயமுககலான	2 0 34
36½	வெவயாயமுககலான (அருவியுடன் சேமிப்பு)	1 1 5
37	வெவயாயஎல் (அருவி)	0 0 5
38	கலவலயாயமுககலான, கொலொனகலயாயமுககலான, பலுக்கலவலயாயமுககலான	103 3 0
39	— கற்பாறை	0 2 6
41.	கலவலயாயமுககலான (ஹொரோஎல்வுடன் சேமிப்பு)	0 2 12
42	ஹொரோஎல் (வாயக்கால்)	0 1 6
44	கிரியாகஹுமலயாயமுககலான, பலுவததேயாயமுககலான	20 1 14
45	வலவேடருனமுககலான (அருவியுடன் சேமிப்பு)	4 3 15
46	— கற்பாறை	0 3 36
47	மொரகொலமுககலான, வலவேடருனமுககலான	16 1 10
48	— நீராபாசன வாயக்கால்	0 0 13
49	— அடிப்பாதை	0 0 23
50	கொங்கலுலகதனிகொடடுவ (நீராபாசன வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 17
51	வலவேடருனமுககலான (நீராபாசன வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 0
52	கொங்கலுலகதனிகொடடுவ	11 0 1
55	மஹுவேவலலேஹேனே (அருவியுடன் சேமிப்பு)	4 0 21
56	ஷே (ஷே)	8 1 12
58	பஹலதிகயாய, மெத்திகயாயமுககலான, இலுலதிகயாயமுககலான, எதுருகலயாயமுககலான, டெலவலிட்டிகலயாய	168 0 26
59	விஹாரஹீனேமுககலான	22 3 15
60	விஹாரஹீனே (புராதன அழிந்துபோன கட்டிடங்கள்) புனருத்தாரணரத் தேவைகளுக்கு சேமிக்கப்பட்டிருக்கின்றன	5 1 10
61	— அணைக்கட்டு	1 1 7
62	லெவலேஎல், வெலிகடேஎல் (அருவி) (வற்றிய)	6 0 30
63	மணிகொமுலேவெவமுககலான (அருவியுடன் சேமிப்பு)	5 0 33
64	மணிகொமுலேவெவமுககலான	1 0 14
65	— அணைக்கட்டு	0 3 20
66	மணிகொமுலேவெவமுககலான, கலகொடஹீனே முககலான (அருவியுடன் சேமிப்பு)	27 3 7
67	கலகொடஹீனேஎல் (அருவி) (வற்றிய)	0 2 2
68	கலகொடஹீனேமுககலான, உலபத்தலங்கமுககலான	76 1 1
69	கலகொடஹீனேமுககலான (அருவிகளுடன் சேமிப்பு)	16 2 38
70	மக்குலஎல் (அருவி) (வற்றிய)	1 1 17
71	கலகொடஹீனேமுககலான (அருவிகளுடன் சேமிப்பு)	16 3 6
72	கலகொடஹீனேமுககலான	5 0 38
73	கலகொடஹீனேஎல் (அருவி) (வற்றிய)	0 3 1
74	கலகொடஹீனேமுககலான (அருவிகளுடன் சேமிப்பு)	18 0 13
75	கலகொடஹீனேமுககலான (அருவி) (வற்றிய)	0 2 33
76	கொனகலஎல் (அருவி) (வற்றிய)	1 2 10
77	கலகொடஹீனேமுககலான (அருவியுடன் சேமிப்பு)	18 0 36
78	— அடிப்பாதை	0 0 39
78½	— அடிப்பாதை	0 0 22
79	— வண்டிப்பாதையும் சேமிப்பும்	1 2 13
80	— சுருகாடு	0 2 36

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம் ஏ. மு. ப.
240	வேகந்தபவுலயாய (ஹொரவ எலவுடன் சேமிப்பு)	0 3 13
241	— ஹொரவஎல	0 0 11
242	வில்லுடுவேகந்தபவுலயாய	0 3 7
245	வேகந்தபவுலயாய, கடடுபிலயாய, வெலபவுல, கொங்குறுமுல்கெடயாய	58 0 39
246	கடடுபிலயாய (ஹொரவஎலவுடன் சேமிப்பு)	0 1 11
247	ஹொரவஎல (வாயக்கால்)	0 0 14
249	பல்லேமுல்லேராலகேவெல்லேபில்லவ	1 1 19
250	வான எல (அருவி)	1 0 16
251	பல்லேமுல்லேராலகேவெல (குளமுட அணைக்கடம)	17 3 0
252	தலகொடுவெண	1 0 21
253	வடகஹகல் (கற்பாறை)	7 1 39
254	— கிராமச் சங்க ரோடும் சேமிப்பும்	5 3 20
255	தனஹேன	0 1 37
256	வடகஹகலயாய	0 3 5
257	ஹே	0 3 30
258	தனஹேன	0 2 19
259	தனஹேனவத்த	2 1 30
260	தனஹேனயாய	1 0 10
262	மஹயாய	0 1 27
263	ஹே	0 0 28
264	ஹே	0 2 2
265	மஹயாய	0 1 0
266	ஹே	0 1 30
267	மெதமுல்கெடயாய	0 2 31
268	ஹே	1 1 20
269	மெதமுல்கெடயாய, மஹயாய, பனுலாகபுயாய, தனஹேனயாய, வடகஹகலஹேன	72 3 20
270	வம்பொடுயாய	19 1 12
271	— கற்பாறை	1 1 1
மொத்தம்		2,129 2 19

மாததனை நி. உ. 1—1953.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,927 (மாததனை)

இதே தகுதியைத் திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கு உடனடி அடையாளங்களைக் கொடுக்க வேண்டும் என்பதைக் குறித்து உரிமையாளர்கள் 1953 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 2 ந தேதியிலிருந்து மூன்று மாதகாலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிடவருகும்* ஒருவரும் அறிவிக்காமலிருக்காவிட்டால், காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்கூடிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூடிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 8 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதி கந்தோரிற் கொடுக்கப்பட்டது

எச். டபிள்யூ. ரனதுங்க,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா.

*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரிமையாளர்களைக் கொண்ட காணிக் களின் இடது கையகக் மேல முடியில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றிலமென் ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படல்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கொள்வனவற்றிலேயுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரிமையாளர்களை அறிந்துகொள்ள

(ஆ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாததனை டிஸ்திரிக், வட மாததனை பிரிவு, கந்தளான கோழியைச்சேர்ந்த ராலேரெட்டாவெவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லுக்கட்குளிருக்கின்றன—

வடக்கு வட்டமது மாகாணத்தின் எல்லை (F. T. P. 14), ஹவநெல்ல ஓயலின் ஓர் பாகம் (பாங்கல் கிராமத்தின் எல்லை);

கிழக்கு. ஹவநெல்ல ஓயலின் ஓர் பாகம் (பாங்கல் கிராமத்தின் எல்லை), கந்தளான எல்லை ஓர் பாகம், (ஹேனயாரெட்டாவெவ கிராமத்தின் எல்லை), ஹேனயாரெட்டாவெவ கிராமத்தின் எல்லை ,
தெற்கு ஹேனயாரெட்டாவெவ, திளிபிறறிகம், பாலுரெட்டாவெவ கிராமங்களின் எல்லைகள், மொறகொளளவில்லிருந்து பெலியக்கந்தல்களுக்குச் செல்லும் ரோட்டின் ஓர் பாகமும் சேமிப்பும் (பாலுரெட்டாவெவ கிராமத் தின் எல்லை) ,

மேற்கு : மொறகொளள கிராமத்தின் எல்லை.

இலங்கை அளவை கிராமப்படம் இல. 326

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
1	பாலுக்கறாவலேமுககலான, பாலுக்கறாமுலமுககலான	18 3 2
2	பாலுக்கறாமுலமுககலான (வெவையாய எலவுடன் சேமிப்பு)	7 2 36
3	வெவையாயஎல (அருவி)	1 0 2
4	பாலுக்கறாமுலமுககலான (வெவையாய எலவுடன் சேமிப்பு)	8 2 19
5	பாலுக்கறாமுலமுககலான	212 1 3
6	— அணைக்கடடு	0 2 17
7	பாலுக்கறாமுலமுககலான (அருவிக்குடன் சேமிப்பு)	20 2 20
8	ஹவநெல்லய(அருவி) (அரைவாசி விசாலம்)	0 3 6
9	கடுளஎல (அருவி) (அரைவாசி விசாலம்)	6 2 36
10	— அடிப்பாதை	0 0 37
11	பாலுக்கறாமுலமுககலான, பாலுக்கறாவலேமுககலான	55 2 29
12	பாலுக்கறாமுலமுககலான, பாலுக்கறாவலேமுககலான (வட்டக்காயாயேஎலவுடன் சேமிப்பு)	9 0 39
13	வட்டக்காயாயேஎல (அருவி)	1 2 21
14	பாலுக்கறாமுலமுககலான, பாலுக்கறாவலேமுககலான (வட்டக்காயாயேஎலவுடன் சேமிப்பு)	9 1 9
15	பாலுக்கறாமுலமுககலான, நனவறகறாமுலயாயே முககலான (அருவிக்குடன் சேமிப்பு)	15 2 27
16	தட்டபல்லயாய. பாலுக்கறாவலேமுககலான, பாலுக்கறாமுலமுககலான	92 3 0
17	பாலுக்கறாவலேமுககலான, நல்லேரெட்டாவெவமொ வத்தயாய, அலியாவெற்றுனயாய	27 1 17
18	சியம்பலக்கறாமுலவெவெருத	0 1 19
19	சியம்பலக்கறாமுலஎல (அருவி) (வறறிய)	0 0 12
20	சியம்பலக்கறாமுலவெவெருத	1 1 19
21	சியம்பலக்கறாமுலவெவ (குளமுட அணைக்கடம)	5 1 17
22	சியம்பலக்கறாமுலவெவெருத (குளத்தின் அணைக் கடடுடன் சேமிப்பு)	0 2 0
24	கறாட்டக்கறாமுலயாய, சியம்பலக்கறாமுலத்தனிகொடடுவே ஹேன, தனஹேன, சியம்பலக்கறாமுலஹேன, டம்பலகொளளயாய	58 0 5
25	மொறகொளளமுககலான, அல்லது குறுளள நெல்லுக்கலெருத	1 1 12
27	கெதற்காவவத்த	1 2 28
28	ஹே	0 2 3
31	தநஹேன (ஹெரெ எலவுடன் சேமிப்பு)	0 2 1
32	ஹெரெஎல (வாயக்கால்)	0 0 36
34	சியம்பலக்கறாமுலஎல (அருவி)	0 1 6
35	அலவெடம	2 0 16
37	சியம்பலக்கறாமுலஹேன (கம எலவுடன் சேமிப்பு)	0 1 20
37½	சியம்பலக்கறாமுலஹேன (அருவிமுடன் சேமிப்பு)	0 3 35
38	கமஎல (அருவி)	2 1 12
39	நனவறகறாமுலயாய (கமஎலவுடன் சேமிப்பு)	2 1 32
41	நனவறகறாமுலயாயயேஹேன	4 2 35
42	நனவறகறாமுலயாயயேஹேனயாய (கந்தளஎலவுடன் சேமிப்பு)	5 2 30
43	போக்கறாமுலஹேனயாய (கந்தள எலவுடன் சேமிப்பு)	9 0 14
44	போக்கறாமுலயாய, வானகொளளயாய, போக்கறாமுல ஹேனயாய	59 1 27
45	வானகொளளயாய (ஹொரெ எலவுடன் சேமிப்பு)	0 1 21
46	ஹொரெஎல (வாயக்கால்)	0 0 29
47	வெலிகுமுடற அல்லது நனவறகறாமுலயாய (ஹொரெ எலவுடன் சேமிப்பு)	0 0 35
48	வெலிகுமுடற அல்லது நனவறகறாமுலயாய	0 2 38
49	வெலிகுமுடற	0 2 26
50	தனஹேன (குளத்தின் அணைக்கடடுக்கான சேமிப்பு)	0 3 4
51	—எதி	1 2 34
51½	—எதி	0 0 12
52	—அடிப்பாதை	0 0 1
54	—அடிப்பாதை	0 0 21
55	கடுறுக்கறாமுலவத்த	0 1 25
56	மிலக்கறாமுலத்தனிகொடடுவ	0 1 25
59	கறாட்டஹெமுலவத்த	0 2 6
60	கறாட்டக்கறாமுலயாய	17 2 2
61	—பாணத்தயும் சேமிப்பு	0 3 1
62	ஹினுக்கலயாய (ஓர் அரசாங்கப் பாடசாலையைக் கொண்டது)	3 0 16
63	—எதிமய சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	0 0 28

காணித் துறை.	காணியின் பெயர்	விசாலம் எ ரு ப
64	பாலுவததேரெனயாய	4 2 22
67	தனகொலையாய, பாலுவததேயாய, ஓர்ணுககலையாய	31 2 9
68	றலலேரொட்டாவெல (குளமுட அணைக்கடம)	35 1 2
69	வானகொளையாயேழேனயாய (குளத்துக்குட அணைக்கடம)	1 0 18
70	கரேறுகறாமுலையாயேறென (சபககால)	1 0 33
71	—வீதியும் சேமிப்பும்	1 0 32
72	கரேறுகறாமுலையாயேறென	2 4 0 35
73	—வீதியும் சேமிப்பும்	4 1 1
74	இறைவெவெவெறென, மாவகேகொடடுவ, குமபுககறாமுலையாயேறென	29 3 0
75	இறைவெவெ (குளமுட அணைக்கடம)	7 2 35
76	குமபுககறாமுலையாயேறென	8 0 33
மொத்தம்		823 1 3

மாதத்தி 2—1953

காணியுரிமை நிரணயச சட்டம்

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
நி 2, 1928 (மாதத்தி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்தன காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரித்தானதென்று 1953 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 2 ந தே தியிலிருந்து மூன்று மாத காலத்தின்குள் இதனடியிற் கையொப்பமிடவருகும்* ஒருவரும் அறிவியாமலிருக்கமுடிக்து, காணியுரிமை நிரணயச சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்கூறிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூறிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 8 ந தே தியிலென்று கொழுமபிலுள்ள காணியுரிமை நிரணயப்பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது

எச டபிளவு ரளதுங்க,
காணியுரிமை நிரணய உத்கி உத்தியோகத்தா

*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரிதகுகளைக்கொண்ட காசித்த உறைகளின் இடது கைப்பக்க மேல் பூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுமபி (செற்றிலமென ரெயிசா) காணி நிரணய உத்தியோகத்தரிடமும் அமைக்கின்ற அளவைப்பட்டங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக்காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாதத்தி டிலத்திற், மாதத்தி வட பகுதியில் உள்ள கந்தபலை கோற்றணயச்சோந்த அலுவலக கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்தன்களுள் இக்காணித்தன்களுக்கெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்கு விருக்கின்றன —

வடக்கு மொற்கொலை கிராமத்தின் எல்லை, விவலெ எல்வின பாகம் (மொற்கொலை கிராமத்தின் எல்லை), மொற்கொலை கிராமத்தின் எல்லை, குமபுக எல்வின பாகம் (மொற்கொலை கிராமத்தின் எல்லை), மொற்கொலை கிராமத்தின் எல்லை, வான எல்வின பாகம் (மொற்கொலை கிராமத்தின் எல்லை), மொற்கொலை கிராமத்தின் எல்லை

கீழ்க்கு பனுரெத்தவெவ, பம்பரகலெயெ, ஆனடாகல் கிராமங்களின் எல்லைகள் ,

தெற்கு ஆனடாகல் கிராமத்தின் எல்லை, வத்துள (வடமேல் மாகாணத்திலுள்ள இயிறமினனெகம் கிராமத்தின் எல்லை), இயிறமினனெகம் கிராமத்தின் எல்லை, வட மேல் மாகாணத்திலுள்ள உளபிரதம் ரோப்போ

படம் 10 ,

மேற்கு வடமேல் மாகாணத்திலுள்ள உளபிரதம் ரோப்போ படம் 10

காணித் துறை	காணியின் பெயர்	விசாலம் எ ரு ப
1	பல்லேகெலேழுககலான	99 2 2
2	பல்லேகெலேழுககலான (அருவியுடன் சேமிப்பு)	14 0 36
3	விவலெலெ (அருவி) (வற்றிய)	1 3 17
4	விவலெலெ (அருவி) (வற்றிய) (அரைவாசி விசாலம்)	0 0 38
5	பல்லேகெலேழுககலான (அருவியுடன் சேமிப்பு)	17 2 12
6	பல்லேகெலேழுககலான, மெடலீனன	119 1 13
7	பல்லேகெலேழுககலான (அருவிகளுடன் சேமிப்பு)	12 3 2
8	—அணைக்கடம் (கைவிடப்பட்ட)	0 3 1
9	—அருவி (வற்றிய)	0 2 0
10	பல்லேகெலேழுககலான	17 2 32
11	குமபுகள (அருவி) (வற்றிய)	2 1 25
12	பல்லேகெலேழுககலான (அருவிகளுடன் சேமிப்பு)	12 1 26
13	குமபுகள, (அருவி) (வற்றிய) (அரைவாசி விசாலம்)	0 3 4
14	—அருவி (வற்றிய)	0 0 30
15	—அடிப்பாதை	0 1 14
16	ஹெரெவெல (வாயக்கால்)	0 0 13
17	கொற்கொலையாய (ஹெரெவெலவுடன் சேமிப்பு)	0 2 29
18	கொற்கொலையாய	1 0 13
19	—வாயக்கால்	0 0 3
20	கொற்கொலையாய (வாயக்கால்களுடன் சேமிப்பு)	1 1 12
21	—அடிப்பாதை	0 0 5
21 1/2	கொற்கொலையாய (அணைக்கடங்களுடன் சேமிப்பு)	0 2 0
22	—வாயக்கால்	0 0 4
23	வானஎல (வாயக்கால்)	0 2 38
24	கொற்கொலையாய (வான எலவுடன் சேமிப்பு)	0 2 22
25	கொற்கொலையாய	1 0 4
26	ஷெ	1 0 1
27	ஷெ	1 0 12
28	ஷெ	0 3 30
29	ஷெ	1 0 3
30	ஷெ	1 0 11
31	கொற்கொலையாய	0 3 35
33	வானஎல (வாயக்கால்) (அரைவாசி விசாலம்)	0 0 4
34	ஹெடலையாய (வான எலவுடன் சேமிப்பு)	0 2 38
35	வானஎல (வாயக்கால்)	0 0 8
36	விக்கறறுவெவெ (குளமுட அணைக்கடம)	8 1 20
37	பஹுவததயாய	17 1 8
38	அனடாகலையாய (அருவிடன் சேமிப்பு)	1 0 1
39	றத்தலகொற்றுவேறென (அருவியுடன் சேமிப்பு)	0 1 16
40	றத்தலகொற்றுவேறென (அருவியுடன் சேமிப்பு)	0 2 27
41	றத்தலகொற்றுவே எல (அருவி) (வற்றிய)	0 1 39
42	அருவி (வற்றிய)	0 0 10
43	றத்தலகொற்றுவேறென (அருவியுடன் சேமிப்பு)	1 3 15
44	வம்பொற்றுயாய, கறவிவெலையாய, கலெறுடறுயாய மினிநவலையாய, கலவலையாய, சியம்பலகறாமுலையாய	116 0 16
45	குறந்தகலேழுககலான	1 3 6
46	குறந்தகல	1 1 1
47	குறந்தகலேழுககலான	0 2 27
48	குறந்தகல	0 2 33
49	சியம்பலகறாமுலேழுககலான	6 0 0
50	—கறப்பாதை	15 1 28
51	—அடிப்பாதை	0 0 13
52	—வாயக்கால் (வற்றிய)	0 0 12
53	றத்தலகொற்றுவேறென, தலகொற்றுவேறென, கலஹினனெறென, ஹினனபாலெறென,	15 3 31
53 1/2	தலகொற்றுவேறென, கலஹினனெறென (வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 9
54	றத்தலகொற்றுவேறென (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 24
55	—வாயக்கால் (வற்றிய)	0 0 4
57	—வாயக்கால் (வற்றிய)	0 0 23
58	போகறமுலையாய (வானஎலவுடனும் வாயக்காலுடனும் சேமிப்பு)	6 0 21
61	வானஎல (அருவி) (வற்றிய)	0 1 21
62	போகறமுலையாய, டிகயாய, பஹுவததயாய, அனடாகலையாய	71 1 2
63	போகறமுலையாய, வெவலெலையாய, (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 1 10
64	—கனசபாவ ரெட்டும் சேமிப்பும்	7 2 32
65	பஹுவததேயாய (குளத்துடனும், அணைக்கடமும் சேமிப்பு)	0 1 14
66	பஹுவததேயாய (வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 13
67	—வாயக்கால்	0 0 11
69	ஹெடலையாய	0 2 18
70	வானஎல (வாயக்கால்)	0 0 7
70 1/2	—வாயக்கால்	0 0 1
71	ஹெடலையாய (குளத்துக்கும் அணைக்கடமும் சேமிப்பு)	0 2 6
72	—அடிப்பாதை	0 0 10

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.	காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
73	—அடிப்பாதையும் சேமிப்பும்	0 1 8	150	—அடிப்பாதை	0 0 7
74	ஹோட்டலையாய	28 2 25	151	தலகொலையாய	0 3 0
75	கொகறறியகலபஹ்லேறேன	5 2 18	152	ஹே	0 2 37
76	கொறகஹாகொலலவெவ (குளமும, அணைக்கடடுகமும்)	32 2 12	153	டெமனஹனடியாவத்த	0 3 10
77	கொறகஹாகொலலையாய	32 0 16	154	ஹே	2 2 2
78	கொறகஹாகொலலையாய, பறறலையாய (அருவியுடன் சேமிப்பு)	4 1 19	155	தலகொலையாய	1 3 12
79	—அருவி (வறறிய)	0 0 29	156	ஹே	1 3 20
80	பறறலையாய	15 0 4	157	ஹே	1 1 7
81	பறறலையாய (அருவியுடன் சேமிப்பு)	5 0 20	158	டெமனஹனடியவத்த (அடிப்பாதையும் சேமிப்பும்)	0 3 35
82	—அருவி (வறறிய)	0 1 20	159	டெமனஹனடியவத்த	0 3 10
83	கியுல்எல (அருவி) (வறறிய)	0 3 5	160	டெமனஹனடியாய	0 1 4
84	ஹீனடமலகொலலையாய (அருவியுடன் சேமிப்பு)	14 1 11	161	டெமனஹனடியவத்த	0 1 37
85	ஹே	5 0 28	162	ஹே	0 1 21
86	பலலேகெலேமுககலான, கொறகஹாகொலலையாய, பத்தலையாய, மெடஹீனன	140 2 33	163	ஹே (அடிப்பாதையும் சேமிப்பும்)	0 2 3
87	பலலேகெலேமுககலான (அருவியுடன் சேமிப்பு)	17 0 35	164	றம்பலையாய	0 2 2
88	மலபிபிசாகல	4 3 13	167	முனஹேன, உனகலலனடஹேன, டெமனஹனடிய ஹேன, றம்பலையாய, கறறுஹேன	20 1 8
89	—அருவி (வறறிய)	1 0 16	168	டெமனஹனடியவத்த	1 0 6
90	—அருவி (வறறிய)	0 0 16	169	டெமனஹனடியவத்த, முனகொறறுவ	0 2 27
91	பலலேகெலேமுககலான (அருவிகளுடன் சேமிப்பு)	18 3 18	170	டெமனஹனடியவத்த (ஹே)	0 2 12
92	—கைலிபபட்ட அணைக்கடடு ஓர் பாகம்	0 1 31	171	டெமனஹனடியவத்த (ஹே)	0 2 3
93	ஹீனடமலகொலலையாய, வறடமனையாய	53 0 23	173	உனகலலனடஹேன (குளத்துக்கும் அணைக்கடடுக்கும் சேமிப்பு)	1 0 11
94	ஹீனடமலகொலலையாய, வறடமனையாய (அருவியுடன் சேமிப்பு)	3 3 14	174	ஹே (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 30
95	குறத்தியஹேன (அருவியுடன் சேமிப்பு)	4 3 3	176	—வாயக்கால	0 0 13
96	—கைலிபபட்ட அணைக்கடடு	0 1 12	178	குறத்தியாஹேன (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 25
97	பஹலவெவ (குளமும அணைக்கடடும)	29 1 8	179	—வாயக்கால	0 0 19
98	ஹீனடமலகொலலையாய (வான எலவுடன் சேமிப்பு)	2 1 13	180	குறத்தியாஹேன	2 0 28
99	வானஎல (அருவி)	0 1 19	181	குறத்தியாஹேன (குளத்துக்கும் அணைக்கடடுக்கும் சேமிப்பு)	1 2 4
100	உலிஹீறறிகல	1 1 28	182	குறத்தியாஹேன (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 23
101	உலிஹீறறிகலையாய (அருவிகளுடன் சேமிப்பு)	8 0 9	183	—வாயக்கால	0 0 7
102	உலிஹீறறிகலையாய (குளத்துக்கும் அணைக்கடடுக்கும் சேமிப்பு)	0 1 39	184	குறத்தியாஹேன (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 37
103	அமுனேஎல (அருவி) (வறறிய)	0 2 39	185	ஹே	32 1 23
105	—வாயக்கால	0 0 6	186	அணைக்கடடு ஓர் பாகம் (கைலிபபட்ட)	0 2 20
106	றம்பலையாய (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 22	187	—அருவி (வறறிய)	0 0 15
107	றம்பலையாய (குளத்துக்கும் அணைக்கடடுக்கும் சேமிப்பு)	0 0 26	188	குறத்தியாஹேன, வெவதெனன (அருவிகளுடன் சேமிப்பு)	6 3 0
108	றம்பலையாய, முறனகலபாஉலதனிகொறறுவ, கொறறுவேதனிகொறறுவ, பஹலகமஹேன	52 2 7	189	டெஹீகஹாமுலஎல (அருவி) (வறறிய)	2 0 34
109	முறனகல	6 1 10	190	—அருவி (வறறிய)	0 1 2
110	பஹலகமஹேன (குளமும அணைக்கடடும)	11 0 6	191	பலலேகெலேமுககலான (அருவிகளுடன் சேமிப்பு)	7 1 2
115	—வாயக்கால	0 0 11	192	ஹே (அருவியுடன் சேமிப்பு)	5 0 37
116	கொறறுவேதனிகொறறுவ (வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 12	193	ருக்கஹாடேவாலேஎல (அருவி) (வறறிய)	0 2 0
117	கொறறுவேதனிகொறறுவ (குளத்துக்கும் அணைக்கடடுக்கும் சேமிப்பு)	0 1 39	194	பலலேகெலேமுககலான, கிறவானஹீனனேமுககலான (அருவிகளுடன் சேமிப்பு)	11 3 9
118	ஹப்பாய (குளத்துடனும் அணைக்கடடுடனும் சேமிப்பு)	0 2 36	195	கிறவானஹீனனேமுககலான, பலலேகெலேமுககலான	51 2 0
119	ஹப்பாய	0 3 23	196	—அருவி (வறறிய)	0 0 34
121	ஹப்பாய, டிக்யாயஹேன	14 2 28	197	பலலேகெலேமுககலான (அருவிகளுடன் சேமிப்பு)	7 0 15
124	வெவஹீறறலையாய, ஹமமில்லகொலலையாய, கெப்பிறிய ஹேன	52 0 2	198	மனடமெடிமுககலான (அருவிகளுடன் சேமிப்பு)	15 1 17
125	கலகமமெடேவெவ (குளமும அணைக்கடடும)	21 1 13	199	—அருவி (வறறிய)	0 1 9
126	ஹமமில்லகொலலையாய (அருவியுடன் சேமிப்பு)	1 2 35	200	—அருவி (வறறிய)	0 1 4
127	லேஉலேஎல (அருவி) (வறறிய)	0 1 32	201	மெடேரிஹேன, மஹாயயஹேன (அருவியுடன் சேமிப்பு)	7 1 34
128	தோறயாய	22 1 0	202	மஹாயயஹேன, குறத்தியாஹேன, வெவதெனன மெடேரிஹேன	47 0 1
129	தோறயாய (மஹாவெவ குளத்துடனும், அணைக்கடடுடனும் சேமிப்பு)	0 3 27	204	கலபிறறவெவ (குளமும அணைக்கடடும)	17 3 10
130	—அணைக்கடடு	0 1 20	205	—கனசபாவ பாதை	0 0 31
131	—குளத்தில் வாணை	1 3 35	205½	— கனசபாவ பாதை	0 0 29
132	—அணைக்கடடு	0 1 33	206	குடுமிநிலனஹேன (அடிப்பாதைக்கு சேமிப்பு)	0 3 25
133	கெகிறியாய, (மஹாவெவ குளத்துடனும் அணைக்கடடுடனும் சேமிப்பு)	0 3 29	207	தலகொலையாய, கெப்பிறறியாஹேன, ஹீனபிறறயாய, ககுஹாயாய, ஹெகிறிலலேஹேன, கோனகட வலஹேன	199 0 12
134	தோறயாய, ஹமமில்லகொலலையாய (அருவியுடன் சேமிப்பு)	6 2 25	208	வத்தயாயமுககலான	16 1 30
135	கெகிறியாய, தோறயாய	30 2 6	209	ஹீனபிறறயாய, குடுமிநிலனஹேன, வத்தயாய முககலான (அருவியுடன் சேமிப்பு)	12 2 29
135½	ஹமமில்லகலல (சவக்கால)	1 2 31	210	—அருவி (வறறிய)	0 0 28
136	தோறயாய, கெகிறிய (அருவியுடன் சேமிப்பு)	12 0 29	211	ஹே (வறறிய)	0 2 13
137	கெலலமெறிச எல (அருவி), (வறறிய)	0 3 1	212	கோனகடவலஹேன, ககுஹாயாய, ஹீகிறிலலே ஹேன, ஹீனபிறறயாய (அருவியுடன் சேமிப்பு)	12 2 1
138	கெகிறியாய, தோறயாய, கெப்பிறறியாய	40 0 14	213	மெடேரிஹேன, கடியாய, மாவத்தயாய, கலகாவாய, தலகொலையாய	71 3 39
139	கெகிறியாய (கனசபாவ பாதையும் சேமிப்பும்)	2 0 19	214	மெடேரிஹேன, கடியாய (அருவிகளுடன் சேமிப்பு)	17 1 26
141	—பாதை	0 0 34	215	—அருவி (வறறிய)	0 0 26
141½	—பொதுக கிணறு	0 0 1	216	டாகேவில்லேஎல (அருவி) (வறறிய)	2 3 4
142	கெப்பிறறியாவத்த	0 0 26	217	டாகேவில்லேஹேன, எகொடயாயஹேன (அருவி களுடன் சேமிப்பு)	20 3 35
143	கொஹகொறறுவெவ (அணைக்கடடும குளமும)	5 0 2	218	டாகேவில்லேஹேன, எகொடயாயஹேன	55 3 20
144	—அடிப்பாதை	0 0 9	219	மனடமெடிமுககலான, பலலேகெலேமுககலான	56 2 11
145	எபிறறகெதறவத்த	0 3 7			
146	ஹே	0 1 26			
147	எபிறறகெதறவத்த, டெமனஹனடியஹேன	1 1 35			
148	எபிறறகெதறவத்த	0 1 9			
149	டெமனஹனடியாவத்த	0 0 27			

காணித் துறை	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப	காணித் துறை	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப.
220	மனடமெடிமுககலான, பாலேகெலேமுககலான, எகொடபாயதேறன (அருவியுடன் சேமிப்பு)	32 2 3	236	மாவத்தயாய	17 0 18
221	மனடமெடிமுககலான, பாலேகெலேமுககலான	35 3 28	237	குடுமிறிஸேறேறன, ஹீனனபிறறயாய (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 2 31
222	ஷெ ஷெ (அருவியுடன் சேமிப்பு)	3 1 9	238	மாவத்தயாய (அருவியுடன் சேமிப்பு)	6 2 23
223	—அருவி (வறறிய)	0 0 39	239	—அருவி (வறறிய)	0 1 29
224	—அருவி (வறறிய)	0 0 4	240	ஹீனனபிறறயாய, குடுமிறிஸேறேறன	41 2 38
225	எகொடபாயதேறன	14 1 30	241	மாவத்தயாய	4 1 1
226	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	7 0 39	242	மாவத்தயாய, ஹீனனபிறறயாய, குடுமிறிஸேறேறன (வத்துளவுடன் சேமிப்பு)	12 2 27
227	—அருவி (வறறிய)	0 1 16	244	—அருவி (வறறிய)	0 0 18
228	—அருவி (வறறிய)	0 1 22	245	—அருவி (வறறிய)	0 1 0
229	—அருவி (வறறிய)	0 2 35	246	குடுமிறிஸேறேறன (அருவியுடன் சேமிப்பு)	0 1 37
230	—அருவி (வறறிய)	0 0 4			
231	—அருவி (வறறிய)	0 0 20			
232	—அருவி (வறறிய)	1 2 7			
233	எகொடபாயதேறன (அருவிகளுடன் சேமிப்பு)	8 3 34			
234	கோனகடவலள (அருவி) (வறறிய)	2 3 26			
235	மாவத்தயாய (அருவியுடன் சேமிப்பு)	10 0 13			
				மொத்தம்	2,243 3 8

மாததனை நி உ 3—1953

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிழி 16 ந உ

மாகாண அல்லது இலத்திரிக ஏசனடுவின இலக்கம் LA 3409

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/2449

காணியின் விபரம்

மாததனை இலத்திரிககில், மாததனை வடக்கில், வலக்கமவெவ எனலும் கிராமத்தில, டாகவில் எனலும் காணியில் சுமார் 2 ஏக்கர் விசாலங்கொண்ட காணித்துறை இது எல்லையாவன —

- வடக்கே குடாவலக்கமவெவ அரங்ககலானவும், குடாவலக்கமவெவ ஆறும்,
- கிழக்கே குடாவலக்கமவெவ அரங்ககலான
- தெற்கே கிருவலையாய,
- மேற்கே வேனகொடபாயதேறனது சூழ்ச்சிபண்டாவுக்குப் போகும் வி டி பாதை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிழி 15 ந உ

மாகாண அல்லது இலத்திரிக ஏசனடுவின இலக்கம் LA 3485

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/288/53 (VE)

காணியின் விபரம்

மாததனை இலத்திரிககில், மாததனை தெற்கில், வாரியப்பொள கிராமத்தில, குறேவ தோட்டத்தில சுமார் 48 ஏக்கர் விசாலங்கொண்ட இரு காணித்துறைகள் இவற்றின் எல்லையாவன —

- (1) வடக்கே கிராமவாசிகளின் காணிகள்,
- கிழக்கே வாரியப்பொள கிராம எல்லை,
- தெற்கே தகவத்தை தோட்டம்
- மேற்கே பி டி பிளியு டி பாதை
- (2) வடக்கே கட்டுத்தெனிய கோவில்,
- கிழக்கே நீராயச்சம் வாயக்கால்,
- தெற்கே பாதை,
- மேற்கே பி டி பிளியு டி பாதை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிழி 11 ந உ

மாகாண அல்லது இலத்திரிக ஏசனடுவின இலக்கம் LA 3489

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/286/53 (VE)

காணியின் விபரம்

மாததனை இலத்திரிககில், மாததனை கிழக்கில், கயினெக்க கிராமத்தில, பண்டாரப்பொள தோட்டத்தில சுமார் 27 ஏக்கர் விசாலங்கொண்ட காணித்துறை இது எல்லையாவன —

- வடக்கே வேற்கம் கிராமம்,
- கிழக்கே பண்டாரப்பொள தோட்ட பாதை,
- தெற்கே ஷெ
- மேற்கே சதுக்கத்தை தோட்டம்

பி பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௩ (செப்டெம்பர்) புரட்டாதிடீர் 9 ந உ

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டின் இலக்கம் L B 2140
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/2544

காணியின் விபரம்

மாத்தறை பிரிவு கந்தப்பொட பதனுவில், பெரகம் என்ற கிராமத்தில் எப்படிவந்தக என்ற காணியிலிருந்து 400 அடி நீளமும் 18 அடி அகலமும் மான நிலம் எல்லைகள் —

வடக்கில் டி.வெலல குமபுறவும், லெவ்வெவந்தையும்,
கிழக்கில் அதே காணியின் பகுதி,
தெற்கில் வஹுமருமபுற,
மேற்கில், பியதிருமபுற

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௩ (செப்டெம்பர்) புரட்டாதிடீர் 15 ந உ

பீ. பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டின் இலக்கம் L 3487
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/289/53 (VX)

காணியின் விபரம்

மாத்தறை டிஸ்திரிக், மாத்தறை தெற்கில், வாரியப்பொல கிராமத்தில், வாரியப்பொல தோட்டத்தில் சுமார் 35 ஏக்கர் திவிசாலங்கொண்ட காணிக்குண்டு இத்தன எல்லையாவன —

வடக்கே வாரியப்பொல தோட்டத்தில் ஓர் பகுதி,
கிழக்கே நீராயச்சம் வாய்க்கால், நெல்வயல்,
தெற்கே கிராமவாழிகளின் காணிகள்,
மேற்கே பி டபிளபு. டி பாதை.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௩ புரட்டாதிடீர் 17 ந உ

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டின் இலக்கம் L B 2179
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/133/53

காணியின் விபரம்

மாத்தறை பிரிவு வெல்லப்பொட பதனுவில் பழகம் என்ற கிராமத்தில் இக்கிராமம் என்ற காணியிலிருந்து ஒரு ஏக்கர் நிலம் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கில் களடொரொஸ்தேவத்தையும் கடற்கரையும்,
கிழக்கில் கடற்கரையும் ஹூனுகொறட்டுவத்தையும்,
மேற்கில் கடற்கரையும் முதியனசேலேவத்தையும்,
தெற்கில் ஹூனுகொளறுவத்தையும் கடற்கரையும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௩ புரட்டாதிடீர் 18 ந உ

பீ. பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டின் இலக்கம் LA 3491
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/321/53 (VX)

காணியின் விபரம்

மாத்தறை டிஸ்திரிக், மாத்தறை கிழக்கில், ஹூனுகறறஅல கிராமத்தில், ஹப்புகஸ்பிறறிய தோட்டத்தில் சுமார் 20 ஏக்கர் திவிசாலங்கொண்ட காணிக்குண்டு இத்தன எல்லையாவன —

வடக்கே அரசாங்கத்துக்குரிய காணி,
கிழக்கே இதே காணியில் எஞ்சிய பகுதி,
தெற்கே இதே காணியில் எஞ்சிய பகுதி,
மேற்கே குலோடா தோட்டம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௩ (ஆகஸ்ட்) ஆவணி 26 ந உ

பீ. பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டின் இலக்கம் LD 4236
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/X/543.

காணியின விபரம்

கண்டி மூலதிரிக, ஹாரிஸ்பத்தூவ பகுதி, வெரலகம் கிராமத்தில் 5 வது கட்டைக்கும் 6 வது கட்டைக்குமிடையில், நுகவெல—மலகமன ரேட்டில் இரக்கும் பின்வரும் நிலப்பகுதிகள் —

துண்டு 1—

ஸ்ரீமான சி பி நுகவெலுடைய சுமார் 1,280 சதுர அடி விசாலமுள்ள ஹனகலனகேவத்த எண்பபடும் காணி இதன எல்லைகள் பின் வருவனவை —

வடக்கு கண்டி—குருணாகல பி டபிளியு டி ரேட்டை
தெற்கு பள்ளிக்கூடத்தின் கிணற்றுக்குப் போகும் ஹனகலனகேவத்த அடிப்பாதை,
கிழக்கு அதே காணியின் மிகுதி பாகம்,
மேற்கு நுகவெல—மலகமன பி டபிளியு டி ரேட்டை

துண்டு 2—

ஸ்ரீமான சி. பி வெரலகமனின் சுமார் 420 சதுர அடி விசாலமுள்ள ஹனகலனகேவத்த எண்பபடும் காணி இதன எல்லைகள் பின்வருவனவை —
வடக்கு பள்ளிக்கூடத்தின் கிணற்றுக்குப் போகும் ஹனகலனகேவத்தையும், அடிப்பாதையும்,
தெற்கு ஏ. பி கே புகம்பாவினுடைய ஹனகலனகேவத்த,
கிழக்கு ஹனகலனகேவத்தின் மிகுதி பாகங்கள்,
மேற்கு மலகமன—நுகவெல பி டபிளியு டி ரேட்டை.

துண்டு 3—

ஜி பி கே வில்லியமுடைய சுமார் 1,710 சதுர அடி விசாலமுள்ள ஹனகலனகேவத்த அல்லது உட்கொடுவேற்ற எண்பபடும் காணி இதன எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு நுகவெல—மலகமன பி டபிளியு டி ரேட்டை,
தெற்கு அதே காணியின் மிகுதி பாகம்,
கிழக்கு நுகவெலவில்லியமுடைய மலகமனவிறகுப் போகும் அடிப்பாதை,
மேற்கு எச் பி வெரலகமனவுடைய மறவாகளுடையதும் முதுகேடுகேவத்த.

துண்டு 4—

எச் பி வெரலகமனவுடைய மறவாகளுடையதும் சுமார் 1,368 சதுர அடி விசாலமுள்ள முதுகேடுகேவத்த எண்பபடும் காணி இதன எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு நுகவெல—மலகமன பி டபிளியு டி ரேட்டை,
தெற்கு அதே காணியின் மிகுதி பாகம்,
கிழக்கு ஜி. பி. கே. வில்லியமுடைய ஹனகலனகேவத்த,
மேற்கு என். பி. விஜேரத்தினத்தினுடையதும் மறவாகளுடையதும் அமுகொடுவேற்ற

துண்டு 5—

எல் பி விஜேரத்தினவுடையதும் மறவாகளுடையதும் சுமார் 11,400 சதுர அடி விசாலமுள்ள அமுகொடுவேற்ற எண்பபடும் காணி இதன எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு நுகவெல—மலகமன பி டபிளியு டி ரேட்டை,
தெற்கு அதே காணியின் மிகுதி பாகம்,
கிழக்கு எச் பி வெரலகமனவுடைய மறவாகளுடையதும் முதுகேடுகேவத்த,
மேற்கு எல் எம் ஈ பி வெரலகமனவுடையதும் மறவாகளுடையதும் அமுகொடுவேற்ற

துண்டு 6—

ஸ்ரீமதி எஸ். எம் ஈ பி வெரலகமனவுடையதும் மறவாகளுடையதும் சுமார் 9,250 சதுர அடி விசாலமுள்ள அமுகொடுவேற்ற எண்பபடும் காணி இதன எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு நுகவெல—மலகமன பி டபிளியு டி ரேட்டை,
தெற்கு அதே காணியின் மிகுதி பாகம்,
கிழக்கு எல் பி விஜேரத்தினவுடையதும் மறவாகளுடையதும் அமுகொடுவேற்ற
மேற்கு டபிளியு எஸ் பண்டாவின் துணுகேடுகேவத்த—எக்கொடவத்த

துண்டு 7—

வணக்கமுள்ள தறமலோகவினுடைய சுமார் 3,750 சதுர அடி விசாலமுள்ள துணுகேடுகேவத்த—எக்கொடவத்த எண்பபடும் காணி இதன எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு நுகவெல—மலகமன பி டபிளியு டி ரேட்டை,
தெற்கு அதே காணியின் மிகுதி பாகம்,
கிழக்கு டபிளியு எஸ் பண்டாவின் துணுகேடுகேவத்த—எக்கொடவத்த,
மேற்கு வில்லியம் சுகோதராகளுடைய உட்பனசலவத்த

துண்டு 8—

டபிளியு எஸ் பண்டாவின் சுமார் 1,875 சதுர அடி விசாலமுள்ள துணுகேடுகேவத்த—எக்கொடவத்த எண்பபடும் நிலப்பகுதி இதன எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு நுகவெல—மலகமன பி டபிளியு டி ரேட்டை,
தெற்கு அதே காணியின் மிகுதி பாகம்,
கிழக்கு எல் எம் ஈ பி வெரலகமனவுடைய மறவாகளுடையதும் அமுகொடுவேற்ற,
மேற்கு வணக்கமுள்ள தறமலோகவினுடைய துணுகேடுகேவத்த எக்கொடவத்த

துண்டு 9—

வில்லியம் சுகோதராகளுடைய சுமார் 4,000 சதுர அடி விசாலமுள்ள உட்பனசலவத்த எண்பபடும் காணி இதன எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு நுகவெல—மலகமன பி டபிளியு டி ரேட்டை,
தெற்கு வணக்கமுள்ள தறமலோகவினுடைய உட்பனசலவத்த,
கிழக்கு வணக்கமுள்ள தறமலோகவினுடைய துணுகேடுகேவத்த—எக்கொடவத்த,
மேற்கு வணக்கமுள்ள தறமலோகவினுடைய உட்பனசலவத்த

துண்டு 10—

வணக்கமுள்ள தறமலோகவினுடைய சுமார் 13,904 சதுர அடி விசாலமுள்ள உட்பனசலவத்த எண்பபடும் காணி இதன எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு நுகவெல—மலகமன பி டபிளியு டி ரேட்டை,
தெற்கு உட்பனசலவத்தின் மிகுதி பாகம்,
கிழக்கு வில்லியம் சுகோதராகளுடைய பனசலவத்த,
மேற்கு அதே காணியின் மிகுதி பாகம்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினாபடியான அறிவித்தல்

இலக்கம் LD/4014

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், பலலேகம்பஹ கோற்றை, அனுகம்புற உட்கம் கிராமத்திலிருக்கும் ஜோவா செமலா தோட்டத்திலிருந்து 0 ஏக்கர் 1 ரூட் 04 8 போச்சல விசாலமுள்ள நிலப்பகுதி, பிரதமப்படம் இலக்கம் A 1,562 ல துண்டு 1 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டுமிருக்கிறது அனுகம்புற, கலஹினனவிலிருக்கும் எல் எம் சேனாடல தற்போதைய உரிமைகோருகிறார்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1953 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 3 ந திகதி முற்பகல் 10 மணிக்கு கண்டிக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம (நவ) (ஒற்றேப்பா) ஐப்பசி மாதம் 27 ந திகதிக்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கண்டிக் கச்சேரி,

ரேன ரை,

1953 ம (நவ) (செப்டெம்பர்) புரட்டாதிழி 28 ந உ

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினாபடியான அறிவித்தல்

LD 4620

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், யட்டிநுவரை உடுநுவரை பகுதியைச்சேர்ந்த கங்காபலாத கோற்றை (யட்டிநுவரை) பாலாரியகமயில் ரதமலவேன, ரதமலகஹேனவத்த எனும் காணிகளின் துண்டுகள் இதன் விபரங்கள் ஆரம்பப்பட இல A 2,011 ல பிவைருமாறு காணப்படும் —

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1 ரதமலவேன	சேனை, ரோட்டின் பாகம்	மேமீமது ரேயல், பூவாத மெய்தீன நிசா மெய்தீன, லேகிய மெய்தீன, சனுன் மெய்தீன, சமசீன இடைய மெய்தீன, பரிதா மெய்தீன, லோவா ரொக்டன் போராதீன ரசீக மெய்தீன, அலிம அவுல் கம்பிள ரேட்ட, போராதீன	0 0 16 5
2 ரேட்ட	ரேட்ட	ஜே எல் டி சிலவா, அனிவத்த தோட்டம், கண்டி	0 0 8 3
3 ரதமலகஹேனவத்த	4 தெனனை, 1 பலா, 2 மாமரங்கள் உள்ள தோட்டம், 1 ஒடு போட்ட செங்கற கட்டி மும் உள்ளது	மிசில் எம் டி சிலவா இல 2, கம்பொல ரேட்ட, போராதீன	0 0 35 2

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1953 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 12 ந திகதி காலை 9 30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நவ) (நவம்பர்) கார்த்திகை மாதம் 5 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

எழுத்துமுலமான கோரிக்கைகளை அனுப்பத்தவறுதல், விசாரணையின் போது உரிமைக்காரா தமது உரிமைகளை கோருவதற்கு கஞ்சியற்றவர்களாக செய்வதுமன்றி அவர்களின் கோரிக்கைகளை அவர்களின் சமூகமின்றி ஏற்றுக்கொள்ளப்படவுமடாடாது செய்வதுமே

கண்டிக் கச்சேரி,

ஓ ஆர ரை,

1953 ம (நவ) (செப்டெம்பர்) புரட்டாதிழி 21 ந உ

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

இலக்கம் LD 7419/J/E/1465

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குருணாகல் டிஸ்திரிக், தம்புதேனி அபட்ட, உடுகஹ கோற்றை வடக்கு, ரமமுதகல், தெமடகஹவெல் எனும் கிராமங்களில் மராவ, இம்புலகொட வத்த எனும் காணிகளில் 4 ஏ 0 ரூ 24.1 ப விசாலமுள்ள 66 ம இலக்க பிரதமப்படத்திற்கு 5 ம இணைப்படத்தில் 34 ம, 35 ம துண்டும், A 1,249 ம இலக்க ஆரம்பப்படத்தில் 14 ம துண்டுகளாகவும் அளந்து காட்டப்பட்டுள்ளன

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1953 ம (நவ) (நவம்பர்) கார்த்திகை மாதம் 12 ந தேதி காலை 9 30 மணிக்கு குருணாகல் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நவ) (நவம்பர்) கார்த்திகை மாதம் 5 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

இதற்கு உரிமையும் தொகையையும் முன்னவே தெரியப்படுத்தாவிட்டால் இவைகளை விசாரணையில் ஏற்றுக்கொள்ளமாடாடாது பிரகடனம் செய்கிறேன்.

குருணாகல் கச்சேரி,

என். என். டி. ஜில்லா,

1953 ம (நவ) (செப்டெம்பர்) புரட்டாதிழி 21 ந உ

உதவி அரசாட்சி ஏசண்டு

இலக்கம் LD 7618/J/E/2337

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குருணாகல் டிஸ்திரிக், வேடவிலலி அபட்ட, மாதூர் கோற்றை, பஹல் ஓகொடப்பொல் எனும் கிராமத்தில் போர்கஹமுலவேன எனும் காணியில் 1 ஏ 1 ரூ 2 3 ப விசாலமுள்ள 812 ம இலக்க பிரதமப்படத்திற்கு 1 ம இணைப்படத்தில் 112 ம துண்டாக அளந்து காட்டப்பட்டுள்ளது

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1953 ம (நவ) (நவம்பர்) கார்த்திகை மாதம் 12 ந தேதி காலை 9 30 மணிக்கு குருணாகல் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நவ) (நவம்பர்) கார்த்திகை மாதம் 5 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

இதற்கு உரிமையும் தொகையையும் முன்னமே தெரியப்படுத்தாவிட்டால் இவைகளை விசாரணையில் ஏற்றுக்கொள்ளப்படமாடாடாது பிரகடனம் செய்கிறேன்

குருணாகல் கச்சேரி,

என். என். டி. ஜில்லா,

1953 ம (நவ) (செப்டெம்பர்) புரட்டாதிழி 23 ந உ

உதவி அரசாட்சி ஏசண்டு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கிறேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

குறையுள்ள நிலநிலை, தம்பெனி அபத்தம், நெடுசேபடு கோணியிலுள்ள கீழ்வரும் துணைக் காணிகள், A 1,259 ம இலக்க ஆரம்பப் பட்டியலும், 1,494 ம, 1,496 ம, 1,500 ம இலக்க பிரதமப்பலகைகளுக்கு 1 ம இணைப்படுத்தலும் கீழ் வரும் துணைகளாக அளந்து காட்டப்பட்டுள்ளவை —

ஆண்டு காணியின் பெயர்	A 1,259 ம இலக்க ஆரம்பப்பட்டம்	விராமத்தின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1 திப்போதுகொலை	1,494 ம 1,496 ம, 1,500 ம இலக்க பிரதமப்பலகைகளுக்கு 1 ம இணைப்பட்டம்	தமமித	0 0 9 3
100 மஹவெவவத்த		பனகமுல	0 0 5 1
47 புறனவெல		பற்குமபுற	0 0 17 6
48 புலககஹபிறறியகுமபுற		ஷே	0 0 14 8
49 மெத்தெபல அல்லது ஒடொன்குவ		ஷே	0 0 7 8
50 திப்போதுகொலை		ஷே	0 0 8
51 அனவெட்டுமெவத்த		ஷே	0 0 10 1
52 திப்போதுகொலை		ஷே	0 0 3 3
62 அனவெட்டுமெவத்த		ஷே	0 0 2 1
124 மஹவெவவத்த		மரிலல்	0 0 11

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால் 1952 ம (நவம்பர்) காலத்தினை மாதம் 30 ந திகதி காலை 9 30 மணிக்கு குறையுள்ள கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தனமையையும், குறித்த காணியை எடுத்தற்கான நடைமுறையிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நடைமுறைத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம (நவம்பர்) காலத்தினை மாதம் 22 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகங்களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

காணியை எடுத்தற்கான நடைமுறைத் தொகையை எழுத்தில் அறிவிக்காதவர்களின் உரிமைகளை விசாரணியில் ஆலோசிக்கப்பட்டமட்டாது என்றும் இத்தால் அறிவிக்கின்றேன்

குறையுள்ள கச்சேரி,
1953 ம (நவம்பர்) காலத்தினை மாதம் 26 ந உ.

எஸ். என். டி. ஜில்லா,
உதவி அரசாட்சி ஏஜண்ட்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கிறேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

ஆண்டு காணியின் பெயர்	விபரம்	உருத்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
23 பனசலேபுறலவெல	நெல்வயல் கிளிகிரித்த புத்த கோவில் சலி, கே ரத்தினபால தேரோ, கெக்கிருவா	கிளிகிரித்த கோவில், கெக்கிருவா	0 2 4 3
34 பஹலவெல	நெல்வயல் கண்டறறகே வனிஹாமி, மேற்படி உடையாரே, மேற்படி கமுமெனிக்கா, வனிஹாமிகே	கமுமெனிக்கா, வனிஹாமிகே	0 2 20 8
35 ஷே	நெல்வயல் ஆர் புஞ்சிபண்டா, ஆர் பிஞ்சி அமமா, ஆர் அபபுஹாமி ஆகிய எல்லோரும் மெத்தவெல, கெக்கிருவா	ஆர் புஞ்சிபண்டா, ஆர் பிஞ்சி அமமா, ஆர் அபபுஹாமி ஆகிய எல்லோரும் மெத்தவெல, கெக்கிருவா	0 1 3 6
36 ஷே	நெல்வயல் கே ரிக்கிருவா, மெத்தவெல, கெக்கிருவா	கே ரிக்கிருவா	0 1 8 8
37 ஷே	நெல்வயல் ஆர் புஞ்சிபண்டா, ஆர் பிஞ்சி அமமா, ஆர் அபபுஹாமி ஆகிய எல்லோரும் மெத்தவெல, கெக்கிருவா	ஆர் புஞ்சிபண்டா, ஆர் பிஞ்சி அமமா, ஆர் அபபுஹாமி ஆகிய எல்லோரும் மெத்தவெல, கெக்கிருவா	0 1 31 1
38 ஷே	நெல்வயல் கே ஹெளரூல், பீ புஞ்சிபண்டா, ஆர் கபபுஹாமி, பீ கருவத்தி, எல்லோரும் மெத்தவெல, கெக்கிருவா	கே ஹெளரூல், பீ புஞ்சிபண்டா, ஆர் கபபுஹாமி, பீ கருவத்தி, எல்லோரும் மெத்தவெல, கெக்கிருவா	0 0 34 2
39 ஷே	நெல்வயல் டபிளயு வரிஹாமி, பீ ரிக்கிரி அபபு, இருவரும் அழியாவெற்றுலுவெல, கெக்கிருவா	டபிளயு வரிஹாமி, பீ ரிக்கிரி அபபு, இருவரும் அழியாவெற்றுலுவெல, கெக்கிருவா	0 0 35 1
40 பஹலவெல	டமப நெல்வயல் சந்திராவதி குமரிஹாமியின் உரிமையாளர்கள், - டபிளயு பண்டாற, மேற்பாத்த	சந்திராவதி குமரிஹாமியின் உரிமையாளர்கள், - டபிளயு பண்டாற, மேற்பாத்த	0 2 1
41 பஹலவெல	நெல்வயல் கபபுறலகே ரிக்கிருவா, சிலம்புறலகே நனஹாமி, மெத்தவெல, கெக்கிருவா	கபபுறலகே ரிக்கிருவா, சிலம்புறலகே நனஹாமி, மெத்தவெல, கெக்கிருவா	0 1 8
42 ஷே	நெல்வயல் கபபுஹாமிகே முதலிஹாமி, மெத்தவெல, கெக்கிருவா	கபபுஹாமிகே முதலிஹாமி, மெத்தவெல, கெக்கிருவா	0 1 7 4
43 ஷே	நெல்வயல் சிலம்புறலகே நனஹாமி, மெத்தவெல, கெக்கிருவா	சிலம்புறலகே நனஹாமி, மெத்தவெல, கெக்கிருவா	0 2 17 9
44 ஷே	நெல்வயல் ஆர் புஞ்சி பண்டா, ஆர் பிஞ்சி அமமா, ஆர் அபபுஹாமி, எல்லோரும் மெத்தவெல, கெக்கிருவா	ஆர் புஞ்சி பண்டா, ஆர் பிஞ்சி அமமா, ஆர் அபபுஹாமி, எல்லோரும் மெத்தவெல, கெக்கிருவா	0 0 30 1
45 ஷே	நெல்வயல் கே ரிக்கிருவா மெத்தவெல, கெக்கிருவா	கே ரிக்கிருவா மெத்தவெல, கெக்கிருவா	0 0 4 3

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால் 1953 ம (நவம்பர்) காலத்தினை மாதம் 7 ந திகதி காலை 9 45 மணிக்கு கெக்கிருவா விராமக் கோட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நடைமுறையிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நடைமுறைத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம (நவம்பர்) காலத்தினை மாதம் 31 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகங்களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

அனுராதபுரக் கச்சேரி,
1953 ம (நவம்பர்) காலத்தினை மாதம் 24 ந உ.

பீ. எச். டி. சொயிசா,
மாக்காண உதவி அரசாட்சி ஏஜண்ட்

இலக்கம் J/1278/LR 5080

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பிரதம தேவையகரு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

கடைசிக் கிராமப்படம் 252 ன அனுபந்தம் 2

துணடு காணியின் பெயர்	விபரம்.	உரித்தாளியின் பெயர்	விசாலம்.
511 மடிற்றேறேறாவத்த	25 வருஷ 1 தென்கை, 15-30 வருஷ 4 பலா, ஒரு மஞ்சள்தாமரம், ஒரு கெடவக மரம், 12 வருஷ 1 தெரமப மரம், 2-10 வருஷ 6 கருகு, 13 வருஷ ஒரு நுககெற்றன முதலிய மரங்களுள்ள ஒரு தோட்டமும், ஒரு விவாணயமும்	யகடெஹிரலலாகே ஆறன் சிஞ்சோ மேறபடி குடே யற்றன், மேறபடி மொஹறறிஹாமி, மேறபடி நிக கொல்லஹாமி, மேறபடி யஹபத்தஹாமி, மஹகொல லகே நளேரன், எல்லாயல இஹலகம், எல்லாவல பாடசாலையால கட்டப்பட்ட விஹாண	0 0 11

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமமாக 1953 ம (ரூ) (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந தேதி முற்பகல் 10 30 மணிக்ரு எஹலியகொட கிராமக் கோட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்களுள் உடநகைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்ததகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (ரூ) (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 19 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

1953 ம (ரூ) (ஒக்டோ) ஆவணி மாதம் 14 ந திகதி, 10,564 ம இலக்க அரசாங்க "கெசெற" நில 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டத்தின் 7 ம பிரிவின பிரகாரம் வெளிவந்த விளம்பரம் இத்தால் ரத்தூச செய்யப்பட்டது

இரத்தினபுரி கச்சேரி,

எம் ஜே. எம் மூசின்,

1953 ம (ரூ) (செப்டெம்பர்) புரட்டாதிமீ 24 ந உ.

சப்பிரகாமுலா மாகாண அரசாட்சி ஏசனடுக்காக

இலக்கம். J/2555/LR/5502

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பிரதம தேவையகரு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பிரதமப்படம் A 768 கிராமம்—நாறங்கமமன

துணடு காணியின் பெயர்	விபரம்	உரிமைகாரர்	விசாலம்
1 திபெற்றுவேஹேன	ஒரு நிரந்தரமற்ற கட்டிடத்தையும் 20 வருஷத் திறகு மேறபட்ட 20 பாகு மரங்களையும், 6 பலாவையும், 37 தென்கை மரங்களையுமுடைய தோட்டம்	காலஞ்செஹ ஜே டபிளயு எம் டிக்கிரி பண்டா வினது உரிமையாளர், நாறங்கமமன, அறனாயக்க	0 1 30 5
2 ஷெ	ஒரு நிரந்தரமற்ற கட்டிடத்தையும் (பாடசாலை), 20 வருஷத்திறகு மேறபட்ட 2 மா, 2 தித்தன, 26 பாகு, 12 தென்கை மரங்களையுமுடைய தோட்டம்	காலஞ்செஹ ஜே டபிளயு எம் டிக்கிரி பண்டா வினது உரிமையாளர், நாறங்கமமன அறனாயக்க, கே எல நனகிரா உபாசக, கொடிகமுல, அறனாயக்க	0 1 37 5
மொத்தம்			0 3 28

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமமாக 1953 ம (ரூ) நவம்பர் மாதம் 23 ந திகதி கால 9 00 மணிக்ரு திப்பிறறிய சேகரியூட பங்களாவில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்களுள் உடநகைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்ததகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (ரூ) நவம்பர் மாதம் 16 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

உரிமை கோருபவர் உரிமைகளை எழுத்துமூலம் 1953 ம ஆண்டு நவம்பர் மாதம் 16 ந திகதிக்குமுன் எனக்கு கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். குறிக்கப்பட்ட திகதிக்கு முன் எழுத்துமூலம் அறிவிக்கப்படாத உரிமைகளை காணி எடுத்ததகான விசாரணையில் எடுக்கப்பட மாட்டா

கோலேக கச்சேரி,

எம் ஜி வி பி டபிளயு, சமறசிறக,

1953 ம (ரூ) புரட்டாதிமீ 28 ந உ.

மொகாணப் பிரிவின உப அதிபர், இலக்கம் J/LRD/2541/LR 5511

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பிரதம தேவையகரு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பிரதமப்படம் A 771 கிராமம்—லெவங்கம்

துணடு காணியின் பெயர்	விபரம்	உரிமைகாரர்	விசாலம்.
1 குறுதொலதேன	40 வருஷ 1 பலா, 2 ரப்பா மரங்களையுமுடைய ரப்பாததோட்டம்	விதானகே பெமபி, மேறபடி பொடி-அப்புஹாமி, மேறபடி மோட்டி அப்புஹாமி, லேக்கமலாகே மோட்டி அப்பு ஹாமி, லெவங்கம், றுவனவெல	0 0 6.5
2 மன்னனகைவத்த	வாயக்காலின பகுதியையும் 40 வருஷ 2 ரப்பா மரங்களையுமுடைய ரப்பாததோட்டம்	பத்திறெனனகே டிக்கிரி பண்டா, வெலங்கம், றுவனவெல	0 0 04.9
மொத்தம்			0 0 11.4

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமமாக 1953 ம (ரூ) நவம்பர் மாதம் 24 ந தேதி பிற்பகல் 3 00 மணிக்ரு றுவனவெலல விடுதி லீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்களுள் உடநகைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்ததகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (ரூ) நவம்பர் மாதம் 17 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

உரிமை கோருவோர் உரிமைகளை எழுத்து மூலம் 1953 ம ஆண்டு நவம்பர் மாதம் 17 ந திகதிக்கு முன் எனக்கு கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். குறிக்கப்பட்ட திகதிக்குமுன் எழுத்துமூலம் அறிவிக்கப்படாத உரிமைகளை காணி எடுத்ததகான விசாரணையில் எடுக்கப்பட மாட்டாது

கோலேக கச்சேரி,

எம் ஜி. வி. பி. டபிளயு, சமறசிறக,

1953 ம (ரூ) புரட்டாதிமீ 28 ந உ.

மொகாணப் பிரிவின உப அதிபர்,

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்படம் A 773 கிராமம்—எலங்கிபிறறிய

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைக்காரர்	விசாலம் ஏ. ரூ. ப
1	அமபத்தெனனேதெனிய	குளத்தின் பகுதியையும், வரம்பையுமுடைய ஹப்புதோட்ட றுலாகே லொக்கு பண்டா, எலங்கி நெலவயல	ஹப்புதோட்ட றுலாகே லொக்கு பண்டா, எலங்கி பிறறிய, அறனாயக்க	0 0 7
மொத்தம்				0 0 7

மேற்கூறியதில் காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1953 ம் (நவம்பர்) காததிகை மாதம் 23 ந் தேதி காலை 9 மணிக்கு அறனாயக்க கிராமக் கோட்டில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தலைமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நடைமுறையிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நடைமுறைத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (நவம்பர்) காததிகை மாதம் 16 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

உரிமை கோருவோர் உரிமைகளை எழுத்துமூலம் 1953 ம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ந் திகதிக்கு முன் எனக்கு கிடைக்கும்படி அனுப்பவேண்டும். குறிக்கப்பட்ட திகதிக்குமுன் எழுத்துமூலம் அறிவிக்கப்படாத உரிமைகள் காணி எடுத்தற்கான விசாரணையில் எடுக்கப்படமாட்டா

கேசலக கச்சேரி,

எம். ஜி. வி. பி. டபிள்யூ சமறசிவஹ, மாகாணப்பிரிவின உப அதிபர்

1953 ம் (செப்டெம்பர்) புரட்டாதிமீ 25 ந் உ.

காணி மீட்டற் சட்டம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அடவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினமீது (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவை யென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தினமீது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம் (செப்டெம்பர்) புரட்டாதிமீ 8 ந் உ.

மந்திரி காரியாலய இல J/LLD/469/53
காணிக் கொமிஷனா இல LRO/APL 2463.
மட்டக்களப்புக் கச்சேரி இல LD 3420

அடவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,083 கிராமம்—திருக்கோவில்

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைக்கேட்பவர் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப
1	மங்கை மாரியம்மன தோட்டம்	50 வருஷத்திற்கு மேற்பட்ட தென்னந் தோட்டம், 2 துலாவுடைய கற கிணறுகள், 5 தற்காலிக வீடுகள், 2 தண்ணீர் தொட்டிகள் கொண்டுள்ளன, இவற்றுடன் பின்கூறும் ஆட்சிஉரிமையும் கொண்டுள்ளன தோட்டத்தின் பராமரிப்பிலிருக்கும் இந்தக் காணியின் தென் பக்கத் தோடு சந்திப்பதும், பகிரங்க வீதிக்குப் போவதுமான பாதையைப் பாவிக்கும் ஆட்சி உரிமை	யோசப் வண்டாபோட்டன், பெஞ்சமின் வண்டா போட்டன் (ஏசனா அறகின் லப்பெனல் அன்ற கொம் பனி, கொழும்பு)	50 0 0
2	ஷே	50 வருஷத்திற்கு மேற்பட்ட தென்னந் தோட்டம், மங்கை மாரியம்மன கோவில் (நிரந்தரக் கட்டிடம்) 1 கொப்பற வாடி (நிரந்தரக் கட்டிடம்) 1 மடப்பள்ளியுடன் 1 கல வீடு, 1 தற்காலிக களிமண் கராஜ, 1 துலா வுடன் 2 கற கிணறுகள், 3 தண்ணீர் தொட்டிகள், 3 தற்காலிக வீடுகள் கொண்டுள்ளன, இவற்றுடன் பின்கூறும் ஆட்சி உரிமையும் கொண்டுள்ளன தோட்டத்தின் பராமரிப்பிலிருப்பதும் இந்தக் காணியின் கிழக்குப் பக்கத்தோடு சந்திப்பதும், பகிரங்க வீதிக்குப் போவது மான பாதையைப் பாவிக்கும் ஆட்சி உரிமை	ஷே	50 0 0
மொத்தம்				100 0 0

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அடவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினமீது (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவை யென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தினமீது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ். எவ. அமரசிவஹ,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,
1953 ம் (செப்டெம்பர்) புரட்டாதிமீ 7 ந் உ.

அடவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,987. கிராமம்—வாரியப்பொல.

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவர் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப
1	பண்டித்தயாப்பால	நெலவயல	எ. எம். எ. காகும், திரிகோணமலை	1 0 20
2	ஷே	ஷே	ஷே	0 0 5
மொத்தம்				0 1 25

இல LRO/APL 240/J/LLD/473/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்த) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கிறேன்

பீ பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எவ். அமரசிங்கு,
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,

1953 ம ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிடீ 7 ந உ

அட்டவணை

பிரதமபட இல. A 3 513 கிராமம்—கனடுபெல்பொல

விசாலம்.

துண்டு	காணியின் பெயர்.	விபரம்	உரிமை கேட்பவா பெயர்.	ஏ று ப
1	மடுகஹாலநத	50 வயதுள்ள தென்கையும், பலா மரங்களும், அமரத்தங்க டொன சடிநிலம், கனடுபெல்பொல, மில் 10 வயதுள்ள ரப்பா மரங்களும் கொண்ட ஒரு லேவா, ஹொறான தோட்டம்	விசாலம்.	2 0 1
				மொத்தம் 2 0 1

இல LA 1062/LRO.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருடே இதனைத்தள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக யாழ்ப்பாணக் கச்சேரியில் 1953 ம ஆண்டு (நவம்பர்) காததிகை மாதம் 17 ந திகதி காலே 10 மணிகு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம ௨௭ (நவம்பர்) காததிகை மாதம் 7 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

வட மாகாணத்த அராசாசி ஏஜ்ற, பிலிபஸ் ஜேம்ஸ் ஹூஸன் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

யாழ்ப்பாணக் கச்சேரி,

1953 ம ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிடீ 21 ந உ

பீ ஜே ஹூஸன்,
வட மாகாண அதிபர்.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம். 1,820. கிராமம்—சிலலாலை

விசாலம்.

துண்டு.	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவா பெயர்.	ஏ. று. ப.
1	சுண்ணாம்பு கட்டவயல், பள்ள வயலும், புது வயலும்	கீழ்வரும் சோநடைகளையுடைய வடமீழ்க்கெல்லையில் மதில் கட்டப்பட்ட ஓர் நெல்வயல் (1) செல்பா மாணிக்கத்துக்குரிய மேற்கேயுள்ள காணியில் இருக்கும் கிணறில் ஒரு பங்கும், (2) மேற்காட்டிய கிணற றுக்குப் போகும் உருத்தும் கிணறிலிருந்து இக் காணிக்கு தண்ணீர் பாப்ச்சம் வாய்க்கால் உருத்தும்	பீ சினனத்தம்பி கைம்பென் ஆசையமமா வும், ஏ சுப்பிரமணியம் மணவி பரமேஸ்வரியும், இருவரும் பன்னாக்கம் தெற்கு, சளிப்புரம்	2 0 38
				மொத்தம் 2 0 38

LA/LRO/53/4/LRO/APL 5804 A/J/LLD/46/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருடே இதனைத்தள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அறிப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம ௨௭ (நவம்பர்) காததிகை மாதம் 23 ந திகதி காலே 9.30 மணிகு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1953 ம ௨௭ (நவம்பர்) காததிகை மாதம் 16 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் உதவி எஜ்னெட் என என. ஐ. ஜீலலா ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன் காணியை எடுத்தற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை எழுத்தில் எமக்கு அறிவிக்காதவர்களின் உரிமைகளை விசாரணியில் ஆலோசிக்கப்படமாட்டாதென்று இத்தால் அறிவிக்கிறேன்

குருணாகல் கச்சேரி,

1953 ம ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிடீ 28 ந உ

என் என ஐ. ஜீலலா,
உதவி அதிபர்

அட்டவணை

ஆரம்பப்பட இல. A 1,169 கிராமம்—குமாபெட்டிய

விசாலம்

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிதாளியின் பெயர்	ஏ று ப
1	விளையகொல்லேஹிட்டினவத்த	35 வருஷத்துக்கு மேற்பட்ட 58 தென்கையும், 25-50 வருஷமுள்ள 7 பிலா மரங்களும், 40 வருஷமுள்ள ஒரு மாமரமும் அடங்கிய தென்னந் தோட்டம்	பொத்துஹெர, தவவத்தகெதர, கனுஹெந்திவெளியி யிருக்கும் எச் எம். பஞ்சி பண்டா, எச் எம். பிய சேன, எச். எம் சுமனுவதி, எச் எம் பண்டார மெனிக்கா என்று சொல்லப்படுகிறது	0 2 38

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையடி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடு கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
- (3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர்புலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 26 ந திகதி காலை 9 30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் காம நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும் நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1953 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 19 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும், குருணாகல் உதவி ஏஜென்ட் என என டீ ஜில்லா ஆசிரியர் நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினையடி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன் காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுத் தொகையை எழுத்தில் எமக்கு அறிவிக்காதவர்களின் உரிமைகளை விசாரணையில் ஆலோசிக்கப்படமாட்டாதென்று இததால் அறிவிக்கிறேன்

குருணாகல் கச்சேரி, என என டீ ஜில்லா, உதவி அதிபர்
 1953 ம (நவம்பர்) புரட்டாதிமீ 28 ந உ

	அட்டவணை		
2,086 ம பிரதமப்படத்துக்கு 1 ம இணைப்பம்	கிராமம்—பிறிமியி	விசாலம்	
துண்டு காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	எ ரு ப
131 திம்பிரியபிடடியேவத்த 35 வருஷ தெனன்ற	குருணாகல் பரண்போலயிலிருக்கும்	ஹெட்டிகம் கிராமத் தலைவா கே டபிளயு எம்	1 0 21
தோட்டம்	கபரால் என்று சொல்லப்படுகிறது		

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி 'எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவினையடி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடு கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
- (3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர்புலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 23 ந திகதி காலை 9 30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1953 ம ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 16 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும் குருணாகல் உதவி ஏஜென்ட் என என டீ ஜில்லா ஆசிரியர் நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினையடி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன் காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுத் தொகையில் எழுத்தில் எனக்கு அறிவிக்காதவர்களின் உரிமைகளை விசாரணையில் ஆலோசிக்கப்படமாட்டாதென்று இததால் அறிவிக்கிறேன்

குருணாகல் கச்சேரி, என என டீ ஜில்லா, உதவி அதிபர்
 1953 ம (நவம்பர்) புரட்டாதிமீ 28 ந உ

	அட்டவணை		
276 ம 275 ம பிரதமப்படத்துக்கு 1 ம இணைப்பம்	கிராமங்கள்—மாகநதூர், எலிவில்	விசாலம்	
துண்டு காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	எ ரு ப.
68 பொதுகொடுவகாவறேன்	ஒரு கிணறும் அடங்கிய பழைய அணுராதபுரம், யாழ்ப்பாண சந்தியிலிருக்கும்	டபிளயு பபிலிஸ்கிஞ்சோ	7 3 0
69 ஷே	தெனன்ற தோட்டம் என்று சொல்லப்படுகிறது		
	பழைய தெனன்ற தோட்டம் ஷே		0 0 25
		மொத்தம்	7 3 25
6	ஷே	ஷே	0 0 2

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையடி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடு கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
- (3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர்புலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 26 ந திகதி காலை 9 30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் காம நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1953 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 19 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் உதவி ஏஜென்ட் என என டீ ஜில்லா ஆசிரியர் நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினையடி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன் காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றித் தொகையை எழுத்தில் எனக்கு அறிவிக்காதவர்களின் உரிமைகளை விசாரணையில் ஆலோசிக்கப்படமாட்டாதென்று இததால் அறிவிக்கிறேன்

குருணாகல் கச்சேரி, என என டீ ஜில்லா, உதவி அதிபர்
 1953 ம (நவம்பர்) புரட்டாதிமீ 28 ந உ

	அட்டவணை		
1,012 ம பிரதமப்படத்துக்கு 3 ம இணைப்பம்	கிராமம்—குரென்பொல்	விசாலம்	
துண்டு காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	எ ரு ப
34 குருநபெய்க்கேசும்பற நெலவயல்	கொழில்கெதர குடும்பவயிலிருக்கும்	டபிளயு ஜேமல், டபிளயு ருபன்னம், நிகத்தனுப்பொடி	0 1 32
35 ஷே	தம்களள குடியேற்ற பகுதியிலிருக்கும்	டபிளயு அரேனூலிஸ் என்று சொல்லப்படுகிறது	0 0 23
		மொத்தம்	0 2 15

LA/LRO/53/18/LRO/APL 3637/J/LLD/174/53.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினப்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்ததுள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்நக காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேராமகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம (ஆ) (ஒகடோபர்) ஐப்பசி மாதம் 26 ந திகதி காலை 9 30 மணிகு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈட்டு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (ஆ) (ஒகடோபர்) ஐப்பசி மாதம் 19 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் உதவி ஏஜனரே என என டி ஜில்லா ஆசிரிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

காணியை எடுத்தற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை எழுத்தில் எனக்கு அறிவிக்காதவர்களின் உரிமைகளை விசாரணையில் ஆலோசிக்கப்படமாட்டா தென்று இத்தால் அறிவிக்கிறேன்

குருணாகல் கச்சேரி,

என். என். டி. ஜில்லா,
உதவி அதிபர்

1953 ம (ஆ) (செப்டம்பர்) புரட்டாதிமீ 22 ந உ.

அட்டவணை

394 ம, 395 ம பிரதமபத்தககு 1 ம இணைப்பம். கிராமம்—பஹலகடுகம்பொல, மதவ

துண்டு	காணியின் பெயர்	விவரம்	உரிமை கேட்பவர் பெயர்	விசாலம். எ. று. ப.
8	ருக்கடனகஹமூலவத்த	60 வருஷமுள்ள தென்ன மரக்களும் அடக்கிய தென்னந் தோட்டம்	தம்பதெனி, பஹல கடுகம்பொலிலிருக்கும் எம் எம் அர்நோலி அபு மேற்பார்த்து ஸ்ரீமதி ர. மீனாட்சி எனறு சொல்லப்படுகிறது	0 0 4
23	ஷெ	25-60 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷெ	2 1 27
			மொத்தம்	2 1 31

LA/LRO/53/42/LRO/APL 5849 A/J/LLD/343/53.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினப்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்ததுள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்நக காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேராமகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம (ஆ) (நவம்பர்) கார்த்திகை மாதம் 2 ந திகதி காலை 9 30 மணிகு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈட்டு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (ஆ) (ஒகடோபர்) ஐப்பசி மாதம் 26 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் உதவி ஏஜனரே என என டி ஜில்லா ஆசிரிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

காணியை எடுத்தற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை எழுத்தில் எனக்கு அறிவிக்காதவர்களின் உரிமைகளை விசாரணையில் ஆலோசிக்கப்படமாட்டா தென்று இத்தால் அறிவிக்கிறேன்

குருணாகல் கச்சேரி,

என். என். டி. ஜில்லா,
உதவி அதிபர்

1953 ம (ஆ) (செப்டம்பர்) புரட்டாதிமீ 22 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட்ட இல. A-1,243. கிராமம்—கெபெல்லாவ,

துண்டு	காணியின் பெயர்	விவரம்	உரிமை கேட்பவர் பெயர்	விசாலம். எ. று. ப.
1	மாகுரு ஓய வத்த	40-50 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	குருணாகல், 144 ம நிம்பா, கண்டி ரோட்டிலிருக்கும் விவியன றுளல் உ. சாயியா எனறு சொல்லப்படுகிறது	1 2 31
2	ஷெ	35-45 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷெ	3 2 32
3	ஷெ	35 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷெ	0 0 31
			மொத்தம்	5 2 14

LA/LRO/53/20/LRO/APL 462/J/LLD/253/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினப்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்ததுள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்நக காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேராமகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்டவா இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம (ஆ) (நவம்பர்) கார்த்திகை மாதம் 26 ந திகதி காலை 9 30 மணிகு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈட்டு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1953 ம (ஆ) (நவம்பர்) கார்த்திகை மாதம் 19 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவேண்டுமென்றும்,

குருணாகல் உதவி ஏஜனரே என என டி ஜில்லா ஆசிரிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன் காணியை எடுத்தற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை எழுத்தில் எமக்கு அறிவிக்காதவர்களின் உரிமைகளை விசாரணையில் ஆலோசிக்கப்பட மாட்டாதென்று இத்தால் அறிவிக்கிறேன்

குருணாகல் கச்சேரி,

என். என். டி. ஜில்லா,
உதவி அதிபர்

1953 ம (ஆ) (செப்டம்பர்) புரட்டாதிமீ 28 ந உ.

அட்டவணை

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப.
359	ம பிரதமப்படத்துக்கு 1 ம இணைப்படம்	கிராமம்—பலவல		
43	தெலகஹுமபுற	30 வருஷமுள்ள 1 தென்னமரமும், 35 வருஷமுள்ள 5 போபிடிய, மெலவலாயிலிருக்கும் தமிட்ட தென்ன மரங்களும நெலவயலும் அடங்கிய தென்னந தோட்டம்	உரித்தாளியின் பெயர்	1 0 5

LA/LRO/53/40/LRO/APL 5872/J/LLD/342/53

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தினபடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
 (3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணகல் கச்சேரியில் 1953 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 2 ந திகதி காலை 9 30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈட்டுக் கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (நவ) (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
 குருணகல் உதவி எஜனா, என என டி. ஜில்லா ஆகிய நான மோற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்.
 காணியை எடுத்தற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை எழுத்தில் எனக்கு அறிவிக்காதவர்களின் உரிமைகளை விசாரணையில் ஆலோசிக்கப்படமாட்டா தென்று இதனால் அறிவிக்கிறேன்
 குருணகல் கச்சேரி, 1953 ம (நவ) (செப்டம்பர்) புரட்டாதிமீ 22 ந உ. என. என. டி. ஜில்லா, உதவி அதிபர்

அட்டவணை

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவா பெயர்	விசாலம் ஏ. ரூ. ப.
1992	ம பிரதமப்படத்துக்கு 2 ம இணைப்படம்	கிராமம்—புழுத்தாவ		
426	பதயஹேனகெலேமபுற முன்னால் பதல் நெலவயலும் சேணியும்	குருணகல், பேலிசேயிலிருக்கும் ஸ்ரீமதி பி டபிளியு ஹேனகெலே என்று சொல்லப்படும்		5 2 24
				மொத்தம் 5 2 24

LA/APL/53/41/LRO/APL 5849/J/LLD 345/53

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தினபடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
 (3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணகல் கச்சேரியில் 1953 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 2 ந திகதி காலை 9.30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈட்டுக் கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (நவ) (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
 குருணகல் உதவி எஜனா, என என டி. ஜில்லா ஆகிய நான மோற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்.
 காணியை எடுத்தற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை எழுத்தில் எனக்கு அறிவிக்காதவர்களின் உரிமைகளை விசாரணையில் ஆலோசிக்கப்படமாட்டா தென்று இதனால் அறிவிக்கிறேன்
 குருணகல் கச்சேரி, 1953 ம (நவ) (செப்டம்பர்) புரட்டாதிமீ 22 ந உ. என. என. டி. ஜில்லா, உதவி அதிபர்

அட்டவணை

துண்டு	காணியின் பெயர்	காணி விபரம்	உரிமை கேட்பவா பெயர்	விசாலம் ஏ. ரூ. ப.
1467	ம பிரதமப்படத்துக்கு 1 ம இணைப்படம்	கிராமம்—கனாமலே		
86	மாரகுழுவயவத்த சேனை		குருணகல், 144 ம நிமயா கண்டி ரோட்டிலிருக்கும் விவியன் ஸ்ரீமதி டி. சோயலா என்று சொல்லப் படுகிறது	0 0 30
87	ஷெ	2 தற்காலிகமான மண் ஓலை வீடுகளும் அடங்கிய 15-35 வருஷமுள்ள தென்னந தோட்டம்	ஷெ	4 3 27
88	ஷெ	15-35 வருஷமுள்ள தென்னந தோட்டம்	ஷெ	0 0 23
				மொத்தம் 5 1 0

LA/LRO/53/43/LRO/APL 4702A, 4702 B/J/LLD/368/53

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டம் 7 ம பிரிவினாடியான அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தினபடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
 (3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணகல் கச்சேரியில் 1953 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 9 ந திகதி காலை 9 30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (நவம்பர்) காததிகை மாதம் 2^{ந்} திகதியன்று அல்லது அதற்குமுன் எழுதலுமலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் உதவி ஏஜன்த, என என டி. ஜீலலா ஆகிய நான மோற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

காணியை எடுத்தற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை எழுத்தில எனக்கு அறிவிக்காதவர்களின் உரிமைகளை விசாரணையில் ஆலோசிக்கப்படமாட்டாதென்று இத்தால் அறிவிக்கிறேன்

குருணாகல் கச்சேரி,
1953 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிமீ 22 ந உ.

என என டி. ஜீலலா,
உதவி அதிபர்.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,258 கிராமம்—பொத்தற்குறைய

குணம்	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம் ஏ ரு ப.
1	மிதல்களாழமுகமுடி	நெலவயல்	பொத்தற்குறைய, மடவெல், ரெஜினுரா ஆபீஸிலிருக்கும் ஆர் எம் சமரசேகர என்று சொல்லப்படுகிறது	0 0 5
2	ஷே	ஷே	ஷே	0 1 28
3	ஹீடினவத்த	35 வருஷத்துக்கு மேற்பட்ட 2 தென்ன மரங்களும், 15 வருஷமுள்ள 1 பிலா மரமும அடங்கிய தென்னந் தோட்டம்	ஷே	0 0 6
4	ஷே	35 வருஷத்துக்கு மேற்பட்ட 10 தென்ன மரங்களும் அடங்கிய தென்னந் தோட்டம்	ஷே	0 0 18
மொத்தம்				0 2 17

LA/LRO/53/28/LRO/APL 419/J/LLD/326/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கும் சட்டத்தின் 7 ம் பிரிவினபடியான அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கும் சட்டத்தினபடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம் ஆண்டு (நவம்பர்) காததிகை மாதம் 2^{ந்} திகதி காலே 9.30 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (செப்டம்பர்) ஜப்பசி மாதம் 26^{ந்} திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் உதவி ஏஜன்த, என என டி. ஜீலலா ஆகிய நான மோற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

காணியை எடுத்தற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை எழுத்தில எனக்கு அறிவிக்காதவர்களின் உரிமைகளை விசாரணையில் ஆலோசிக்கப்படமாட்டாதென்று இத்தால் அறிவிக்கிறேன்

குருணாகல் கச்சேரி,
1953 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிமீ 22 ந உ.

என. என. டி. ஜீலலா,
உதவி அதிபர்

அட்டவணை

1,283 ம் பிரதம்படத்துக்கு 2 ம் இணைப்பம் கிராமம்—போகமுல்.

குணம்	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்.	விசாலம் ஏ ரு ப.
3	கந்தனகொழிகேருமுடி	நெலவயல்	குருணாகல், 45 ம் இலக்க நீர்கொழுமுடி ரேட்டிலிருக்கும் எம் ஏ எஸ் முகம் மது கணியாய், எம் ஏ எஸ் நாகூர் மீறு சாயிடி, எம் ஏ எஸ். நாகூர் மீறு சாயிடி ஹாஜியார் என்று சொல்லப்படுகிறது	1 1 35
4	ஷே	ஷே	ஷே	0 3 33
6	சியம்பல்குறமுடிபில்லாவ	ஒவிட்ட	ஷே	0 0 26
7	சியம்பல்குறமுடிபில்லாவ	நெலவயல்	ஷே	0 3 15
8	கபிகொடுவேஹேன் மெதலந் தோட்டம்	30 வருஷ தென்னந் தோட்டம்	ஷே	0 1 27
9	ஷே	ஷே	ஷே	3 0 38
10	சியம்பல்குறமுடிபில்லாவ கமயிரிஸ்குமுடிபில்லாவ மெதலந் தோட்டம்	ஷே	ஷே	2 3 25
12	கொள்குறமுடிஹேன் மெதலந் தோட்டம்	30 வருஷ தென்னந் தோட்டம்	ஷே	1 2 34
மொத்தம்				11 2 33

LA/LRO/53/15/LRO/APL 3524/J/LLD/200/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கும் சட்டத்தின் 7 ம் பிரிவினபடியான அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கும் சட்டத்தினபடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம் ஆண்டு (நவம்பர்) காததிகை மாதம் 26^{ந்} திகதி காலே 9.30 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ளு உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அது தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (நவம்பர்) காததிகை மாதம் 19 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் உதவி ஏஜன்ற்ற, என என டி ஜில்லா ஆசிரிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

காணியை எடுத்தற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை எழுத்தில எனக்கு அறிவிக்காதவர்களின் உரிமைகளை விசாரணையில் ஆலோசிக்கப்படமாட்டா தென்று இததால் அறிவிக்கிறேன்

குருணாகல் கச்சேரி,

என. என டி ஜில்லா, உதவி அதிபர்

1953 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிடீர் 28 ந் உ

அட்டவணை

புரம்பப்பட இல A 1,206 கிராமம்—மடவ விந்தபிடிய

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம் ஏ ரூ. ப
1	உடவத்த பாரகறாரமுல் ஹேன்	6 மாதம் உள்ள தென்னங்கனறுகளும, மரக்கறி பாததியும், தற்காலிகமான ஒரு மண ஓலை வீட்டின் பாகமும், முடிவு அடையாத சீமெந்தி யால் கட்டப்பட்ட ஒரு கிணறும் அடங்கிய 25-50 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	மடவ, விந்தபிடிய, அம்பகொடிலிருக்கும் பேபொட பதிரென்னஹெலாகே தாவித் சிங்கோவும், மேற்படி எமலின் நோனுவும், மேற்படி எலில் நோனுவும், அம்பகொட, டுலுபொத் தெதரயிலிருக்கும் எங்கிலி குருன்னெஹலாகே அபான அப்புவும என்று சொல் லப்படுகிறது	18 0 22
2	ஷே	25-35 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷே	0 0 28
3	ஷே	ஒரு தற்காலிகமான மண ஓலை வீட்டின் பாகமும் அடங்கிய 25-35 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷே	0 2 28
மொத்தம்				18 3 38

LA 7272/LRO/APL 288

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொளறும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொளறும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அததகைய காணிகளில் உரித்தாக கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம் ஆண்டு (நவம்பர்) காததிகை மாதம் 30 ந் திகதி கால 9 30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ளு உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (நவம்பர்) காததிகை மாதம் 23 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் உதவி ஏஜன்ற்ற, என என டி ஜில்லா ஆசிரிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

காணியை எடுத்தற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை எழுத்தில எனக்கு அறிவிக்காதவர்களின் உரிமைகளை விசாரணையில் ஆலோசிக்கப்படமாட்டா தென்று இததால் அறிவிக்கிறேன்

குருணாகல் கச்சேரி,

என என டி ஜில்லா, உதவி அதிபர்

1953 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிடீர் 28 ந் உ

அட்டவணை

203 ம் பிரதமப்படத்துக்கு 2 ம் இணப்படம் கிராமம்—பிறைப்பொல்

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவர் பெயர்	விசாலம் ஏ ரூ. ப
64	கலஹிடியாவகுமபுற	நெலவயல்	நக்கவத்த, பிறைப்பொலயிலிருக்கும் குறுப்பு ஆரச்சிகே எமலின் நோனுவும், பள்ளகா முதியானசலாகே டிங்கிரிபண்டாவுக்கும் உரிமை	0 1 3
65	ஷே	ஷே	நக்கவத்த பிறைப்பொலயிலிருக்கும் குறுப்பு ஆரச்சிகே எமலின் நோனுவும், வுக்கு உரிமை	0 0 32
மொத்தம்				0 1 35

விளம்பரம்

வருங்காலத்தில் வெளிவரவிருக்கும் அரசாங்க வாததமானியில் பிரசுரஞ்செய்யப்பட்டவேண்டிய எல்லா விளம்பரங்களும், விஞ்ஞாபனங்களும், அரசாங்க வாததமானி வெளிவருவதற்கு மூன்று வேலை நாட்களுக்கு முன், பிற்பகல் 4 மணியளவில், அரசாங்க அச்சகத்திற்கு வந்து சேரவேண்டுமென பொது சனங்கள் சகலருக்கும் இததால் அறிவிக்கப்படுகின்றது.

அரசாங்க அச்சகம், கொழும்பு, 1953 ம் ஆண்டு செப்டம்பர் 24 ந் உ.

பேர்னாட் டி சில்வா, அரசாங்க அமுத்தகன்